


அ. எக்ஸோ நியுக்ளியேசுகள், நியுக்ளிக் அமிலத் தொடரின் கடைசியிலுள்ள இரு நியுக்ளியோடைடுகளின் இடையே உள்ள பினைப்பைத் துண்டிக்கும் நியுக்ளியேசுகள் ஆகும் (படம் 6.7).

ஆ. என்டோ நியுக்ளியேசுகள், நியுக்ளிக் அமிலத் தொடரின் மையத்திலுள்ள நியுக்ளியோடைடுகளின் இடையே உள்ள பினைப்பைத் துண்டிக்கும் நியுக்ளியேசுகள் ஆகும்.

எக்ஸோ நியுக்ளியேசுகள், மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,

- ஓற்றை இழை DNAவின் 3' முனையில் வினைபுரியும்நொதிக்கு 3' எக்ஸோ நியுக்ளியேஸ்கள்.
- ஓற்றை இழை DNAவின் 5' முனையில் வினைபுரியும் நொதிக்கு 5' எக்ஸோ நியுக்ளியேஸ்கள்.

பொதுவாக, இந்த இரு நொதிகளையும் பாஸ்போ டை எஸ்ட்ரேஸ்கள் என்றும் அழைக்கலாம்.



படம் 6.7 எக்ஸோ நியுக்ளியேஸ்கள் வினைபுரியும் பகுதிகள்

நியுக்ளியோடிடேஸ்கள் (Nucleotidases) (பாஸ்படேஸ்கள்)


இந்த நொதி நியுக்ளியோடைடுகளை நீராற்பகுப்பின் மூலம் அதற்குரிய நியுக்ளியோசைடுகளாகவும், கனிம பாஸ்பேட் மூலக்கூறுகளாகவும் சிதைக்கிறது.

பாஸ்படேஸ்




நியுக்ளியோசிடேஸ்கள் (நியுக்ளியோசைடு பாஸ்பாரிலேஸ்)

மேற்கூறிய முறையில் உருவான நியுக்ளியோசைடுகள், உட்கிரகிக்கப்படுகின்றன அல்லது காரங்களாகவும், சர்க்கரைகளாகவும் சிதைக்கப்படுகின்றன.



6.3 RNA உருவாக்கம் (ஷராண்ஸ்கிரிப்சன்) (படியெடுத்தல்)

RNA உருவாக்கம், DNA உருவாக்கத்தைப் போன்றது. ஆனால் RNA மூன்று வகைகளை (தூது RNA, இடமாற்ற RNA, ஸிபோசோமல் RNA) உடையது. இதில் பிரிமிடின் காரம் தையமினிற்குப் பதில் யூராசில் உள்ளது. இந்த வகையில் இது DNAவிலிருந்து வேறுபடுகிறது. DNAவின் ஒரு இழையை டெம்பிளேட்டாகக் கொண்டு, அதற்கு இணையான காரங்கள் கொட்டிருப்பதில் பின்னால் மூலம் இணைக்கப்பட்டு RNA உருவாக்கப்படுகிறது. இதனைச் செயல்படுத்த �RNA பாலிமெரேஸ் என்னும் நொதிக்கு DNA பாலிமெரேஸ்க்குத் தேவைப்படுவது போல நான்கு நியுக்ளியோடைடு டிரை பாஸ்பேட்களும், $Mg^{2+}(அ)Mn^{2+}$ துணைக்காரணிகளும் தேவைப்படுகின்றன.



செயல்பாடு (Mechanism)

டிரான்ஸ்கிரிப்சனில் மூன்று நிலைகள் உள்ளன.

1. தொடக்க நிலை
2. தொடர் நிலை
3. முடிவு நிலை

தொடக்க நிலை (Initiation)

எ.கோலையில் (E.coli) எல்லா மரபணுக்களும், RNA பாலிமேரேஸ் என்ற ஒற்றை நொதியின் மூலம் டிரான்ஸ்கிரைப் செய்யப்படுகின்றது. இந்த ஹோலோ நொதி ட்ரான்ஸ்கிரிப்சனைத் தொடங்குவதற்குத் தேவைப்படுகிறது.

மேலும், இதிலுள்ள ர காரணி ப்ரோமோட்டர் (Promotor) பகுதியை கண்டறிந்து, டிரான்ஸ்கிரிப்சன் தொடங்க இன்றியமையாத பங்கு வகிக்கிறது. புரோகேரியோட்டில், பல்வேறு ர காரணிகள், வெவ்வேறு ப்ரோமோட்டர் பகுதிகளை கண்டறிய உதவுகின்றன. (எ.கோலையில், பொதுவான ர காரணி ர70).

நாற்பது முதல் அறுபது இணை காரங்கள் வரையிலான அளவினை உடைய ப்ரோமோட்டர் பகுதியில் ஹோலோ நொதி இணைந்து, அதற்குக் கீழ்த்திசையில் (Down stream)

டிரான்ஸ்கிரிப்சனைத் தொடங்குகிறது. இரண்டு ஆறு இணை காரங்கள் கொண்ட வரிசை ப்ரோமோட்டரில் உள்ளது. இந்த வரிசை ப்ரோமோட்டார் பணியை செய்ய முக்கியமானதாகும். இது ஒவ்வொரு உயிரினங்களிலும் கண்சர்வட் (Conserved) ஆக உள்ளது. வழக்கமாக டிரான்ஸ்கிரைபாகும் நியூக்ஸியோடைடு +1 என்று அழைக்கப்படும். -10 மற்றும் -35 இடங்களில், அதாவது 10 மற்றும் 35 இணைகாரங்கள் அடங்கிய மேல் திசையில் 2 ப்ரோமோட்டார் மூலகங்கள் (Promotor elements) உள்ளன (படம் 6.8).


தொடர்நிலை (Elongation)

டிரான்ஸ்கிரிப்சன் தொடங்கிய பிறகு, ஏ காரணி ஹோலோ நொதியிலிருந்து விடுபட்டு, கோர் நொதியாக (core enzyme) ($\alpha, \beta, \beta', \gamma$) மாற்றமடைந்து தொடர்நிலைக்குள் செல்கிறது. இந்த கோர் நொதியின் மூலம் பலபடியாக்கல் நடைபெறுகிறது. அநேகமாக, ஏ காரணியில் இந்தத் திறன் உள்ளது. முதலில் டிரான்ஸ்கிரைப் செய்யப்படும் நியூக்ஸியோடைடு பொதுவாக PPP G (அ) PPP A ஆகும். இந்த RNA பாலிமெரேஸ் RNAவை 5' → 3' திசையில், நான்கு ரிபோநியூக்ஸியோடைடு 5 டரை பாஸ்பேட்கள் (ATP, GTP, CTP மற்றும் UTP) மூலக் காரணிகளைக் (Precursor) கொண்டு உருவாக்குகிறது.


உருவாகும் RNA வின் 3'-OH முனை, அடுத்து வரும் ரிபோநியூக்ஸியோடைடு 5' டரை பாஸ்பேட்டின் 5' பாஸ்பேட்டுடன் சேர்ந்து 3' 5' பாஸ்போடை எஸ்டர் பிணைப்பை ஏற்படுத்துகிறது. (படம் 6.8) RNA பாலிமெரேஸ், RNA டெம்பிளேட் மற்றும் புதிய RNA ஆகியவை சேர்ந்து முக்கூட்டுப் பொருள் (ternary complex) ஆகிறது. இழைகள் பிரிந்து டிரான்ஸ்கிரிப்சன் நடக்கும் DNA பகுதி, டிரான்ஸ்கிரிப்சன் குழிழி (Transcription bubble) எனப்படும். (படம் 6.9). புதிய RNA டெம்பிளேட் DNAஇழையுடன் இணைந்து நிலையற்ற இடைநிலையான RNA-DNA கலப்புச் சுருளை உருவாக்குகிறது. பிறகு டிரான்ஸ்கிரிப்சன் தொடரும் போது RNA-DNA கலப்பிலிருந்து RNA தனியே பிரிகிறது. டிரான்ஸ்கிரிப்சன்

குழியிக்கு முன்ப DNA இழைகள் பிரிந்தும், டிரான்ஸ்கிரிபசன் முக்கூட்டுப்பொருள் நகர்ந்தபிறகு, DNA இழைகள் இணைந்தும் காணப்படுகின்றன.

DNA பெம்பிளோட்டிலுள்ள அடுத்த காரத்திற்கு இணையான நியுக்ஸியோடைடு உள்வருகின்ற ரிபோநியூக்ஸியோடைடாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் உள்வருகின்ற நியுக்ஸியோடைடான UTP, அதற்கு இணையான, பெம்பிளோட் DNAவில் உள்ள காரத்துடன் இணைகிறது. 3'-5' பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பு, நியுக்ஸியோடைடுகளின் இடையே ஏற்பட்டு, RNA சங்கிலி 5' → 3' திசையில் தொடரப்படுகிறது. இதில் PP_i விலக்கப்படுகிறது (படம் 6.9).



படம் 6.8 RNA பாலிமேரேஸ் மூலம் டிரான்ஸ்கிரிபசன் நடைபெறுதல்




படம் 6.9 டிரான்ஸ்கிரிப்சன் குழியி

இரட்டை திருகுச்சருள் DNA, இழைகள் பிரிந்து DNA பாலிமேரேஸ் நொதி மற்றும் DNA டெம்பிளேட் இழையின் மூலம் RNA பிரதியை உருவாக்கிறது. உருவான RNA, நிலையற்ற RNA-DNAகலப்புச் சுருளாக இருக்கும். பின் DNA இழைகள் இணைந்த பின், RNA தனியே பிரிந்து விடும்.

முடிவு நிலை (Termination)

முடிவு நிலை வரிசையை (Termination sequence) அடையும் வரை டிரான்ஸ்கிரிப்சன் தொடர்கிறது. பொதுவாக, முடிவு நிலை வரிசையின் அடையாளம் $G \equiv C$ அதிகமுள்ள பகுதியாகும் இதனை பாலின்ரோம் என்பர். இதைத் தொடர்ந்து $A = T$ அதிகமுள்ள வரிசை இருக்கும். DNA பாலின்ரோவிருந்து உருவான RNA சுய இணையாகும் (Self complementary). அதனால் உட்புறம் ஒரு $G \equiv C$ மற்றும் 4(அ) அதற்கு மேற்பட்ட P காரங்கள் கொண்ட கொண்டை ஊசி வளைவுப் பகுதியை ஏற்படுத்துகிறது. எல்லா டிரான்ஸ்கிரிப்சனும் வளைவுப் பகுதியை ஏற்படுத்தி முடிவுத்தில்லை, அதற்குப் பதிலாக மற்றொரு புரதமான “ரோ” (Rho) புரதத்தின் உதவியுடன், முடிவு நிலை வரிசையைக் கண்டறிந்து டிரான்ஸ்கிரிப்சனை முடிவுறச் செய்கிறது (படம் 6.10).



படம் 6.10 முடிவுநிலையில் RNAவில் உருவாகும் கொண்டை ஊசி வளைவின் அமைப்பு

டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்கள் (Post transcriptional modifications)

புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களுக்கு புரோகேரியோடிக் தூது RNA தேவைப்படுவதில்லை. புரோகேரியோட்டுதூது RNA முழுமையிலே டிரான்ஸ்கிரிப்சனுக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள் நிகழ்ந்த பிறகே தூது RNA, இடமாற்ற RNA முழுமையாக உருவாக்கப்படுகின்றன. ஷுகோரியோட் செல்களில் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் தோன்றும் விளைபொருளை முதன்மை டிரான்ஸ்கிரிப்ட் என்றும் பின் அவை பல மாற்றங்களுக்கு உட்பட்டு முழுமை நிலையை அடைகின்றன. இந்த மாற்றத்திற்கு தான் டிரான்ஸ்கிரிப்சனுக்கு பின் ஏற்படும் மாற்றம் என்று பெயர்.

6.3.1 தூது RNA தயார்நிலைப் படுத்துதல் (Processing of mRNA molecules)

மொழிபெயர்த்தலுக்கு (Translation) முன்பு தாது RNA கீழ்க்கண்ட மாற்றங்களுக்குள்ளாகிறது. அவை,

1. உட்கருவில், 200 (அ) அதற்கு மேற்பட்ட அடினோசைன்கள், தூது RNAவின் 3' முனையில் இணைக்கப்படுகின்றன. இது பாலி A வால் (Poly A tail) எனப்படும்.
 2. மெத்திலேற்றம் செய்யப்பட்ட குவானைன் நியூக்ளியோடைடு 5' முனையில் இணைக்கப்படுகிறது. இது 5' தொப்பி (5' cap) எனப்படும்.
 3. அடினைனில் N⁶ இடத்தில் மெத்திலேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இதன் பணி கண்டறியப்படவில்லை. இப்படியாக தூது RNA தயார் நிலைப்படுத்தப்படுகிறது.



6.3.2 இடமாற்ற �RNA மூலக்கூறுகள் தயார்ந்திலைப் படுத்துதல் (Processing of tRNA molecules)

பெரும்பாலான செல்கள், 40 முதல் 50 தனித்தன்மை உடைய இடமாற்ற RNAக்களைக் கொண்டுள்ளன. இந்த இடமாற்ற RNAக்கள், பொதுவாக நீளமான முன்னோடி (Precursor) RNAக்களிலிருந்து, நொதிகளின் உதவியுடன் 5' மற்றும் 3' முனைகளில் உள்ள சில நியூக்ளியோடைடுகள் நீக்கப்படுவதால் உண்டாகின்றன.

3'OH முனை உருவாக்கம்

இதில் ரிபோநியூக்ஸியேஸ் D (RNase D)என்னும் நொதி, RNA வின் 3' முனையில் உள்ள கொண்டை ஊசி வளைவைக் கண்டறிந்து, CCA முனையை விட இரு காரங்களுக்குப்பிறகு, தனது செயல்பாட்டை நிறுத்துகிறது. 5' முனைதயார் செய்யப்பட்ட பிறகு, இவ்விரு காரங்களையும் இந்நொதி சிதைக்கிறது. இவ்வாறாக உருவாகும் RNA வகுக்கு Pre tRNA என்று பெயர்.


5'P முனை உருவாக்கம்

ரிபோநியூக்ஸியேஸ் P (RNase P) என்ற நொதி, 5' முனையிலுள்ள, தேவைக்கதிகமான நியூக்ஸியோடைடுகளை, எண்டோ நியூக்ஸியோலைடிக் பிளவின் மூலம் உடைத்து, சரியான அளவுடைய 5' முனையை நிலைநிறுத்துகிறது.

உருமாறிய காரங்கள் உருவாதல்

உருமாறிய காரங்களை உருவாக்குவதே இடமாற்ற RNA தயார்படுத்துதலின் இறுதிநிலையாகும். இடமாற்ற RNA மூலக்கூறில், இரண்டு யூரிடின் காரங்கள் சுடோ யூரிடின்களாகவும் (Ψ), ஒரு குவானோசின் -2' O-மெத்தில் குவானோசினாகவும் (2MG), ஒரு அடினைன் -ஐசோபென்டைல் (IPA) அடினைனாகவும் மாற்றப்படுகின்றன. இதுவே கடைசி மாற்றமாகும்.

புரதம் உருவாக்குதலில் இடமாற்ற �RNAவின் பங்கு (Role of tRNA in protein synthesis)



படம்.6.11 முதிர் இடமாற்ற RNA உருவாக்கம்

RNA க்களில் இடமாற்ற RNAவே மிகச் சிறியது. முன்னோடி மூலக்கூறுகளைத் தயார்நிலைப்படுத்துதலின் மூலம் சிறிய பலபடி இடமாற்ற RNAக்கள் உருவாகின்றன. இந்த இடமாற்ற RNA க்கள் பல பணிகளைச் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது, இடமாற்ற RNAக்கள் குறிப்பிட்ட அமினோ அமிலத்துடன் இணைந்து, அவற்றை கிளர்ச்சியடையச் செய்து புரதத் தயாரிப்பில் ஈடுபடுத்துகின்றன. 20 அமினோ அமிலங்கள் இருப்பதால், 20 இடமாற்ற RNAக்கள் இருக்கும் எனக் கருதலாம். ஆனால் கோடான் டிஜென்ரேட்டாக இருப்பதால், ஒரு அமினோ அமிலத்திற்குப் பல இடமாற்ற RNAக்கள் உள்ளன. இவை ஐசோ அக்சப்டார் இடமாற்ற

RNA (Isoacceptor) எனப்படும். ஒரு அமினோ அமிலத்துடன் இணையும் பல்வேறு இடமாற்ற RNAக்கள் தங்கள் நியூக்ஸியோடைடு வரிசையில் வெறுபடுகின்றன. அவை, ஒரே ஆன்டிகோடானைக் கொண்டு, ஒரே கோடானைக் கண்டறிகின்றன அல்லது வெவ்வேறு ஆன்டிகோடான்களைக் கொண்டு, வெவ்வேறு கோடான்களைக் கண்டறிந்து, ஒரே அமினோ அமிலத்தைப் புரதத்தில் இணைக்கின்றன. மேற்கூறியவாறு ஒவ்வொரு இடமாற்ற RNAவும் ஒரே ஒரு அமினோ அமிலத்திற்குத் தெரிவுத்தன்மை கொண்டுள்ளதால், அந்த அமினோ அமிலத்துடன் இணைகின்றது. அதனால் tRNA^{Ala} என்று குறிப்பிட்டால், அந்த இடமாற்ற RNA அலைனைனுக்குத் தெரிவுத்தன்மை கொண்டதாகும்.

கோடான் என்பது மூன்று காரங்கள் சேர்ந்தது தூது RNAவில் இருந்தால் இது கோடான் என்றும், இடமாற்றம் RNAவில் இருந்தால் ஆன்டிகோடான் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்டிகோடான் கோடானின் இணையாக இருக்கும்.

ரெப்ஸிகேசனுக்கும், டிரான்ஸ்கிரிப்சனுக்கும் இடையே உள்ள வெறுபாடுகள்

வரிசை எண்.	ரெப்ஸிகேசன்	டிரான்ஸ்கிரிப்சன்
1.	மோனோமர் டி ஆக்ஸி ரைபோஸ் கொண்டது.	மோனோமர் ரைபோஸ் கொண்டது.
2.	வினைபொருள் RNA இரட்டை இழையுடையது.	வினைபொருள் RNA ஓற்றை இழை உடையது.
3.	RNA ப்ரைமர் தேவை.	RNA ப்ரைமர் தேவையில்லை.

4.	இரண்டு இழைகளும் பெட்ம்பிளோட்டாக செயல்படுகின்றன.	ஒரு இழை மட்டும் பெட்ம்பிளோட்டாக செயல்படுகிறது.
5.	DNA பாலிமெரேஸ் என்னும் நொதி ஈடுபடுகிறது.	RNA பாலிமெரேஸ் என்னும் நொதி ஈடுபடுகிறது
6.	DNA பெட்ம்பிளோட் மாறுதலடையும்	DNA பெட்ம்பிளோட் மாறுதலடையாது.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

- a. DNA உருவாக்கத்தில் ஈடுபடும் இரட்டை இணை திறன் கொண்ட நேர்மின் அயனி.
 - i. கால்சியம்
 - ii. மெக்னீசியம்
 - iii. பாஸ்போட்
 - iv. குளோரேடு
- b. ஒகாசாகி துண்டுகள் இருப்பது
 - i. இரண்டு பெற்றோர் இழைகளிலும்
 - ii. இரண்டு சேய் இழைகளில்
 - iii. வீடிங் இழையில்
 - iv. லேகிங் இழையில்
- c. G=C மிகுந்த வரிசையைத் தொடர்ந்து, A=T மிகுந்த பகுதி காணப்படுவதின் அடையாளம்
 - i. தொடக்க நிலை
 - ii. தொடர்நிலை
 - iii. முடிவுநிலை
 - iv. ப்ரைமர் உருவாகுதல்

- d. கீழ்க்கண்டவற்றில் எது மாற்றியமைக்கப்படாத காரம்
 - i. சுடோயூராசில்
 - ii. ஐசோபென்டைல் அடினேன்
 - iii. மெத்தில் குவானேன்
 - iv. டி ஆக்ஸி தையமின்
- e. மெத்தில் தொப்பி மற்றும் பாலி A வால் காணப்படுவது
 - i. தூது RNA
 - ii. இடமாற்ற RNA
 - iii. ரைபோசோமல் RNA
 - iv. ஹெட்ரோநியூக்ஸியஸ் RNA

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. பெடம்பிளோட்டிலிருந்து DNA உருவாக ----- தேவை.
2. டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களில், மாற்றியமைக்கப்படும் காரங்கள் -----
3. RNA வில் அடினேனின் இணை -----
4. DNA, RNA உருவாகத் தேவைப்படும் நான்கு நியூக்ஸியோடைட்டுகள் -----
5. RNA பிரைமர் உருவாகத் துணை புரிவது -----

III. சரியா? தவறா?

1. RNA உருவாக TTP தேவை.
2. ஒகாசாகி துண்டுகள், ஹெலிகேசின் மூலம் இணைக்கப்படுகின்றன.
3. ஒற்றை இழையில் இணையும் புரதம் (SSB) இரட்டை இழையில் இணைந்திருக்கும்.
4. RNA பாலிமெரேஸில் உள்ள (α), ர காரணி பலவித ப்ரோமோட்டர்களைக் கண்டறிய உதவுகிறது.
5. இடமாற்ற RNAக்கள் தயார்ந்திலைப்படுத்தபடுவதில்லை.

IV. பொருத்துக.

- | | | |
|----------------------|---|-----------------|
| 1. DNA | - | தூது RNA |
| 2. ரெப்ளிகேஷன் | - | டி ஆக்ஸி ரைபோஸ் |
| 3. டிரான்ஸ்கிரிப்சன் | - | இடமாற்ற RNA |
| 4. ஆண்டி கோடான் | - | DNA உருவாக்கம் |
| 5. கோடான் | - | RNA உருவாக்கம் |

V. கீழ்க்கண்டவற்றிற்குச் சுருக்கமாக விடையளி.

1. ஒகாசாகி துண்டுகளை இனைக்க எந்த நொதி பயன்படுகின்றது?
2. RNAவில் மாற்றியமைக்கப்படும் காரங்கள் யாவை?
3. RNA ப்ரைமரை எந்த நொதி உருவாக்குகிறது?
4. DNA விற்கு மட்டும் உரிய காரம் எது?
5. டிரான்ஸ்கிரிப்சன் முடிவு நிலையில் பங்கு பெறும் புரதம் எது?

VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.

1. நியூக்ஸிக் அமிலங்கள் எவ்வாறு சிதைவுறுகின்றன என்பதை கூறுக.
2. DNA உருவாக்கத்தில் உள்ள பலபடி நிலைகளை விவரி?
3. RNAவின் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களை வரிசைப்படுத்து.
4. டிரான்ஸ்கிரிப்சனின் செயல்முறையை விவரி?
5. புரதம் உருவாகுதலில் இடமாற்ற RNAவின் பங்கு என்ன?

பாடம் - 6

நியூக்ஸிக் அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றம்

முன்னுரை

நியூக்ஸிக் அமிலங்கள், வாழ்க்கை மற்றும் மரபியல் பண்புகளுக்கு அடித்தளமான வேதிப்பொருளாகும். நியூக்ஸிக் அமிலம், மரபணு தகவல்களைக் கடத்த உதவுகின்றது. இதன் பெயருக்கேற்ப, அவை செல்லின் உட்கருவில் அமைந்துள்ளன. ஆனால், அவை மற்ற நூண்ணுறுப்புகளிலும் கண்டறியப் பட்டுள்ளன. புரதங்களுக்கு அமினோ அமிலங்களைப் போல நியூக்ஸிக் அமிலத்திற்கு அடிப்படை அலகு நியூக்ஸியோடைடுகள் ஆகும்.

நியூக்ஸிக் அமிலங்கள் இரண்டு வகைப்படும்.

அவை,

1. ரைபோநியூக்ஸிக் அமிலம்
2. டி ஆக்ஸி ரைபோநியூக்ஸிக் அமிலம்

நியூக்ஸிக் அமிலத்தின் பகுதிப் பொருட்கள்

பகுதிப் பொருள்	ரைபோநியூக்ஸிக் அமிலம்	D - ஆக்ஸி ரைபோநியூக்ஸிக் அமிலம்
அமிலம் பென்டோஸ் சர்க்கரை	பாஸ்பாரிக் அமிலம் D - ரைபோஸ்	பாஸ்பாரிக் அமிலம் D-2 டி ஆக்ஸி ரைபோஸ்

நெட்ரஜன் காரங்கள்

1.	பியூரின்	அடினைன் குவானேன்	அடினைன் குவானேன்
2.	பிரிமிடின்	சைட்டோசின் தூராசில்	சைட்டோசின் தையமின்


பாஸ்பாரிக் அமிலம்

பாஸ்பாரிக் அமிலத்தின் மூலக்கூறு வாய்பாடு H_3PO_4 . இதில் மூன்று ஒற்றை இணைத்திறன் கொண்ட கைந்தி கைல் தொகுதிகளும், ஒரு இரட்டை இணைத்திறன் கொண்ட ஆக்ஸிஜன் அனுவும், ஐந்து இணைத்திறன் கொண்ட பாஸ்பரஸ் உடன் இணைந்துள்ளன.




பென்டோஸ் சர்க்கரை

முதனிலையில் நியூக்ஸிக் அமிலம் 5 கார்பன் சர்க்கரையான பென்டோஸ் சர்க்கரையின் அடிப்படை முறையில் இரண்டு வகையாக வேறுபடுத்தப்படுகிறது. ஒன்று D-2 டி ஆக்ஸிரைபோசைடும் (டி ஆக்ஸிரைபோ நியூக்ஸிக் அமிலம்), மற்றொன்று D-ரைபோசைடும் (ரைபோ நியூக்ஸிக் அமிலம்) கொண்டிருக்கும். இந்த இரண்டு சர்க்கரைகளும், நியூக்ஸிக் அமிலத்தில், பியூரனோஸ் வளையம் மற்றும் β கான்பிக்ரேசனில் அமைந்திருக்கின்றன.



β-D-ஈபோஸ்




β-D-டி ஆக்ஸி ஈபோஸ்

நைட்ரஜன் காரங்கள்


இரண்டு வகையான நைட்ரஜன் காரங்கள் நியூக்ஸிக் அமிலத்தில் உள்ளன. அவை பியூரின் மற்றும் பிரிமிடினிலிருந்து பெறப்படுகின்றன.

i. பியூரின் காரங்கள்


பியூரின் காரங்கள் அதன் தாய்ச் சேர்மான பியூரினிலிருந்து பெறப்படுகிறது. ஆறு அணுக்களை உடைய பிரிமிடின் வளையம் 5 அணுக்களை உடைய இமிடசோலூடன் இணைந்து பியூரின் வளையத்தைத் தருகிறது. நியூக்ஸிக் அமிலத்தில் அடினைன் மற்றும் குவானைன், பியூரின் மூலத்திலிருந்துப் பெறப்படுகின்றன.



பியூரின்




அடினைன்
(6-அமீனோ பியூரின்)



சுவானைன் (2-அமினோ- 6-ஆக்ஸोபியூரின்)

ii. பிரிமிடின் காரங்கள்

பிரிமிடின் காரங்கள், அதன் தாய்ச் சேர்மமான, பல்லின வளைய பிரிமிடினிலிருந்துப் பெறப்படுகின்றன. நியூக்ஸிக் அமிலத்தில், யூராசில், தையமின் மற்றும் சைட்டோசின் பிரிமிடின் மூலத்திலிருந்துப் பெறப்படுகின்றன.



நியூக்ஸிக் அமிலத்தில் உள்ள பிற காரங்கள்

DNA மற்றும் RNAவில், மேலே குறிப்பிட்ட நான்கு காரங்களைத் தவிர, பிற பொதுவாக காணப்படாத சில காரங்களும் காணப்படுகின்றன. அவை 5 மெத்தில் சைட்டோசின், N⁴ அசிடைல் சைட்டோசின், N⁶ மெத்தில் அடினைன், N⁶N⁶ டை மெத்தில் அடினைன், சுடோயூராசில் மற்றும் பல.

காரங்களின் இணைப்பு

காரங்கள் இணைப்பு, இரட்டைத் திருகுச் சுருள், DNA அமைப்பை நிர்வகிப்பது மட்டுமின்றி, DNA, RNA மற்றும் புரதம் உருவாக்குதலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

DNAவில்,

அடினைன் (A), தையமின் (T) உடனும்,

குவானன் (G), செட்டோசின் (C) உடனும் இணைகிறது.

RNAவில்,

அடினன் (A), யூராசில் (U) உடனும்,

குவானன் (G), செட்டோசின் (C) உடனும் இணைகிறது.

A = $\begin{cases} \text{இரண்டு வைட்ரஜன் பினைப்பு} \\ \text{T (or) U} \end{cases}$

G = C $\begin{cases} \text{மூன்று வைட்ரஜன் பினைப்பு} \end{cases}$

DNAவின் அமைப்பில் சார்காஃப் விதி (DNA மூலப்பொருட்கள்)

அடினன் - தையமின் மூலக்கூறுகளும், குவானன் - செட்டோசின் மூலக்கூறுகளும், DNAவில் சமமான அளவில் இருக்கின்றன. இப்படி பிழுரின், பிரிமிடின் சரிவிகிதத்தில் DNAவில் இருப்பது சார்காஃப் விதியாகும்.

நியூக்ஸியோடைட்டுகளின் அமைப்பு

நியூக்ஸியோடைட்டுகள், நியூக்ஸிக் அமிலத்தின் அடிப்படை அலகுகளாகும். ஒவ்வொரு நியூக்ஸியோடைட்டும்,

1. பாஸ்போட்
2. பென்டோஸ் சர்க்கரை
3. நைட்ரஜன் காரங்கள்

ஆகிய பகுதிப் பொருட்களைக் கொண்டது.


சர்க்கரை + காரம் \longrightarrow நியூக்ஸியோசைடு


நியூக்ஸியோசைடு + பாஸ்போட் \longrightarrow நியூக்ஸியோடைடு

6.1 DNA உருவாக்கம் (DNA Biosynthesis)

புதிய இரட்டை திருகுச் சுருள் DNA ஏற்கெனவே இருக்கும் DNAவிலிருந்து உருவாகும் செயல்முறை ரெப்ளிகேஷன் எனப்படும். DNA பாலிமெரேஸ் (அ) DNA நியூக்ஸியோடிடைல் டிரான்ஸ்பரேஸ் நொதியின் கண்டுபிடிப்பிற்கு பின், DNA உருவாக்கத்தின் இயங்கமைப்பு தெளிவுப்படுத்தப்பட்டது. மோனோ நியூக்ஸியோடைடுகளிலிருந்து பாலி நியூக்ஸியோடைடுகளை பலபடியாக்கல் விணையின் மூலம் உருவாக்கும் இந்த நொதிக்கு கீழ்க்கண்டவை தேவைப்படுகின்றன,

1. புதிய இழை உருவாக, பெம்பிளேட் (template strand) இழை உதவுகிறது. பெம்பிளேட் இழையிலுள்ள வரிசை, எந்த நியூக்ஸியோடைடு இணைய வேண்டுமென்பதை நிர்ணயிக்கிறது.
2. RNA ப்ரைமர்மருடன் (Primer) புதிய நியூக்ஸியோடைடுகள் இணைக்கப்படுகின்றன.
3. நான்கு நியூக்ஸியோசைடு ட்ரை பாஸ்பேட்கள் முறையே, dGTP, dATP, dTTP, மற்றும் dCTP தேவைப்படுகின்றன.
4. துணை காரணியாக மெக்ஸீசியம் தேவைப்படுகிறது.





படம் 6.1 பாஸ்போடை எஸ்டர் பினைப்பு உருவாக்கம்

இந்த விணைக்குத் தேவையான ஆற்றல், dATP, dCTP, dGTP மற்றும் dTTP ஆகிய ட்ரை பாஸ்போட்களின் அதிக ஆற்றல் கொண்ட பினைப்புகளின் நீராற்பகுத்தலின் மூலம் பெறப்படுகிறது. ஒவ்வொரு காரமும் புதிய தொடருடன் இணையும் போது அதன் இறுதியிலுள்ள பைரோ பாஸ்போட்டை (PPi) இழக்கிறது (படம் 6.1).

6.1.1 $\text{ö} \mu'' \text{I} \div \text{P} \setminus \text{B A } \text{A} \times \text{C} \mu \text{m i}'' \text{E} \theta \text{ h u A}$ (Replication)

ரெப்ளிகேஷன் என்பது, DNA மாதிரியிலிருந்து ஒரே தன்மையுடைய புதிய சேய் DNA உருவாகுதல் ஆகும்.


ரெப்ளிகேஷனின் மாதிரிகள்

ரெப்ளிகேஷனை விளக்குவதற்கு மூன்று மாதிரிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவை,

1. கன்சர்வேடிவ் ரெப்ஸிகேஷன் (Conservative)
2. டிஸ்பர்சிவ் ரெப்ஸிகேஷன் (Dispersive)
3. செமி கன்சர்வேடிவ் ரெப்ஸிகேஷன் (Semi conservative)

1. கன்சர்வேடிவ் ரெப்ஸிகேஷன்


இந்த முறையில் பெற்றோர் DNA ஒரு சேய் செல்லுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட DNA மற்றொரு சேய் செல்லுக்கும் முழுவதுமாக அளிக்கப்படுகிறது (படம் 6.2).



படம் 6.2 கன்சர்வேடிவ் ரிப்ஸிகேஷன்

2. டிஸ்பர்சிவ் ரெப்ஸிகேஷன்

இந்த முறையில், பெற்றோர் DNA சமமற்ற விகிதத்தில், சேய் செல்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது (படம் 6.3).



படம் 6.3 டிஸ்பர்சிவ் ரெப்ளிகேசன்

3. செமி கண்சர்வேடிவ் ரெப்ளிகேசன்

இம்மாதிரியின்படி, சேய் செல்லில் ஒரு பெற்றோர் இழையும், ஒரு புதிதாக உருவாக்கப்பட்ட சேய் இழையும் இருக்கும் (படம் 6.4).



படம் 6.4 செமிகண்சர்வேடிவ் ரெப்ளிகேசன்

இந்த முறையிலேயே இயல்பாக ரெப்ளிகேசன் நடைபெறுகிறது என்பதை ஆய்வின் மூலம் மொசல்சன் மற்றும்

ஸ்டால் 1957-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். ஈகோலை செல்கள் $^{15}\text{NH}_4\text{Cl}$ மீடியத்தில் (Medium) பல தலைமுறைகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் DNAவில் உள்ள நைட்ரஜன் அணுக்கள் ^{15}N ஆக மாற்றப்படுகின்றன. சில செல்கள் இயல்பான NH_4Cl மீடியத்தில் வளர்க்கப்படுகின்றன. பின்பு ரெப்ஸிகேசனின் மூலம் உருவான சேயிலிருந்து DNA பிரித்து எடுக்கப்பட்டு அதன் அடர்த்தி (Density gradient centrifugation) பெட்சிடி கிரேடியன்ட் சென்டிரிபியூகேசன் மூலம் பகுத்தறியப்படுகிறது. ரெப்ஸிகேசன் கண்சர்வேடிவ் முறையில் நடைபெற்றால், ^{15}N கொண்ட ஒரு கண்த பட்டையும் (Band) மற்றொன்று ^{14}N கொண்ட சற்று மெல்லிய பட்டையும் கிடைக்கும். ஆனால் ரெப்ஸிகேசன் செமி கண்சர்வேடிவ் முறையில் நடைபெற்றால், ^{15}N மற்றும் ^{14}N இரண்டும் கொண்ட, நடுத்தர அடர்த்தி உடைய ஒரே ஒரு இடைநிலை பட்டை மட்டும் கிடைக்கும்.

முதல் தலைமுறையில் கிடைக்கப்பெற்ற பட்டைகள், நடுத்தர அடர்த்தியைக் கொண்ட ஒரு இழையாக இருப்பதால், ரெப்ஸிகேசன் செமிகண்சர்வேடிவ் முறையில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

6.1.2 ரெப்ஸிகேசனின் படிநிலைகள் (Sequential process of Replication)

DNA ரெப்ஸிகேசனின் தொடக்கம் (Initiation of DNA Replication)

DNA உருவாக்கம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடங்குகிறது. இது ரெப்ஸிகேசன் ஆரம்பப்புள்ளி (Origin) எனப்படும்.

புரோகேரியோட்டுகளில் ஒரு ஆரம்பப் புள்ளியும், ஷுகேரியோட்டுகளில் பல ஆரம்பப் புள்ளிகளும் உள்ளன. இந்தப் புள்ளி A = T கார இணைப்புகளாலான சிறிய தொடரைக் கொண்டது.

ரெப்ளிகேஷன் குமிழிகள் (Replication Bubbles)


ரெப்ளிகேஷன் ஆரம்பப்புள்ளியில் DNA வின் இரண்டு இணை இழைகளும் பிரிந்து ரெப்ளிகேஷன் குமிழியை உருவாக்குகின்றன.

பெற்றோர் DNA சுற்று பிரிதல் (Unwinding of parental DNA)

ரெப்ளிகேஷன் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு பத்து காரங்களும் சுற்று பிரிகிறது. இதுவே இரண்டு இழை பிரிதலுக்கும் ஏதுவாகின்றது.

புரோகேரியோட்டுகளில், இழைகள் பிரிவதற்கு ஹெலிகேஸ் (Helicase) என்ற நொதி உதவுகின்றது. ஒவ்வொரு கார் இணைகள் பிரிவதற்கும் இரு ATP மூலக்கூறுகளின் நீராற்பகுப்பின் மூலம் பெறப்படும் ஆற்றல் தேவைப்படுகிறது. மற்றொரு புரதமான ஒற்றை இழையில் இணையும் புரதம் (Single Stand Binding Protein) பிரிக்கப்பட்ட இழைகளுடன் இணைந்து, அவை மறுபடியும் இணைவதைத் தடுக்கின்றன.

DNA பாலிமேரோஸால், ப்ரைமரின் உதவியின்றி ரெப்ளிகேஷனைத் தொடங்க இயலாது. ப்ரைமர் என்பது, ப்ரைமேஸ் என்ற நொதியின் மூலம் உருவாகும் RNAவை மூலப்பொருளாகக் கொண்ட சிறிய பாலி நியூக்ளியோடைடு ஆகும்.




படம் 6.5 DNA ரெப்ளிகேஷனின் தொடக்கம்

ஷஹ்டர்ஜன் பினைப்பு உடைவதன் மூலம், இரண்டு இழைகள் பிரிக்கப்படுகின்றன. இரட்டைத்திருகுச்சருள் DNA, DNA பாலிமேரேஸ் என்ற நொதியின் உதவியோடு, Mg^{2+} முன்னிலையில் DNAவின் ஒரு இழை டெம்பிளேடாக செயல்பட, செல் திரவத்திலிருந்து நான்கு டி ஆக்ஸி ரைபோநியூக்ஸியோசைடு ட்ரை பாஸ்பேட்டுகள் ஈர்க்கப்பட்டு, டெம்பிளேட் இழைக்கு இணையான காரங்கள், ஷஹ்டர்ஜன் பினைப்புகளால் பிரிந்த இழையில் சேர்க்கப்படுகின்றன. இந்த இணையான காரங்களை வரிசைப்படுத்த டெம்பிளேட் இழை உதவுகிறது.

பலபடியாக்கல் (Polymerisation)

இந்த விணையில் புதிதாகப் பினைக்கப்படும் ஓவ்வொரு நியூக்ஸியோடைடும் பைரோபாஸ்பேட்டை இழக்கிறது. இதன் விளைவாக மீதமுள்ள பாஸ்பேட் தொகுதி ஏற்கனவே உள்ள நியூக்ஸியோடைடின் டி ஆக்ஸி ரைபோசின் 3' ஷஹ்டராக்ஸில் தொகுதியுடன் இணைந்து, எஸ்டர் பினைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இணைப்பு “பாஸ்போடை எஸ்டர் பினைப்பு” எனப்படும்.

பெற்றோர் இழைகள் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன. புதிய இழை உருவாகுதல், இரண்டு பெற்றோர் இழைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் ஆனால் வெவ்வேறு வேகத்தில் நடைபெறுகிறது. 3' → 5' திசைகளில் இழைகளை உருவாக்க எந்த ஒரு நொதியும் இல்லை. ஒரே நொதி இரண்டு இழைகளை உருவாக்க முடியாது. ஒரு நொதி, 5' → 3' திசையில் தொடர்ந்து ஒரு இழையை உருவாக்குகிறது. அந்த இழை லீடிங் இழை (Leading strand) எனப்படும். மற்றொரு இழையான, லேகிங் இழை (Lagging strand), தொடர்ச்சியற்ற முறையில் உருவாக்கப்படுகிறது. மேலும், இதில் குறைந்த அளவிலான (250) நியூக்ஸியோடைடுகள், 5' → 3' திசையில், லீடிங் இழைக்கு எதிராக உருவாக்கப்படும். இது அரை தொடர்ச்சி DNA உருவாக்கம் (Semi continuous DNA synthesis) என அழைக்கப்படுகிறது.



படம் 6.6 ரிப்ளிகேஷன் ஃபோர்க் (Replication Fork)

தொடர்ச்சியற்ற முறையில் சிறிய சிறிய துண்டுகளாக புதிதாக உருவாக்கப்பட்ட DNA, ஒகாசாகி துண்டுகள் (Okazaki Fragments) எனப்படும். இது லெகேஸ் (Ligase) என்ற நொதியின் மூலம் இணைக்கப்படுகிறது (படம் 6.6).

புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சேய் இரட்டைத் திருகு சுருள் DNAவில், ஒரு பழைய இழையைக் கொண்ட பிரைமர் DNAவும், அதற்கு இணையான புதிய இழையும் இருக்கும். இறுதியில், உருவாக்கப்பட்ட புதிய சேய் இழையும், பெற்றோர் இழையும், ஒரே மூலக்கூறு சேர்க்கை மற்றும் வரிசையைக் கொண்டது. இதுவே “ரெப்ளிகேஷன்” எனப்படும்.

6.2 டி ஆக்ஸி ரைபோ நியூக்ஸியேஸ்கள் மூலம் DNA சிதைவடைதல்

நியூக்ஸிக் அமிலங்கள், உட்கருவில் பெரும்பாலும் நியூக்ஸியோ புரதங்களாகக் காணப்படுகின்றன. உணவில் உள்ள நியூக்ஸிக் அமிலங்கள் HCl அமிலத்தின் மூலம் நியூக்ஸிக் அமிலங்களாகவும் புரதங்களாகவும் பகுக்கப்படுகின்றன.



நியூக்ஸிக் அமிலங்கள், இரைப்பையில் எந்த வித மாற்றமும் அடையாமல் டியோடின்தை அடைந்து, அங்குள்ள நொதிகளால் (நியூக்ஸியேஸ் நியூக்ஸியோடைஸ் மற்றும் நியூக்ஸியோசிடைஸ்) பிழுரின், பிரிமிடின் காரங்கள் மற்றும் பென்டோசுகளாகச் சிதைக்கப்படுகின்றன.

நியூக்ஸிக் அமிலங்களைச் சிதைவடையச் செய்யும் மூன்று வகையான நொதிகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

1. நியூக்ஸியேஸ் (Nucleases)

நியூக்ஸிக் அமிலங்களைச் சிதைவடையச் செய்யும் நொதிகளுக்கு நியூக்ஸியேஸ்ஸ் என்று பெயர். குறிப்பாக RNAக்களைச் சிதைவடையச் செய்யும் நொதிகள் ரைபோநியூக்ஸியேஸ்ஸ் என்றும், DNAக்களைச் சிதைவடையச் செய்யும் நொதிகள் டி ஆக்ஸி ரைபோ நியூக்ஸியேஸ்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. சில நொதிகள் RNAக்களையும், DNAக்களையும் சிதைவடையச் செய்யும் தன்மை கொண்டவை.

டி ஆக்ஸி ரைபோ நியூக்ஸியேஸ்கள், மேலும் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.


அ. எக்ஸோ நியுக்ளியேசுகள், நியுக்ளிக் அமிலத் தொடரின் கடைசியிலுள்ள இரு நியுக்ளியோடைடுகளின் இடையே உள்ள பினைப்பைத் துண்டிக்கும் நியுக்ளியேசுகள் ஆகும் (படம் 6.7).

ஆ. என்டோ நியுக்ளியேசுகள், நியுக்ளிக் அமிலத் தொடரின் மையத்திலுள்ள நியுக்ளியோடைடுகளின் இடையே உள்ள பினைப்பைத் துண்டிக்கும் நியுக்ளியேசுகள் ஆகும்.

எக்ஸோ நியுக்ளியேசுகள், மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,

- ஓற்றை இழை DNAவின் 3' முனையில் வினைபுரியும்நொதிக்கு 3' எக்ஸோ நியுக்ளியேஸ்கள்.
- ஓற்றை இழை DNAவின் 5' முனையில் வினைபுரியும் நொதிக்கு 5' எக்ஸோ நியுக்ளியேஸ்கள்.

பொதுவாக, இந்த இரு நொதிகளையும் பாஸ்போ டை எஸ்ட்ரேஸ்கள் என்றும் அழைக்கலாம்.



படம் 6.7 எக்ஸோ நியுக்ளியேஸ்கள் வினைபுரியும் பகுதிகள்

நியுக்ளியோடிடேஸ்கள் (Nucleotidases) (பாஸ்படேஸ்கள்)


இந்த நொதி நியுக்ளியோடைடுகளை நீராற்பகுப்பின் மூலம் அதற்குரிய நியுக்ளியோசைடுகளாகவும், கனிம பாஸ்பேட் மூலக்கூறுகளாகவும் சிதைக்கிறது.

பாஸ்படேஸ்




நியுக்ளியோசிடேஸ்கள் (நியுக்ளியோசைடு பாஸ்பாரிலேஸ்)

மேற்கூறிய முறையில் உருவான நியுக்ளியோசைடுகள், உட்கிரகிக்கப்படுகின்றன அல்லது காரங்களாகவும், சர்க்கரைகளாகவும் சிதைக்கப்படுகின்றன.



6.3 RNA உருவாக்கம் (ஷராண்ஸ்கிரிப்சன்) (படியெடுத்தல்)

RNA உருவாக்கம், DNA உருவாக்கத்தைப் போன்றது. ஆனால் RNA மூன்று வகைகளை (தூது RNA, இடமாற்ற RNA, ஸிபோசோமல் RNA) உடையது. இதில் பிரிமிடின் காரம் தையமினிற்குப் பதில் யூராசில் உள்ளது. இந்த வகையில் இது DNAவிலிருந்து வேறுபடுகிறது. DNAவின் ஒரு இழையை டெம்பிளேட்டாகக் கொண்டு, அதற்கு இணையான காரங்கள் கொட்டிருப்பதைப் பின்னால் மூலம் இணைக்கப்பட்டு RNA உருவாக்கப்படுகிறது. இதனைச் செயல்படுத்த �RNA பாலிமெரேஸ் என்னும் நொதிக்கு DNA பாலிமெரேஸ்க்குத் தேவைப்படுவது போல நான்கு நியுக்ளியோடைடு டிரை பாஸ்பேட்களும், $Mg^{2+}(அ)Mn^{2+}$ துணைக்காரணிகளும் தேவைப்படுகின்றன.



செயல்பாடு (Mechanism)

டிரான்ஸ்கிரிப்சனில் மூன்று நிலைகள் உள்ளன.

1. தொடக்க நிலை
2. தொடர் நிலை
3. முடிவு நிலை

தொடக்க நிலை (Initiation)

எ.கோலையில் (E.coli) எல்லா மரபணுக்களும், RNA பாலிமேரேஸ் என்ற ஒற்றை நொதியின் மூலம் டிரான்ஸ்கிரைப் செய்யப்படுகின்றது. இந்த ஹோலோ நொதி ட்ரான்ஸ்கிரிப்சனைத் தொடங்குவதற்குத் தேவைப்படுகிறது.

மேலும், இதிலுள்ள ர காரணி ப்ரோமோட்டர் (Promotor) பகுதியை கண்டறிந்து, டிரான்ஸ்கிரிப்சன் தொடங்க இன்றியமையாத பங்கு வகிக்கிறது. புரோகேரியோட்டில், பல்வேறு ர காரணிகள், வெவ்வேறு ப்ரோமோட்டர் பகுதிகளை கண்டறிய உதவுகின்றன. (எ.கோலையில், பொதுவான ர காரணி ர70).

நாற்பது முதல் அறுபது இணை காரங்கள் வரையிலான அளவினை உடைய ப்ரோமோட்டர் பகுதியில் ஹோலோ நொதி இணைந்து, அதற்குக் கீழ்த்திசையில் (Down stream)

டிரான்ஸ்கிரிப்சனைத் தொடங்குகிறது. இரண்டு ஆறு இணை காரங்கள் கொண்ட வரிசை ப்ரோமோட்டரில் உள்ளது. இந்த வரிசை ப்ரோமோட்டார் பணியை செய்ய முக்கியமானதாகும். இது ஒவ்வொரு உயிரினங்களிலும் கண்சர்வட் (Conserved) ஆக உள்ளது. வழக்கமாக டிரான்ஸ்கிரைபாகும் நியூக்ஸியோடைடு +1 என்று அழைக்கப்படும். -10 மற்றும் -35 இடங்களில், அதாவது 10 மற்றும் 35 இணைகாரங்கள் அடங்கிய மேல் திசையில் 2 ப்ரோமோட்டார் மூலகங்கள் (Promotor elements) உள்ளன (படம் 6.8).


தொடர்நிலை (Elongation)

டிரான்ஸ்கிரிப்சன் தொடங்கிய பிறகு, ஏ காரணி ஹோலோ நொதியிலிருந்து விடுபட்டு, கோர் நொதியாக (core enzyme) ($\alpha, \beta, \beta', \gamma$) மாற்றமடைந்து தொடர்நிலைக்குள் செல்கிறது. இந்த கோர் நொதியின் மூலம் பலபடியாக்கல் நடைபெறுகிறது. அநேகமாக, ஏ காரணியில் இந்தத் திறன் உள்ளது. முதலில் டிரான்ஸ்கிரைப் செய்யப்படும் நியூக்ஸியோடைடு பொதுவாக PPP G (அ) PPP A ஆகும். இந்த RNA பாலிமெரேஸ் RNAவை $5' \rightarrow 3'$ திசையில், நான்கு ரிபோநியூக்ஸியோடைடு 5 டரை பாஸ்பேட்கள் (ATP, GTP, CTP மற்றும் UTP) மூலக் காரணிகளைக் (Precursor) கொண்டு உருவாக்குகிறது.


உருவாகும் RNA வின் 3'-OH முனை, அடுத்து வரும் ரிபோநியூக்ஸியோடைடு 5' டரை பாஸ்பேட்டின் 5' பாஸ்பேட்டுடன் சேர்ந்து 3' 5' பாஸ்போடை எஸ்டர் பிணைப்பை ஏற்படுத்துகிறது. (படம் 6.8) RNA பாலிமெரேஸ், RNA டெம்பிளேட் மற்றும் புதிய RNA ஆகியவை சேர்ந்து முக்கூட்டுப் பொருள் (ternary complex) ஆகிறது. இழைகள் பிரிந்து டிரான்ஸ்கிரிப்சன் நடக்கும் DNA பகுதி, டிரான்ஸ்கிரிப்சன் குழிழி (Transcription bubble) எனப்படும். (படம் 6.9). புதிய RNA டெம்பிளேட் DNAஇழையுடன் இணைந்து நிலையற்ற இடைநிலையான RNA-DNA கலப்புச் சுருளை உருவாக்குகிறது. பிறகு டிரான்ஸ்கிரிப்சன் தொடரும் போது RNA-DNA கலப்பிலிருந்து RNA தனியே பிரிகிறது. டிரான்ஸ்கிரிப்சன்

குழியிக்கு முன்ப DNA இழைகள் பிரிந்தும், டிரான்ஸ்கிரிபசன் முக்கூட்டுப்பொருள் நகர்ந்தபிறகு, DNA இழைகள் இணைந்தும் காணப்படுகின்றன.

DNA பெம்பிளோட்டிலுள்ள அடுத்த காரத்திற்கு இணையான நியுக்ஸியோடைட்டு உள்வருகின்ற ரிபோநியூக்ஸியோடைடாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் உள்வருகின்ற நியுக்ஸியோடைடான UTP, அதற்கு இணையான, பெம்பிளோட் DNAவில் உள்ள காரத்துடன் இணைகிறது. 3'-5' பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பு, நியுக்ஸியோடைடுகளின் இடையே ஏற்பட்டு, RNA சங்கிலி $5' \rightarrow 3'$ திசையில் தொடரப்படுகிறது. இதில் PP_i விலக்கப்படுகிறது (படம் 6.9).



படம் 6.8 RNA பாலிமேரேஸ் மூலம் டிரான்ஸ்கிரிபசன் நடைபெறுதல்




படம் 6.9 டிரான்ஸ்கிரிப்சன் குழியி

இரட்டை திருகுச்சருள் DNA, இழைகள் பிரிந்து DNA பாலிமேரேஸ் நொதி மற்றும் DNA டெம்பிளோட் இழையின் மூலம் RNA பிரதியை உருவாக்குகிறது. உருவான RNA, நிலையற்ற RNA-DNAகலப்புச் சுருளாக இருக்கும். பின் DNA இழைகள் இணைந்த பின், RNA தனியே பிரிந்து விடும்.

முடிவு நிலை (Termination)

முடிவு நிலை வரிசையை (Termination sequence) அடையும் வரை டிரான்ஸ்கிரிப்சன் தொடர்கிறது. பொதுவாக, முடிவு நிலை வரிசையின் அடையாளம் $G \equiv C$ அதிகமுள்ள பகுதியாகும் இதனை பாலின்ரோம் என்பர். இதைத் தொடர்ந்து $A = T$ அதிகமுள்ள வரிசை இருக்கும். DNA பாலின்ரோவிருந்து உருவான RNA சுய இணையாகும் (Self complementary). அதனால் உட்புறம் ஒரு $G \equiv C$ மற்றும் 4(அ) அதற்கு மேற்பட்ட புகாரங்கள் கொண்ட கொண்டை ஊசி வளைவுப் பகுதியை ஏற்படுத்துகிறது. எல்லா டிரான்ஸ்கிரிப்சனும் வளைவுப் பகுதியை ஏற்படுத்தி முடிவுத்தில்லை, அதற்குப் பதிலாக மற்றொரு புரதமான “ரோ” (Rho) புரதத்தின் உதவியுடன், முடிவு நிலை வரிசையைக் கண்டறிந்து டிரான்ஸ்கிரிப்சனை முடிவுறச் செய்கிறது (படம் 6.10).



படம் 6.10 முடிவுநிலையில் RNAவில் உருவாகும் கொண்டை ஊசி வளைவின் அமைப்பு

டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்கள் (Post transcriptional modifications)

புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களுக்கு புரோகேரியோடிக் தூது RNA தேவைப்படுவதில்லை. புரோகேரியோட்டுதூது RNA முழுமையிலே டிரான்ஸ்கிரிப்சனுக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள் நிகழ்ந்த பிறகே தூது RNA, இடமாற்ற RNA முழுமையாக உருவாக்கப்படுகின்றன. ஷுகோரியோட் செல்களில் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் தோன்றும் விளைபொருளை முதன்மை டிரான்ஸ்கிரிப்ட் என்றும் பின் அவை பல மாற்றங்களுக்கு உட்பட்டு முழுமை நிலையை அடைகின்றன. இந்த மாற்றத்திற்கு தான் டிரான்ஸ்கிரிப்சனுக்கு பின் ஏற்படும் மாற்றம் என்று பெயர்.

6.3.1 தூது RNA தயார்நிலைப் படுத்துதல் (Processing of mRNA molecules)

மொழிபெயர்த்தலுக்கு (Translation) முன்பு தாது RNA கீழ்க்கண்ட மாற்றங்களுக்குள்ளாகிறது. அவை,

1. உட்கருவில், 200 (அ) அதற்கு மேற்பட்ட அடினோசைன்கள், தூது RNAவின் 3' முனையில் இணைக்கப்படுகின்றன. இது பாலி A வால் (Poly A tail) எனப்படும்.
 2. மெத்திலேற்றம் செய்யப்பட்ட குவானைன் நியூக்ளியோடைடு 5' முனையில் இணைக்கப்படுகிறது. இது 5' தொப்பி (5' cap) எனப்படும்.
 3. அடினைனில் N⁶ இடத்தில் மெத்திலேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இதன் பணி கண்டறியப்படவில்லை. இப்படியாக தூது RNA தயார் நிலைப்படுத்தப்படுகிறது.



6.3.2 இடமாற்ற �RNA மூலக்கூறுகள் தயார்ந்திலைப் படுத்துதல் (Processing of tRNA molecules)

பெரும்பாலான செல்கள், 40 முதல் 50 தனித்தன்மை உடைய இடமாற்ற RNAக்களைக் கொண்டுள்ளன. இந்த இடமாற்ற RNAக்கள், பொதுவாக நீளமான முன்னோடி (Precursor) RNAக்களிலிருந்து, நொதிகளின் உதவியுடன் 5' மற்றும் 3' முனைகளில் உள்ள சில நியூக்ளியோடைடுகள் நீக்கப்படுவதால் உண்டாகின்றன.

3'OH முனை உருவாக்கம்

இதில் ரிபோநியூக்ஸியேஸ் D (RNase D)என்னும் நொதி, RNA வின் 3' முனையில் உள்ள கொண்டை ஊசி வளைவைக் கண்டறிந்து, CCA முனையை விட இரு காரங்களுக்குப்பிறகு, தனது செயல்பாட்டை நிறுத்துகிறது. 5' முனைதயார் செய்யப்பட்ட பிறகு, இவ்விரு காரங்களையும் இந்நொதி சிதைக்கிறது. இவ்வாறாக உருவாகும் RNA வகுக்கு Pre tRNA என்று பெயர்.


5'P முனை உருவாக்கம்

ரிபோநியூக்ஸியேஸ் P (RNase P) என்ற நொதி, 5' முனையிலுள்ள, தேவைக்கதிகமான நியூக்ஸியோடைடுகளை, எண்டோ நியூக்ஸியோலைடிக் பிளவின் மூலம் உடைத்து, சரியான அளவுடைய 5' முனையை நிலைநிறுத்துகிறது.

உருமாறிய காரங்கள் உருவாதல்

உருமாறிய காரங்களை உருவாக்குவதே இடமாற்ற RNA தயார்படுத்துதலின் இறுதிநிலையாகும். இடமாற்ற RNA மூலக்கூறில், இரண்டு யூரிடின் காரங்கள் சுடோ யூரிடின்களாகவும் (Ψ), ஒரு குவானோசின் -2' O-மெத்தில் குவானோசினாகவும் (2MG), ஒரு அடினைன் -ஐசோபென்டைல் (IPA) அடினைனாகவும் மாற்றப்படுகின்றன. இதுவே கடைசி மாற்றமாகும்.

புரதம் உருவாக்குதலில் இடமாற்ற �RNAவின் பங்கு (Role of tRNA in protein synthesis)



படம்.6.11 முதிர் இடமாற்ற RNA உருவாக்கம்

RNA க்களில் இடமாற்ற RNAவே மிகச் சிறியது. முன்னோடி மூலக்கூறுகளைத் தயார்நிலைப்படுத்துதலின் மூலம் சிறிய பலபடி இடமாற்ற RNAக்கள் உருவாகின்றன. இந்த இடமாற்ற RNA க்கள் பல பணிகளைச் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது, இடமாற்ற RNAக்கள் குறிப்பிட்ட அமினோ அமிலத்துடன் இணைந்து, அவற்றை கிளர்ச்சியடையச் செய்து புரதத் தயாரிப்பில் ஈடுபடுத்துகின்றன. 20 அமினோ அமிலங்கள் இருப்பதால், 20 இடமாற்ற RNAக்கள் இருக்கும் எனக் கருதலாம். ஆனால் கோடான் டிஜென்ரேட்டாக இருப்பதால், ஒரு அமினோ அமிலத்திற்குப் பல இடமாற்ற RNAக்கள் உள்ளன. இவை ஐசோ அக்சப்டார் இடமாற்ற

RNA (Isoacceptor) எனப்படும். ஒரு அமினோ அமிலத்துடன் இணையும் பல்வேறு இடமாற்ற RNAக்கள் தங்கள் நியூக்ஸியோடைடு வரிசையில் வெறுபடுகின்றன. அவை, ஒரே ஆன்டிகோடானைக் கொண்டு, ஒரே கோடானைக் கண்டறிகின்றன அல்லது வெவ்வேறு ஆன்டிகோடான்களைக் கொண்டு, வெவ்வேறு கோடான்களைக் கண்டறிந்து, ஒரே அமினோ அமிலத்தைப் புரதத்தில் இணைக்கின்றன. மேற்கூறியவாறு ஒவ்வொரு இடமாற்ற RNAவும் ஒரே ஒரு அமினோ அமிலத்திற்குத் தெரிவுத்தன்மை கொண்டுள்ளதால், அந்த அமினோ அமிலத்துடன் இணைகின்றது. அதனால் tRNA^{Ala} என்று குறிப்பிட்டால், அந்த இடமாற்ற RNA அலைனைனுக்குத் தெரிவுத்தன்மை கொண்டதாகும்.

கோடான் என்பது மூன்று காரங்கள் சேர்ந்தது தூது RNAவில் இருந்தால் இது கோடான் என்றும், இடமாற்றம் RNAவில் இருந்தால் ஆன்டிகோடான் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்டிகோடான் கோடானின் இணையாக இருக்கும்.

ரெப்ஸிகேசனுக்கும், டிரான்ஸ்கிரிப்சனுக்கும் இடையே உள்ள வெறுபாடுகள்

வரிசை எண்.	ரெப்ஸிகேசன்	டிரான்ஸ்கிரிப்சன்
1.	மோனோமர் டி ஆக்ஸி ரைபோஸ் கொண்டது.	மோனோமர் ரைபோஸ் கொண்டது.
2.	வினைபொருள் RNA இரட்டை இழையுடையது.	வினைபொருள் RNA ஓற்றை இழை உடையது.
3.	RNA ப்ரைமர் தேவை.	RNA ப்ரைமர் தேவையில்லை.

4.	இரண்டு இழைகளும் பெட்ம்பிளோட்டாக செயல்படுகின்றன.	ஒரு இழை மட்டும் பெட்ம்பிளோட்டாக செயல்படுகிறது.
5.	DNA பாலிமெரேஸ் என்னும் நொதி ஈடுபடுகிறது.	RNA பாலிமெரேஸ் என்னும் நொதி ஈடுபடுகிறது
6.	DNA பெட்ம்பிளோட் மாறுதலடையும்	DNA பெட்ம்பிளோட் மாறுதலடையாது.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

- a. DNA உருவாக்கத்தில் ஈடுபடும் இரட்டை இணை திறன் கொண்ட நேர்மின் அயனி.
 - i. கால்சியம்
 - ii. மெக்னீசியம்
 - iii. பாஸ்போட்
 - iv. குளோரேடு
- b. ஒகாசாகி துண்டுகள் இருப்பது
 - i. இரண்டு பெற்றோர் இழைகளிலும்
 - ii. இரண்டு சேய் இழைகளில்
 - iii. வீடிங் இழையில்
 - iv. லேகிங் இழையில்
- c. G=C மிகுந்த வரிசையைத் தொடர்ந்து, A=T மிகுந்த பகுதி காணப்படுவதின் அடையாளம்
 - i. தொடக்க நிலை
 - ii. தொடர்நிலை
 - iii. முடிவுநிலை
 - iv. ப்ரைமர் உருவாகுதல்

- d. கீழ்க்கண்டவற்றில் எது மாற்றியமைக்கப்படாத காரம்
 - i. சுடோயூராசில்
 - ii. ஐசோபென்டைல் அடினைன்
 - iii. மெத்தில் குவானைன்
 - iv. டி ஆக்ஸி தையமின்
- e. மெத்தில் தொப்பி மற்றும் பாலி A வால் காணப்படுவது
 - i. தூது RNA
 - ii. இடமாற்ற RNA
 - iii. ரைபோசோமல் RNA
 - iv. ஹெட்ரோநியூக்ஸியஸ் RNA

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. பெடம்பிளோட்டிலிருந்து DNA உருவாக ----- தேவை.
2. டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களில், மாற்றியமைக்கப்படும் காரங்கள் -----
3. RNA வில் அடினைனின் இணை -----
4. DNA, RNA உருவாகத் தேவைப்படும் நான்கு நியூக்ஸியோடைட்டுகள் -----
5. RNA பிரைமர் உருவாகத் துணை புரிவது -----

III. சரியா? தவறா?

1. RNA உருவாக TTP தேவை.
2. ஒகாசாகி துண்டுகள், ஹெலிகேசின் மூலம் இணைக்கப்படுகின்றன.
3. ஒற்றை இழையில் இணையும் புரதம் (SSB) இரட்டை இழையில் இணைந்திருக்கும்.
4. RNA பாலிமெரேஸில் உள்ள (α), ர காரணி பலவித ப்ரோமோட்டர்களைக் கண்டறிய உதவுகிறது.
5. இடமாற்ற RNAக்கள் தயார்ந்திலைப்படுத்தபடுவதில்லை.

IV. பொருத்துக.

- | | | |
|----------------------|---|-----------------|
| 1. DNA | - | தூது RNA |
| 2. ரெப்ளிகேஷன் | - | டி ஆக்ஸி ரைபோஸ் |
| 3. டிரான்ஸ்கிரிப்சன் | - | இடமாற்ற RNA |
| 4. ஆண்டி கோடான் | - | DNA உருவாக்கம் |
| 5. கோடான் | - | RNA உருவாக்கம் |

V. கீழ்க்கண்டவற்றிற்குச் சுருக்கமாக விடையளி.

1. ஒகாசாகி துண்டுகளை இனைக்க எந்த நொதி பயன்படுகின்றது?
2. RNAவில் மாற்றியமைக்கப்படும் காரங்கள் யாவை?
3. RNA ப்ரைமரை எந்த நொதி உருவாக்குகிறது?
4. DNA விற்கு மட்டும் உரிய காரம் எது?
5. டிரான்ஸ்கிரிப்சன் முடிவு நிலையில் பங்கு பெறும் புரதம் எது?

VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.

1. நியூக்ஸிக் அமிலங்கள் எவ்வாறு சிதைவுறுகின்றன என்பதை கூறுக.
2. DNA உருவாக்கத்தில் உள்ள பலபடி நிலைகளை விவரி?
3. RNAவின் டிரான்ஸ்கிரிப்சனுக்குப் பின் நடைபெறும் மாற்றங்களை வரிசைப்படுத்து.
4. டிரான்ஸ்கிரிப்சனின் செயல்முறையை விவரி?
5. புரதம் உருவாகுதலில் இடமாற்ற RNAவின் பங்கு என்ன?

பாடம் - 7

வளர்சிதை மாற்றங்களின் மரபுவழி கோளாறுகள்

முன்னுரை

முதன் முதலாக 1908ம் ஆண்டு கேராட் என்பவர் அல்பினிசம், அல்காப்டோனூரியா, சிஸ்டினூரியா மற்றும் பென்டோஸ்ரியா ஆகிய நான்கு அரிய நோய்கள் வளர்சிதை மாற்றங்களின் மரபு வழி கோளாறுகளினால் உண்டாகிறது என்பதனை கண்டுபிடித்தார். இந்த நோய்கள் குழந்தை பிறக்கும் போதே அதன் உடலில் இருப்பதால் மரபுவழி வந்ததாக கருதப்படுகிறது. வளர்சிதை மாற்றங்களில் மரபுவழி கோளாறுகள் ஏற்பட்டால் மரபுவழி நோய்கள் உண்டாகின்றன.

நமது உடலில் வளர்சிதை மாற்றம் இரண்டு சமநிலையுடைய செயல்களை கொண்டுள்ளது. வளர் மாற்றம் (உருவாக்கம்), சிதைமாற்றம் (அழிதல் அல்லது சிதைத்தல்). ஆற்றலை வெளியிடும் அல்லது உள்ளிழுக்கும் வளர்சிதை மாற்றங்கள் நொதிகளினால் துரிதப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செயல்படும் நொதிகளில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நொதி இல்லையென்றாலோ அல்லது நொதி குறைப்பட்டாலோ உயிர்வேதி விணைகள் நடைபெறும்பாதையில் தடை ஏற்படுகிறது. இதன் மூலம் வளர்சிதை குறைபாடுகள் ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் அவன் உடலில் காணப்படுவதோடு மட்டுமின்றி அவன் சந்ததிக்கும் சென்று சேருகிறது.

ஒரு நொதி இல்லையென்றாலோ அல்லது குறைப்பாட்டினால் வளர்சிதை மாற்றத்தின் இடைநிலைப் பொருட்கள் அசாதாரண முறையில் உடலில் சேர்ந்து விடுகிறது. மற்றும் அவை சிறுநீரில் அப்படியே அல்லது சிதைக்கப்பட்ட பொருளாக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு உருவாகும் ஒருசில பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவைகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக கீழ்க்கண்ட விளையில்



R என்பது ஆரம்பவினை பொருள், B,C,D என்பவை இடையில் உருவாகும் பொருட்கள். P என்பது விளைபொருள் மற்றும் a, b, c, d என்பவை கிரியா ஊக்கிகளாகச் செயல்படும் நொதிகள். மேற்குறிப்பிட்டுள்ள வேதிவினை பாதையில் ஈடுபடும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நொதிகள் அளவில் குறைந்து காணப்பட்டாலோ அல்லது நொதி இல்லை என்றாலோ, வேதிவினையின் இடைப்பட்ட வேதிப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது. இதனால் வேதிவினையில் இறுதியில் கிடைக்கும் வினைவினைப் பொருட்களின் அளவு குறைகிறது. இடைப்பட்ட வேதிப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது. இதனால் நச்சுத்தன்மை உடலில் சேருவதோடு உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வினைவினை பொருள் (P) அளவில் குறைவதால், நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.

ஒரு நொதி என்பது ஒரு குறிப்பிட்ட வினைக்கு மட்டுமே கிரியா ஊக்கியாக செயல்பட முடியும். பீடல் மற்றும் டாட்டம் என்ற இரண்டு விஞ்ஞானிகள் ‘ஒரு மரபு அணு - ஒரு நொதி’ என்ற தங்களுடைய நான்காவது கோட்பாட்டை விளக்கி உள்ளனர். இதன்படி ஒரு நொதியின் உருவாக்கத்தில் ஒரு மரபு அணு மட்டுமே ஈடுபடுகிறது. நொதிகள் அனைத்தும் புரதங்களாக இருப்பதாலும், புரதங்கள் நியூக்ஸிக் அமிலங்களின் செயல்பாடுகளினால் உருவாவதாலும் DNAவில் ஏற்படும் மாற்றங்கள் அவை

உருவாக்கும் புரதங்களிலும் காணப்படுகின்றன. ஆகவே நொதிகளின் குறைபாட்டினால் உருவாகும் நோய்கள் டி.என்.ஏ. வின் மூலக்கூறு மாறுபாட்டினால் உண்டாகின்றது. பொதுவாக இவ்வாறு உண்டாகும் மரபியல் நோய்களை குணப்படுத்த முடிவதில்லை. இந்த மரபு வழி நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எட்டிரோசை கோட்டுகளாகவோ (மரபு அணுவின் ஒரு அல்லில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்) அல்லது ஒமோசைகோட்டுகளாகவோ (மரபு அணுவின் இரண்டு அல்லில்களும் பாதிக்கப்பட்டவர்) இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மரபு அணு ஆட்டோசோமல் (autosomal) குரோமோசோம்களிலோ அல்லது இனப்பெருக்க குரோமோசோம்களிலோ காணப்படலாம்.

கேலக்டோசீமியா, வான்-கீர்க் நோய், ஈ-மோடீவியா, அல்பினிசம், ஆல்காப்டோனூர்யா மற்றும் டே-சாக்ஸ் நோய் ஆகிய முக்கியமான நோய்கள் சில வளர்ச்சிதை மாற்றங்களின் மரபு வழி கோளாறுகளினால் உண்டாகின்றன.

7.1 கேலக்டோசீமியா (Galactosemia)

இது ஒரு மரபு வழி கோளாறு ஆகும். இந்நோயில் கேலக்டோஸ் குளுக்கோஸாக மாற்றம் அடைய முடிவதில்லை. இந்த நோய் கருத்துக் கணிப்பின் படி பிறக்கும் குழந்தைகள் 18,000 பேரில் ஒருவருக்கு மட்டும் உள்ளதாக கருதப்படுகிறது.

காரணங்கள்

கேலக்டோசில் இருந்து குளுக்கோஸ் உருவாகும் உயிர் வேதியில் மாற்றத்தில் ஈடுபடும் நொதிகளின் குறைபாட்டினால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த வேதியினை வழிமுறை கீழே காட்டப்பட்டுள்ளது (படம் 7.1).

கேலக்டோஸ் \xrightarrow{a} கேலக்டோஸ்-1-பாஸ்பேட்
 \xrightarrow{b} UDP கேலக்டோஸ் \xrightarrow{c} UDP குளுக்கோஸ்
 a = கேலக்டோகைனேஸ், b = UDP கேலக்டோஸ்-
 -1-பாஸ்பேட் யூரிடைல் டிரான்ஸ்பரேஸ், c = எபிமேரஸ்

படம் 7.1 கேலக்டோஸின் வளர்சிதை மாற்றம்

கேலக்டோசீமியா என்ற நோயில் கீழ்காணும் நொதிகளின் செயல்திறன் குறைபாட்டினால் கேலக்டோஸ் குளுக்கோஸாக மாற்றம் அடைவதில்லை.

- அ. கேலக்டோகைனேஸ்,
- ஆ. கேலக்டோஸ்-1-பாஸ்பேட் யூரிடைல் டிரான்ஸ்பரேஸ்

அறிகுறிகள்

கேலக்டோஸ்-1 -ாஸ்பேட் யூரிடைல் டிரான்ஸ்பரேஸ் என்ற நொதியின் குறைபாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த குறைப்பாட்டினால் கேலக்டோஸ் இரத்தத்தில் அதிக அளவில் சேர்ந்து விடுகிறது. பின்னர் ஆல்டோஸ் ரிடிடக்டேஸ் என்ற நொதியினால் கேலக்டிடால் (Galactitol) ஆக மாற்றப்பட்டு கணக்கில் பாதிப்பை (Cataract) ஏற்படுத்துகிறது.

கேலக்டோஸ்-1-பாஸ்பேட் யூரிடைல் டிரான்ஸ்பரேஸ் என்ற நொதியின் குறைபாடு சாதாரண நிலையில் ஏற்படுமாயின் அது மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தும். கேலக்டோஸ்-1-பாஸ்பேட் கல்லீரலில் மிகுதியாக சேர்ந்து விடுவதால் அதிலுள்ள கணிம பாஸ்பேட் முழுவதையும் வெளியேற்றி விடுகிறது.

இதனால் கல்லீரல் தன் செயல்பாட்டை இழப்பதோடு மூன்று செயல்பாடும் குறைந்து காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மனநலம் குன்றிய குழந்தையாக செயல்படுகிறது.

குழந்தைகள் பிறக்கும் போது நல்லநிலையிலும் பின்னர் இந்த குழந்தைகள் சரிவர அழாமலும், பலவீனமாகவும் காணப்படுகின்றன. இந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி மற்றும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைந்தும் (Hypoglycemia) காணப்படுகின்றன. 2-3 மாதங்களுக்குப் பிறகு இந்த குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தும் பின்னர் கல்லீரலில், செல்கள் செயலிழந்து காணப்படும். இந்த வயதில் காலுக்டோசீமியாவின் காரணமாக மூன்றாயின் கார்டெக்ஸ் (Cortex) பகுதியில் கேலக்டோஸ் மற்றும் கேலக்டோஸ்-1-பாஸ்பேட் படிமானம் அதிகமாக ஏற்படுகிறது. இதன் காரணமாக மனநல பாதிப்பும் ஏற்படுகின்றது. எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்லீரல் பாதிப்பு, வளர்ச்சியின்மை மற்றும் மனநலம் குன்றி காணப்படுகின்றன.

7.2 வான்கீர்க் நோய் (Von-Gierke's Disease)

இது ஒரு அரிதான மரபுச் சார்ந்த குறைபாடு ஆகும். இந்த வகையான நோய் 'கிளைகோஜன் சேமிப்பு நோய்' வகையைச் சார்ந்தது. இந்த வகையான நோய்கள் கிளைகோஜன் வளர்ச்சிதை மாற்றத்தில் ஈடுபடும் நொதிகளின் குறைபாட்டினால் உண்டாகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக பாலிசாக்கரைடுகள் கல்லீரல், நார் தசை மற்றும் இருதய திசுக்களில் சேர்ந்து விடுகின்றன.

வான்கீர்க் நோய் கிளைகோஜன் சேமிப்பு நோய்களில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட நோயாகும். இந்த நோயினால் இரண்டு லட்சம் மக்களில் ஒருவர் பாதிக்கப்படுவதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்

வான்கீர்க் நோயால் கல்லீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. குஞக்கோஸ்-6-பாஸ்படேஸ் என்ற நொதியின் குறைபாட்டினால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நொதி கிளைகோஜனிலிருந்து குஞக்கோஸ்-6-பாஸ்பேட் மற்றும் குஞக்கோஸ் உருவாக காரணமாக உள்ளது.

கிளைகோஜன் → குஞக்கோஸ்-6-பாஸ்பேட்

→ குஞக்கோஸ் + Pi

a = குஞக்கோஸ்-6-பாஸ்படேஸ்

படம் 7.2 கிளைகோஜன் குஞக்கோஸாக மாற்றமடைதல்

அறிகுறிகள்

கல்லீரல் மற்றும் சிறுநீரகத் திசுக்களில் கிளைகோஜன் அதிகமாக சேர்ந்து விடுகிறது. கீடோசிஸ் (Ketosis) மற்றும் ஹெப்பர் லிபிடிமியா (hyperlipidemia) ஆகியவை சில அறிகுறிகளாகும். கல்லீரலில் உள்ள கிளைகோஜன் அளவு 15 சதவிதம் அதிகரிக்கிறது. சில சமயங்களில் சிறுநீரகத்திலும் கிளைகோஜன் சேர்த்து வைக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் வீக்கம் காணப்படுகிறது. உணவுக்கு இடைப்பட்ட காலங்களில் ஹெப்போகிளைசீமியா ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு கிளைகோஜன் செலுத்தப்பட்டால், இரத்தத்தில் குஞக்கோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்கும். கணவல்சன் வருவதும் நோயின் முக்கிய அறிகுறியாகும். குஞக்கோஸ்-6-பாஸ்பேட் கல்லீரலை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கி விடுவதால் அதை ஈடு செய்யும் பொருட்டு கிளைகாலைசிஸ் அதிகரிக்கப்பட்டு பைருஷிக் மற்றும் லாக்ஷிக் அமிலங்கள் அதிக அளவில் உருவாகின்றன.

வான்கிரික் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி உண்பதன் மூலம் வைறுப்போகின்னீரியா நிலையை தவிர்க்கலாம். இதுவே இந்நோய்க்கு உள்ள சிகிச்சையாகும்.

7.3 ஹீமோபீலியா (Hemophilia)

இரத்தம் உறைதல் என்பது மனித உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு நிகழ்ச்சி ஆகும். இரத்தம் உறைதல் நிகழ்ச்சியில் மொத்தம் 13 காரணிகள் (பெரும்பாலும் புரதங்கள்) பங்கு பெருகின்றன. இந்த புரதங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளின் தொகுத்தலில் குறைபாடு ஏற்படும் போது இரத்தம் உறைதல் பாதிக்கப்பட்டு அதிகமாக இரத்தப்போக்கு (Hemorrhage) ஏற்படுகிறது.

மரபு வழியாக வரும் இந்த குறைகள் (நோய்கள்) பொதுவாக ஹீமோபீலியாஸ் என்று அழைக்கப்படுகின்றன.

காரணங்கள்

ஹீமோபீலியா என்பது இரத்தம் உறைவது தாமதிக்கப்படும் வரும் ஒரு மரபு வழி நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் மனிதர்கள் ஹீமோபீலியாக்ஸ் அல்லது பிலிடர்ஸ் (Hemophiliacs or Bleeders) என்று அழைக்கப்படுவர். பெரும்பாலும் இந்த நோய் ஆண்களையே பாதிக்கிறது. மூன்று வகையான ஹீமோபீலியா நோய்கள் காணப்படுகின்றன.

1. இரத்தம் உறைதல் நிகழ்வில் பங்குபெரும் காரணி VIIIன் குறைபாட்டினால் உண்டாவது ஹீமோபீலியா A.
2. காரணி IXன் குறைபாட்டினால் ஹீமோபீலியா B உண்டாகிறது.
3. காரணி XIன் குறைபாட்டினால் ஹீமோபீலியா C ஏற்படுகிறது.

அறிகுறிகள்

இந்த நோய் உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது பல் அகற்றும்போது அதிக அளவில் இரத்தப்போக்கு இருக்கும். இந்த நோயாளிகளின் இரத்தம் உறைவதற்கான நேரம் அதிகமாக இருக்கும்.

7.4 അല്പിനിസ്മ (Albinism)

இந்த வகையான நோய் தொழுப்போமலனோசிஸ் (Hypomelanosis) காரணமாக வருகிறது. தொழுப்போமலனோசிஸ் என்பது மெலனின் என்ற நிறமி தோல் மற்றும் கண்களில் குறைவாக உருவாகும் நிலையைக் குறிக்கும். இந்நோய் தைரோஸினேஸ் என்ற நொதியின் குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இந்த நொதி மெலனின் உருவாக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. இந்த நொதியின் குறைபாட்டால் மெலனின் மெலனேசைட்டில் இருந்து உருவாக்கப்படுவதில்லை. இதனால் தோல், மயிர், ஸ்கெலரோ (Sclera)மற்றும் கோராய்டுஸ் (Choroids) போன்றவை பாதிக்கப்படுகின்றன. மெலனின், தைரோஸின் என்ற அமினோ அமிலத்திலிருந்து தொகுக்கப்படுகிறது (படம் 7.3).

தெராசினேஸ்
கைரோஸின் → 3,4, கைவைட்ராக்சி

ஃபினெல் அலனின் → டோபாகுயினோன்

→ யூமெலனின் மற்றும் பியோமெலனின்

படம் 7.3 கைரோஸினிலிருந்து மெலனின் தொகுத்துல்

பொதுவாக இரண்டு வகையான அல்பினிசம் காணப்படுகிறது: 1. ஆக்குலோக்யூடெனியஸ் (Oculo-cutaneous) - இவ்வகையில் கணகள் மற்றும் தோல் பகுதியில் நிறுமிகள் குறைந்து

காணப்படுகின்றன. 2. ஆக்குலார் அல்பினிஸம் (Ocular albinism)-இதில் கணகளில் மட்டும் நிறமிகளின் அளவு குறைந்து காணப்படுகிறது. ஆனால் தோல் பாதிக்கப்படுவதில்லை.

7.5 அல்காப் டோன்றூரியா (Alkaptonuria)

இது ஒரு அரிதான் மரபுவழி கோளாறாகும். பின்னேல் அலனின் மற்றும் தெரோசின் அமினோ அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றங்களின் குறைபாட்டினால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பத்து இலட்சம் பேருக்கு ஜவர் என்ற கணக்கில் காணப்படுகிறது.

కారణానుకోం

ஹோமோஜின்டிசேட் ஆக்ஸிடேஸ் என்னும் நொதி கைதரோசின் என்னும் அமினோ அமிலத்தை அசிடைல் CoA மற்றும் அசிடேட் ஆக மாற்றும் வினையில் ஈடுபடுகிறது. இவ்வினைத் தொடரின் போது இடைநிலையாக உருவாகும் ஹோமோஜின்டிசிக் அமிலம் ஹோமோஜின்டிசேட் ஆக்ஸிடேஸ் என்ற நொதியினால் ஆக்ஸிஜேனேற்றம் செய்யப்படுகிறது. இந்த நொதியின் குறைபாட்டினால் ஹோமோஜின்டிசிக் அமிலம் உடலில் அதிகமாக சேருகிறது (படம் 7.4).



அறிகுறிகள்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்ததிலும் திசு மற்றும் சிறுநீரிலும் அதிக அளவில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் காணப்படும். இந்த நோயாளிகளின் சிறுநீர் காற்றில் வைத்திருக்கும் போது சற்று நேரத்திற்குள் நிறம் மாறி கருப்பாக தோற்றுமளிக்கும். தெரோசினில் இருந்து உருவாகும் வேறுசில பொருட்களும் இது போல ஆக்ஸிஜனேற்றம் பெற்று நிறம் மாறும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. இந்த நிறமிகள் ‘அல்காப்டன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகையான ‘அல்காப்டன்கள்’ காதுகளின் கார்ட்டிலேஜஸ் இணைப்பு திசுக்கள் மற்றும் மூட்டுகளில் தங்கி விடுவதால் ஆர்த்தரிடிஸ் வரவும் காரணமாக உள்ளன. இது ஆக்ரோனோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஹோமோ ஜென்டிசிக் அமிலம் பாலி பினைல் ஆக்ஸிடேஸ் என்ற நொதியின் மூலம் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது பென்சோகுயினால் என்ற வேதிப்பொருள் உருவாகி அது பாலிமரைஸ் ஆவதால் இணைப்பு திசுக்களில் சேர்ந்து ஆர்த்தரிடிஸ் உண்டாக காரணமாக அமைகிறது.

7.6 டே-சாக்ஸ் நோய் (Taysach's Disease)

கேங்ஸியோசைடுகள் எல்லாம் கிணைகோஸ்பிங்கோ லிப்பிடுகளாகும். இவை பல்வேறு திசுக்களின் செல்சவ்வுகளின் சிறிதளவு பொதிந்துள்ளன. குறிப்பாக நரம்பு திசுக்களில் கேங்ஸியோசைட்ஸ் அதிகமாக காணப்படுகின்றன. பொதுவாக கிணைகோஸ்பிங்கோ லிப்பிடுகளில் உள்ள கார்போஹெரெட்ட்ரேட்டுகள் ஸைசோசோம்களில் காணப்படும், நீராற் பகுப்பு விணையில் ஈடுபடும் நொதிகளால் நீக்கப்படுகின்றன. இந்த நொதிகளின் குறைபாட்டினால் சில மரபு வழி நோய்கள் உருவாகின்றன என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

கேங்னியோசைடுகள் ஸ்பிங்கோசைனிலிருந்து
கீழ்க்கண்டவாறு தொகுக்கப்படுகின்றன.

ஸ்பிங்கோசைன் → சிராமைடு → குளுக்கோசைல் சிராமைடு → குளுக்கோசைல் சிராமைடு கேலக்டோஸ் → ஜிஎம்₃ (GM₃) → ஜிஎம்₂ (GM₂)

ஹக்ஸோமினிடேஸ் A

ජ්‍යීඑම්₁ (GM₁)

(ஜி.எம்.₁, ஜி.எம்.₂ மற்றும் ஜி.எம்.₃ இவை கேங்ளியோசெடுகள்)

కారణానుకోం

டே-சாக்ஸ் நோய் என்பது ஹெக்ஸோமினிடேஸ் A என்ற நொதியின் குறைபாட்டினால் உருவாகிறது. இக்குறைபாட்டினால் ஜிளிம்² என்ற கேங்ஸியோசைடு மூன்றை மற்றும் மண்ணீரவில் அதிகமாக சேர்ந்து விடுகிறது. ஆகவே ஜிளிம்² கேங்ஸியோசைடு டே-சாக்ஸ் கேங்ஸியோசைடுகள் என்று அழைக்கப்படும். இந்த நொதியின் குறைபாடு காரணமாக ஜிளிம்² கேங்ஸியோசைடை ஜிளிம்¹ கேங்ஸியோசைடாக மாற்ற முடியாது. எனவே மூன்றை செல்களில் உள்ள லைசோசோமகளில் ஜிளிம்² அதிக அளவில் திரள்ப்படுகிறது (Accumulation). சில சமயங்களில் 100-300 மடங்கு அதிகமாக ஜிளிம்² அளவு உயர்ந்து காணப்படும். இதன் காரணமாக நூர்ம்பு மண்டலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

தகைகள் வலுவிழ்த்தல், வளர்ச்சி பாதிப்பு, உணவு உட்கொள்வதில் சிரமங்கள் போன்றவை முதல்நிலை அறிகுறிகளாகத் தோன்றும். மனவளர்ச்சி குண்றுதல் மற்றும் பார்வை கோளாறுகள் போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த நோய் கண்ட குழந்தை இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள் இரந்து விட-

வாய்ப்பு உண்டு. 90 சதவிதத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பார்வையில் இளஞ்சிவப்பு புள்ளிகள் காணப்படும். குழந்தை கருவிலிருக்கும் போதே தாயின் கர்ப்பபையிலிருந்து எடுக்கப்படும் அம்மினியாடிக் திரவத்திலிருந்து ஹெக்ஸோமினிடேஸ் A நொதியின் அளவைக் கணக்கிட்டு இந்நோய் குழந்தையைத் தாக்குமா என்பதனை கண்டுபிடிக்கலாம்.

7.7 நியோபிளாசம் (Neoplasm)

புற்றுநோய் என்பது இருதய நோய்க்கு அடுத்தபடியாக மக்களின் இறப்புக்கு காரணமாக உள்ளது. இந்நோய் எந்த வயதிலும் வரக்கூடும். உடலின் எல்லா பாகங்களிலும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. புற்றுநோய் செல்களுக்கு மூன்று முக்கியமான பண்புகள் உண்டு : 1. ஒழுங்கு முறை படுத்தப்படாத செல் பகுப்பு முறைகள் ; 2. அருகில் உள்ள செல்களுக்கு பரவும் தன்மை (Invasion); 3. இரத்த குழாய்களின் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை (Metastasis). செல் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கம் என்பது முறைபடுத்தப்பட்ட ஒரு செயல்பாடு ஆகும். இந்த கட்டுப்பாட்டை இழக்கும் செல்களின் பெருக்கம் அதிகரிக்கப்பட்டு டியூமர் கட்டிகள் உருவாகின்றன. இந்த நிகழ்ச்சி நியோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. நியோபிளாசத்தின் முதன் நிகழ்ச்சியாக DNAவில் மாற்றம் ஏற்படுகிறது. பெரும்பாலும் டியூமர் கட்டிகள் வேறு இடங்களுக்கு பரவாமல் ஒரே இடத்தில் இருக்கும். இந்த வகையான டியூமர் பினைன்டியூமர் (Benign Tumour) என்றழைக்கப்படுகிறது. இந்த வகையான டியூமர் கட்டிகள் ஹார்மோன்கள் மற்றும் சில வேதிப்பொருட்களை அதிகமாக சூக்கின்றன. இவைகள் டியூமர் இருக்கின்றதா என்பதனை அறிந்து கொள்ள உதவும் அடையாளமாக (Tumour markers) செயல்படுகின்றன. இவை டியூமர் மார்க்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சீரத்தில் உள்ள இந்த டியூமர் மார்க்கர்களில் ஏற்படும் மாற்றங்களின் அளவு டியூமரா அல்லது புற்றுநோயா என கண்டறிய

மிகவும் உதவுகிறது. பலப்படி மைலோமா (Multiple myeloma) மற்றும் எலும்பு புற்றுநோயில் சீரத்தில் கால்சியத்தின் செறிவு அதிகரித்து காணப்படும். எலும்பு, கல்லீரல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் அல்கலைன் பாஸ்படேஸ் (Alkaline Phosphatase) என்ற நொதியின் செயல் அதிகமாக உள்ளது.

டியூமர் கட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்ற பாகங்களுக்கு பரவும் போது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதுபோல பரவும் நோய் மெலிக்னெண்ட் (Malignant) புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய புற்றுநோய் செல்கள் தங்களைச் சுற்றியுள்ள மற்ற திசுக்களுக்குப் பரவுவதோடல்லாமல், இரத்தத்தின் வழியாகவும் பரவுகின்றன. இவ்வாறு உருவான இடத்திலிருந்து, இரண்டாம் பட்சமான மற்றோர் இடத்தில் செல்கள் வளர்வதை மெட்டாஸ்டாஸிஸ (Metastasis) என அழைக்கிறோம். இவ்வாறு செல்களின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அவை மெலிக்னெண்ட் டியூமர் கட்டிகளாக மாற்றம் அடைவதை ட்ரான்ஸ்பர்மேஷன் என்றழைக்கிறோம்.

புற்றுநோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். திசுக்களின் வெளிப்புறச் செல்களில் தோன்றும் புற்றுநோய் கார்சினோமா என்று அழைக்கப்படுகிறது. திசுக்களின் உட்புறம் தகைகள் மற்றும் இணைக்கும் திசுக்களில் உண்டாக்கும் புற்றுநோய் சார்கோமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகைகள் தவிர இரத்தத்தின் செல்கள், நினைநீர் அவையை ஆகியவற்றில் வரும் புற்று நோய்கள் முறையே லுக்கேமியா (Leukemia) மற்றும் லிம்போமா (Lymphoma) என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களில் தோன்றும் 90 சதவீதத்திற்கும் மேலான புற்றுநோய்கள் கார்சினோமா என்ற வகையைச் சார்ந்ததாகும்.

புற்றுநோய்கான காரணங்கள்

புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. கதிர் வீச்சு
2. வேதிப்பொருட்கள்
3. வைரஸ்கள்

1. கதிர் வீச்சு

புறஞ்சலா கதிர்கள், X-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த கதிர்கள் DNAவில் மாற்றம் ஏற்படுத்தி செல்களில் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவைகளாகும்.

DNAவை நேரிடையாக தாக்குவது மட்டுமின்றி, இவை திசுக்களில் தனி உறுப்புகளை (Free radicals) உண்டாக்குகின்றன. உருவாகும் தனி உறுப்புகள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை.

2. வேதிப்பொருட்கள்

மிக அதிக அளவில் கரிம, கனிம வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகச் (Carcinogen) செயல்படுகின்றன.

கரிம கார்சினோஜென்கள் (Organic carcinogens)

உதாரணமாக 1. பென்சோபைரின், 2. டைமீதைல் பென்சான்த்ரசின் 3. டெ மெத்தில் நெட்ரோசோ அமின், 4. அப்ளாடாக்சின் B₁ (Aflatoxin B₁) போன்றவை மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

கனிம கார்சினோஜென்கள் (Inorganic carcinogens)

உதாரணமாக: ஆர்சனிக், ஆஸ்பெஸ்டாஸ், பெரிலியம் கேட்மியம், மற்றும் குரோமியம் போன்ற கனிமங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக சேரும் போது புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

ஒரு சில கார்சினோஜென்கள் DNAவை நேரிடையாகத் தாக்கும் தன்மை கொண்டவை. இவைகள் உடலில் எந்த வளர்சிதை மாற்றமும் அடைவதில்லை. இவைகள் நேரிடை கார்சினோஜென்கள் (Direct carcinogens) என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான கார்சினோஜென்கள் DNAவைத் தாக்குவதற்கு முன்பு சில வேதிமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு கடைநிலை (ultimate) கார்சினோஜென்களாக மாற்றப்படுகின்றன. பின்னர் அவை DNAவை அணுகிச் செயல்படுகின்றன. கடைநிலை கார்சினோஜென்கள் எலக்ட்ரான் கவர் காரணிகளாக (Electrophiles) இருப்பதால் கருக்கவர் காரணிகளான (Nucleophiles) DNA, RNA மற்றும் முக்கிய புரதங்களைத் தாக்குகின்றன.

3. வைரஸ்கள்

வைரஸ்கள் என்னும் நுண்ணுயிரிகள் DNA அல்லது RNAக்களை மரபு மூலக்கூறுகளாகக் கொண்டவை. இந்த வைரஸ்கள் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் திறன்கொண்டவை. இவ்வாறு புற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் ஆன்கோஜெனிக் (Oncogenic) வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உதாரணமாக எப்ஸ்டீன் -பார்-வைரஸ் (Epstein-bar-virus) பர்க்கிட் லிம்போமா மற்றும் நேசோபேரின்ஞ்சியல் கார்சினோமா ஆகிய வைரஸ்கள் புற்றுநோய்களை உண்டாக்கும் திறன் கொண்டவை. ஹெர்பஸ் சிம்பளக்ஸ் வைரஸ், செர்விக்ஸ் புற்றுநோயை உருவாக்கும் தன்மையை கொண்டது.

புற்றுநோய் செல்களில் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்கள்

புற்றுநோய் செல்களில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1. DNA மற்றும் RNA அதிக அளவு உருவாக்கப்படுகிறது.
2. பிரிமிடின்கள் மிகக்குறைவான அளவில் சிதைவறுகிறது.
3. காற்றுள்ள மற்றும் காற்றில்லாத சூழ்நிலைகளில் நடைபெறும் கிணளகாளிஸ் அதிக அளவில் நடைபெறுகிறது.

மெலிக்னெண்ட் புற்றுநோய் கொண்ட செல்களின் மேற்புறத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அயனிகள் போக்குவரத்து, உட்கிரகித்தல், அயனித்தல் மற்றும் குறைவான ஓட்டும் தன்மை, புதிய ஆண்டிஜென்கள் உருவாக்கம் கிணளகோ விப்பிடுகள் மற்றும் கிணளகோ புரதங்களில் ஏற்படும் மாற்றங்கள் முதலியன குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெட்டு.

1. டே-சாக்ஸ் நோயின் போது உடலில் அதிகமாக சேரும் ஒரு பொருள்
அ. கேலக்டோஸ் ஆ. தைரோஸின்
இ. கேங்ஸியோசைடு ஈ. குளுக்கோஸ்
2. குளுக்கோஸ் 6-பாஸ்படேஸ் என்ற நொதியின் குறைபாட்டினால் வரும் நோய்
அ. வான் கீர்க் நோய் ஆ. கேலக்டோசீமியா
இ. டே-சாக்ஸ் நோய் ஈ. அல்பினிசம்

3. கேலக்டோஸ் கல்லீரவில் அதிகமாக படியும் நோய்

அ. வான்-கீர்க் நோய்	ஆ. கேலக்டோசீமியா
இ. டே-சாக்ஸ் நோய்	எ. அல்பினிசம்
4. தோல் மற்றும் கண்களில் நிறமிகள் வெளித்து காணப்படும் நோய்

அ. அல்பினிசம்	ஆ. அல்காப்டோனூரியா
இ. ஹீமோபீலியா	எ. டே-சாக்ஸ் நோய்
5. செல் பெருக்கம் அதிகமானால் உண்டாகும் நோய்

அ. அல்காப்டோனூரியா	ஆ. அல்பினிசம்
இ. புற்று நோய்	எ. கேலக்டோசீமியா

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வளர்ச்சிதை மாற்றம் என்பது உருவாக்கம் மற்றும் -----
2. அல்பினிசம் நோயில் உள்ள நொதி பற்றாக்குறை -----.
3. இரத்தம் உறைதலில் பங்கேற்கும் காரணி -----ன் குறைவினால் உண்டாகும் நோய் ஹீமோபீலியா A.
4. அல்காப்டோனூரியா ----- நொதிக்குறைவினால் ஏற்படுகின்றது.
5. கார்சினோஜென்கள் ----- நோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை.

III. சரியா? தவறா?

1. பினைன் டியூமர் (Benign tumour) உடலின் ஒரு இடத்திலிருந்து மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டது.
2. கேலக்டோசீமியா என்ற நோய் கல்லீரலை அதிகமாக பாதிக்கிறது.

3. ஹீமோபிலீயா என்ற நோயில் இரத்தம் உறைதல் பாதிக்கப்படுகிறது.
4. அல்காப்டோனுரியா என்ற நோயில் தோல் நிறமிகள் பாதிக்கப்படுகின்றன.
5. ஆன்கோஜீனிக் வைரஸ்கள் புற்றநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை.

IV. பொருத்துக்.

1. கேலக்டோசீமியா - ஜிஎம்2
2. டே-சாக்ஸ் நோய் - குருக்கோஸ்-6-பாஸ்படேஸ்
3. ஹீமோபிலீயா - அதிகமான செல்பெருக்கம்
4. நியோபிளாசம் - தோல் கண் நிறமிகள் பாதிப்பு
5. அல்பினிசம் - அதிக இரத்தபோக்கு

V. கீழ்க்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளி.

1. வளர்சிதை மாற்றத்தின் மரபு வழி கோளாறுகள் என்பது என்ன?
2. அல்பினிசம் நோயின் காரணத்தையும் அறிகுறிகளையும் எழுதுக.
3. கேலக்டோசீமியா நோயின் தன்மைகளை விளக்குக.
4. புற்றுநோய் செல்லின் பண்டுகள் யாவை?
5. புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் யாவை?

பாடம் - 8

உயிரியல் ஆக்ஸிஜனேற்றம்

முன்னுரை

செல்லில் உள்ள மாவுப் பொருள் (Carbohydrate), கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்கள் முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது செல்லுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. எந்த பொருளாக இருந்தாலும் வளர்ச்சிதை மாற்றத்தின் போது, முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது, கரியமில வாயுவும் (CO_2) தண்ணீரும் உண்டாகின்றன. இதனால் திகவில் ஏற்படும் உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுவதைச் சார்ந்துள்ளது. இத்தகைய விணகளின்போது ஆற்றலானது வேகமாக வெளியிடப்படுகிறது. உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் மிகக் குறிப்பிட்ட நொதிகளையும், துணை நொதிகளையும் கொண்டு செயலாற்றுகின்றது. ஆக்ஸிஜனேற்றத்தின் போது படிப்படியாக வைத்து அயனியை ஆக்ஸிஜனோடு இணைத்து தண்ணீர் உருவாகின்றது.

எலக்ட்ரான் இடமாற்றத் தொடர் விணையின்போது கரிம மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்கள் ஆக்ஸிஜன் அணுக்களுக்கு மாற்றப்படுகிறது. அவ்வாறு மாற்றப்படுவதால் உருவாகும் ஆற்றல் அடினோசைன் டிரை பாஸ்பேட் (ATP) என்னும் மூலக்கூறில் பிணைப்பாற்றலாக (Bond Energy) உருவாக்கப்படுகிறது. அதிக ஆற்றல் மூலக்கூறுகளான அடினோசைன் டிரை பாஸ்பேட்டுகள், மற்றும் அடினோசைன் டை பாஸ்பேட் (ADP) ஆகியவைகளில்


உள்ள கடைநிலை பாஸ்பேட் தொகுதியானது பிரிக்கப்படும்போது ஆற்றல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் ஆற்றலானது புதிய உயிர் மூலக்கூறுகள் (Biomolecules) உருவாக்கத்திற்கு மற்றும் அவைகளின் சிதைவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆக்ஸிஜனை சுவாசிக்கும் உயிர்களில் இத்தகு ஆக்ஸிஜனேற்றத்தால் உண்டாகும் பாஸ்பேட்டை பிணைக்கின்ற வினை அதிக விகிதத்தில் நடைபெறுவதால் அவைகளால், கிடைக்கின்ற விடுவிக்கப்பட்ட ஆற்றலை ATP என்னும் மூலக்கூறுகளாக மாற்றமுடிகிறது. ஆக்ஸிஜனேற்றத்துடன் இணைந்த பாஸ்பேட் மூலக்கூறுகளின் பிணைப்பு வினையானது தொடர்ந்து செல்களில் நடைபெறும் மிக மிக முக்கிய வினையாகும். இவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் செல்கள் உயிர் வாழ்வதென்பது இயலாத ஒன்றாகிவிடும்.

8.1 ஆக்ஸிஜனேற்றமும், ஓடுக்கமும் இணையாகியிருத்தல் (Redox Couple)

ஒவ்வொரு ஆக்ஸிஜனேற்ற வினையின் போதும் இயல்பாகவே ஓடுக்க வினையும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றது. அதனைச் சுருக்கமாக, ஆக்ஸிஜனேற்ற ஓடுக்கம் (redox) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓடுக்கமும் ஆக்ஸிஜனேற்றமும் கொண்ட வினைகள் எலக்ட்ரான்களின் இயக்கத்தை உள்ளடக்கியது. எலக்ட்ரான்களைத் தருபவை ஆக்ஸிஜன் ஓடுக்கி என்றும் எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்பவை ஆக்ஸிஜன் ஏற்றி எனவும் அழைக்கப்படுகின்றன. எந்த ஒரு மண்டலத்தில் (System) இருந்து எலக்ட்ரான்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றதோ அப்போது அவை ஆக்ஸிஜனேற்ற நிலையையும், எந்த ஒரு மண்டலமானது எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளுகின்றதோ அவை ஓடுக்க நிலையையும் அடைகின்றன.

ஆக்ஸிஜனேற்ற ஓடுக்க வினையானது எனிய முறையில் கீழே தரப்பட்டுள்ளது (படம் 8.1).



படம் 8.1 ஆக்ஸிஜனேற்ற ஓடுக்க வினை



இதனை குறிப்பாக இரும்பின் ஆக்ஸிஜனேற்ற வினையால் விவரிக்கலாம். பெரஸ் அயனியானது ஒரு எலக்ட்ரானை இழந்து (ஆக்ஸிஜனேற்றம் அடைந்து) பெர்சிக் அயனியாக மாறுகின்றது.



இவ்வாறு வெளிவரும் எலக்ட்ரான்கள் தனித்து சுதந்திரமான நிலையில் நிலையாக இல்லாத காரணத்தினால் அவை மற்றொரு மூலக்கூறுகளோடு தம்மை இணைத்துக் கொள்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆக்ஸிஜனேற்ற வினையின் போதும் ஓடுக்க வினையும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. எப்பொழுதும் இத்தகு ஆக்ஸிஜனேற்ற ஓடுக்க வினைகள் அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. ஒரு எலக்ட்ரானை நேரடியாக ஒரு வினைப் பொருளில் இருந்து ஆக்ஸிஜனேற்றிக்கு மாற்ற நேரிடும் போது, உடனே அவைகள் அதிக ஆற்றலுடன் வெடித்துச் சிதறுகிறது. இதனால் பெரும்பாலான ஆற்றல் சிதறி வீணாகின்றது. பொதுவாகவே வைட்டிரஜன் அயனியின் எலக்ட்ரான்கள் ஆக்ஸிஜனோடு இணையும்போது வெடிக்கும் கலவை உருவாகின்றது. ஆயினும் உயிரியல் மண்டலத்தில், இந்த ஆக்ஸிஜனேற்ற ஓடுக்க வினைகள் மிக எளிமையாக, வெப்ப நிலை மாறாது நடைபெறுகின்றது. ஏனென்றால் வைட்டிரஜன் அயனிகளா

மாற்றும் செயல் படிப்படியாக அவை ஆக்ஸிஜனோடு சேரும் வரை மெதுவாக நடைபெறுகின்றது. இதனால் வெளிவிடப்படும் ஆற்றல் சிறிய அளவாக இருக்கிறது. இவற்றைப் பிடித்துச் சேகரிப்பதும் மிக எளிதான் ஒன்றாகிறது.

8.1.1 ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க ஆற்றல் (Redox Potential)

ஆக்ஸிஜனேற்றத்தின் போதும், ஒடுக்கத்தின் போதும் வெளிப்படும் ஆற்றலானது விணைபொருட்களின் எலக்ட்ரான்களைத் தாவல்ல அல்லது ஏற்றுக் கொள்ளும் தன்மையை சார்ந்த ஒரு விகிதமாகும். எலக்ட்ரான்களைக் கவர்ந்திமுக்கும் ஆக்ஸிஜனேற்றியின் தன்மையை எலக்ட்ரான் ஈர்ப்பு அல்லது ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் என அழைக்கிறார்கள். உயிர் வேதியியலில், ஆக்ஸிஜனுக்கு உயர்ந்த ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் அல்லது எலக்ட்ரான் ஈர்ப்பு உள்ளது (E_0). ஆகையால் தாழ்ந்த ஆற்றலைக் கொண்ட எலக்ட்ரான்களைத் தரவல்ல வைத்திருக்கும் கிரமப்படி வரிசையாக அமைக்கப்பட்டுள்ளவற்றின் வழியாக அனுப்பப்படுகின்றது. பொதுவாக ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் உள்ள குழுக்களை (E_0), வைத்திருக்கும் மின் முனையின் ஆற்றல், pH மதிப்பு 0 ஆக, மின்னமுத்தம் 0.0 வோல்ட் (volt) ஆக உள்ளபோது ஒப்பிடப்படுகின்றது. ஆயின் உயிரியல் மண்டங்களில், இவற்றை (E_0) pH 7 ஆக உள்ளபோதும் வைத்திருக்கும் மின் முனையின் மின் அழுத்தம் 0.42 வோல்ட் (volt) ஆக உள்ள நிலையில், ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க ஆற்றலானது அளவிடப்படுகிறது. உயிரியல் மண்டலங்களில் இத்தகு ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கவினையில் ஈடுபடும் நொதிகள் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க நொதி (Oxidoreductase) என்று பெயரிடப்பட்டுள்ளது.


சிலவற்றின் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க ஆற்றல் பட்டியலாகத் தரப்பட்டுள்ளது.

அமைப்பு	E_0 (வோல்ட்)
H^+/H_2	- 0.42
ஆக்ஸிஜன் (O_2)/நீர் (H_2O)	+ 0.82
சைட்டோகுரோமா Fe^{3+}/Fe^{2+}	+ 0.29
சைட்டோகுரோம்ப Fe^{3+}/Fe^{2+}	+ 0.08
சைட்டோகுரோம்ச Fe^{3+}/Fe^{2+}	+ 0.22
NAD ⁺ /NADH+H ⁺	- 0.32

நேர்குறி மதிப்பானது எந்த ஒரு சேர்மம் தானாக ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையின்போது வைட்ரஜன் அயனியோடு ஒடுக்கமடைகிறதோ, அது அந்தச் சேர்மத்தின் ஒடுக்க நிலை ஆற்றலைக் குறிக்கிறது. எதிர்மின் குறி மதிப்பானது ஒரு சேர்மம் விருப்பத்துடன் ஆக்ஸிஜனேற்றம் அடைவதை குறிப்பதாகும். இருப்பினும் எப்பொழுதும் திட்ட ஒடுக்க நிலை ஆற்றலானது வரிசைப்படுத்தப்படும்போது ஒடுக்க வினையின் அமைப்பாக தரப்படுகின்றது.

8.2 எலக்ட்ரான்களின் இடமாற்றம் (Electron Transport Chain)

உலோகமடங்கியபிளேவின் புரதம்



ஏலக்ட்ராஜினேஸ் புரதம்

படம் 8.2 எலக்ட்ரான் இடமாற்றச் சங்கிலி

எலக்ட்ரான் இடமாற்றச் சங்கிலி (படம் 8.2)இல் வரிசையாக அமைக்கப்பட்ட புரதங்கள் உறுதியாக பின்னைக்கப்பட்டு ஒவ்வொரு இரசாயன மூலக்கூறுவிலிருந்து மற்றொரு இரசாயன மூலக்கூறுக்கு ஒரு இணை எலக்ட்ரான்கள் செல்லும் வழியாக செயல்படுகின்றது. இப்புரதங்கள் வரிசையில் முதலில் உள்ளவற்றை விட பின்னர் உள்ளவை குறைந்த அளவு ஒடுக்க ஆற்றலைப் பெற்றுள்ளன. எலக்ட்ரான் சங்கிலித் தொடரில் $\text{NADH}+\text{H}^+$ மற்றும் FADH_2 காரணிகள் இறுதியாக, எலக்ட்ரான்களைப் பெறும் ஆக்ஸிஜனைக் கொண்டு ஆக்ஸிஜனேற்றமடைகின்றன. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் எலக்ட்ரான்களை அளிக்கும் மூலக்கூறுகளும் எலக்ட்ரான்களை பெறும் மூலக்கூறுகளும் சீராக மாறி மாறி அமைக்கப்பட்டு, செயலாற்றுவதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. எலக்ட்ரான் இடமாற்ற சங்கிலித் தொடரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஆற்றலானது வெளியிடப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அதிக ஆற்றல் கொண்ட ATP மூலக்கூறு உருவாக்கப்படுகின்றது. இந்த எல்லா வினைகளும் அதிக ஆற்றலைப் பிடித்துச் சேமிக்கும் வினையோடு மைட்டோகாண்டிரியாவில் நடைபெறுகின்றது.


8.2.1 மைட்டோகாண்டிரியாவின் பகுதிப் பொருட்களும் அவற்றின் குறியிடப்பட்ட நொதிகளும் (Components of Mitochondria with Marker Enzymes)

ஹிஸ்டோ கெமிஸ்டரி எனப்படும் திச இரசாயன இயல் முறையிலும், அதிவேக வீழ்படிவாக்கியின் மூலமும், பெரும்பாலான திசக்களில் ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) நடைபெறும் இடம் மைட்டோகாண்டிரியா என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. இது செல்லின் நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். இவை தன் அளவிலும், வடிவத்திலும் பல வகைகளில் வேறுபடுகின்றன. நீளவட்ட வடிவமோ அல்லது கோள வடிவமோ அல்லது இழை போன்ற அமைப்பைப் பெற்று 0.5-5 மைக்ரான் நீளம் உடையதாகவும் 0.1-0.6 μ குறுக்களுடும் கொண்டதாகவும் உள்ளது. ஆக்ஸிஜனேற்ற

வினையின் போது வெளிப்படும் ஆற்றலானது ATP என்னும் மூலக்கூறில் இரசாயன சக்தியாக மாற்றப்படுகின்றது. இவ்வினை இங்கே நிகழ்வதால் மைட்டோகாண்டிரியாவைச் செல்லின் ஆற்றல் மையங்கள் என்கின்றனர். இதனால் ஒரு செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியாவின் எண்ணிக்கை அவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தைப் பொறுத்து அமைகின்றது. மைட்டோகாண்டிரியாவில் மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்களால் ஆன புரதம் இவற்றின் ஆக்ஸிஜனேற்றத்தால் உண்டாகும் ஒடுக்கப்பட்ட மூலக்கூறுகள் காணப்படுகின்றன. மைட்டோகாண்டிரியாவில், வரிசையாக உள்ள புரதங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்பட அவற்றைச் சுவாசச் சங்கிலி அல்லது சுவாசத் தொடர் என்கின்றனர். இவைகள் ஒடுக்கப்படுகின்ற சமமான மூலக்கூறுகளை ஆக்ஸிஜனை நோக்கிச் செலுத்தி, நீரை உருவாக்க வல்லவைகளாக இருக்கின்றன.

எலக்ட்ரான் நுண்ணோக்கியினால் எடுக்கப்பட்ட படத்தில் மைட்டோகாண்டிரியா இரட்டைச் சவ்வுகளால் ஆக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. வெளிச்சவு மற்றும் உட்புறச் சவ்வுகளில் வெவ்வேறு குறிப்பிட்ட நொதிகள் உள்ளன. உள் சவ்வு மடிந்து, பல எண்ணிக்கைகள் உள்ள கிரிஸ்டே எனும் தடுப்புகளை மேட்ரிக்ஸ் வரை நீளமாகக் கொண்டுள்ளது. உள் சவ்வு மேட்ரிக்ஸ் எனப்படும் திரவத்தை மூடிக் கொண்டுள்ளது. மேலும் உள் சவ்வு மிகவும் தேர்ந்தெடுத்த மூலக்கூறுகளை ஊடுறுவைச் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது. உள் சவ்வு அவற்றின் அமைப்பிலும், செயலிலும் மிகவும் சிக்கலானதாக உள்ளது. உள் சவ்வுக்கும் வெளிச் சவ்வுக்கும் இடையே காணப்படும் இடைவெளியானது இடையீடு சவ்வு இடைவழி என அழைக்கப்படும். இது மேட்ரிக்ஸ் உள்ளடக்கி உள்ளது. மைட்டோகாண்டிரியாவின் உள்ளேயே அதற்கென்று வட்ட வடிவமான ஆக்ஸிரோபோ நியூக்ஸிக் அமிலம் (DNA) மற்றும் ரோபோசோம்கள் உள்ளன. இதனால் மைட்டோகாண்டிரியாவுக்கு தேவைப்படும் சில புரதங்கள், இவற்றில் குறியிடப்பட்டு மைட்டோகாண்டிரியாவே அப்புரதங்களை உருவாக்கிக் கொள்கிறது.

எனினும் ஏனைய புரதங்கள் செல்லின் உட்கருவினால் குறியிடப்பட்டு ரைபோசோம்களால் உண்டாக்கப்பட்டு மைட்டோகாண்டிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.




படம் 8.3 மைட்டோகாண்டிரியாவின் ஆமைப்பு

மைட்டோகாண்டிரியாவின் உருவ அமைப்பையும் வெவ்வேறு முக்கியமான நொதிகள் இருக்கும் இடத்தையும் வரைபடத்தின் (படம் 8.3) மூலம் காணலாம். இந்த நொதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படுவதால், இந்த நொதிகள் மைட்டோகாண்டிரியாவை அவற்றின் உட்பகுதிகள் பின்னப்படுத்தி பிரிக்கும்போது குறியீடுகளாக செயல்படுகின்றன. அத்தகு படிப்பின் மூலம் முழுமையான உள் சவ்வும், அதில் உள்ள மூலக்கூறுகளும்

எலக்ட்ரான் இடமாற்றத்திற்கும், ஆற்றலைப் பெற்றுச் சேமிப்பதற்கும், மிகவும் தேவை என்பது விளங்குகின்றது.

8.2.2 எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் அங்கம் வகிப்பைவு (Members of the electron transport chain)

ஒரு கரிம வளர்சிதை மாற்ற பொருளுடன் NAD⁺ என்ற துணை நொதி (நிக்கோடினமைடு அடினைன் டை நியூக்ஸியோடைடு - B வைட்டமின் நிக்கோடினமைடை கொண்டது) வினைப்புரியும் போது எலக்ட்ரான் இடமாற்ற தொடர துவக்கப்படுகிறது. இங்கு இரண்டு ஹெட்ரஜூன் அணுக்கள் அல்லது இரண்டு எலக்ட்ரான்கள் மற்றும் இரு ஹெட்ரஜூன் அயனிகள் கரிம வளர்சிதை மாற்ற பொருளில் இருந்து நீக்கப்படுகிறது. எனவே இது ஒரு ஆக்ஸிஜனேற்ற வினையாகும். இதில் 2 ஹெட்ரஜூன் அணு (அல்லது 2 ஹெட்ரஜூன் அயனியும், 2 எலக்ட்ரான்களும்) கரிம வினைபொருளில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. (கரிம வளர்சிதைபொருள்கள் சிட்ரிக் அமில சுழற்சியிலிருந்து மற்றும், கொழுப்பு அமிலங்களின் ஆக்ஸிஜனேற்றத்தில் இருந்து கிடைக்கிறது (விபரம் கீழே தரப்பட்டுள்ளது). இந்த வினை எனிய முறையில் M என்பது பொதுவாக எல்லா கரிமவினை பொருட்களைக் குறிக்கும் வகையில் தரப்பட்டுள்ளது.



கலவைகளை உள்ளடக்கிய பகுதி I (Complex I)

NADH டிஹெரோஜினேஸ் என்பது NADH துணை நொதியான Q ரிடக்டேஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இவை மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வில் இருக்கின்றது. இதில் உள்ள இரும்பு அணுவானது ஹைமேச (Heme) சாராத புரதங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள டிஹெரோஜினேஸ் நொதி ஆக்ஸிஜனோடு வினைபுரிவதில்லை. மாறாக எலக்ட்ரான்களை தாங்கும் புரதங்களானவை, இடைவினைப் பொருட்களுக்கும்

அடுத்த அங்கத்தினருக்கும் நடுவே இந்தத் தொடரில் இடம் பெறுகின்றன. இந்த நொதிகளின் ஒரு பகுதி புரதமாகவும் மற்றொரு பகுதி புரதமல்லாத ஒரு இணைநொதியாகவும் (coenzyme) கொண்டுள்ளது. NAD⁺ ம் அல்லது NADP⁺ இணை நொதிகள் முதல் நிலையில் வைத்ரைன்களை தாங்குவதற்கு உபயோகப் படுத்தப்படுகின்றன.

கலவைகளை உள்ளடக்கிய பகுதி II (Complex II)

இணை நொதி Q (Q என்பது குயினோன்) அல்லது சைட்டோகுரோம் C ரிடக்டேஸ் என்பது ஒரு யூபிகுயினோன் வகையைச் சார்ந்தது. இது உள் சவ்வில் புரதங்களோடு இணைந்தோ அல்லது தனித்தோ காணப்படுகிறது. இணைநொதி Q உலோகமுடைய ஃப்னேவின் புரதங்களுக்கும், சைட்டோகுரோம்களுக்கும் இடையே அமைந்துள்ளது. இணைநொதி Q இருக்கும் இடத்தில், வைத்ரைன் அயனியானது தொடர்பை விட்டு நீர்மத்திற்கு செல்லும்போது எலக்ட்ரான்களை சைட்டோகுரோமுக்கு அளிக்கின்றது.

கலவைகளை உள்ளடக்கிய பகுதி III (Complex III)

சைட்டோகுரோம் C ஆக்லிடேஸ்: சைட்டோகுரோம்கள் உருவ அமைப்பில் மையோகுளோபுனின் அல்லது ஹீமோகுளோபினை ஒத்துள்ளன. இதில் மிக முக்கியமான பண்பாக கூற வேண்டுமெனில் ஹீம் உருவமைப்பில் உள்ள இரும்பு அயனியானது முதலில் பெரிக் (நேர்மின் ஏற்றம் +3) அயனியாக உள்ளது. எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டு பெரஸ் (நேர்மின் ஏற்றம் +2) அயனியாக மாறுகின்றது. சைட்டோகுரோம் மூலக்கூறுகள் எலக்ட்ரான்களை மட்டும் வைத்ரைனில் இருந்து ஏற்றுக் கொள்கின்றன. சைட்டோகுரோம்களில் பலதரப்பட்ட வகைக்கள் உள்ளன. அவைகள் எலக்ட்ரான்களை வெவ்வேறு ஆற்றல் நிலைகளில் சிறிதே வேறுபடுகின்ற வகையில் நிலைநிறுத்தும்


தன்மை கொண்டவைகளாக உள்ளன. எலக்ட்ரான்கள் ஒரு சைட்டோகுரோமிலிருந்து மற்றொரு சைட்டோகுரோமிற்கு செல்லும்போது ஆற்றலை இழக்கின்றது. தொடரின் கடைசியில் உள்ள சைட்டோகுரோம் கி, இரண்டு எலக்ட்ரான்களை ஆக்ஸிஜன் மூலக்கூறுக்கு தருகின்றது. இந்த சைட்டோகுரோம்களின் புரதங்களில் ஒரு துணைப் பகுதி உள்ளே உள்ளடங்கிய உலோக அணுவைக் கொண்டுள்ளது. இந்த புரதங்கள் உலோக அயனிகளில் காணப்படும் எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டு, பின் விடுவிக்கின்ற தன்மையை எடுத்து தன்னகப்படுத்திக் கொள்கிறது.

கலவைகளை உள்ளடக்கிய பகுதி IV (Complex IV)


ATP உருவாக்க நொதி (ATP சிந்தடேஸ்) அல்லது $F_0 F_1$ துகள்கள். இவை F_0 மற்றும் F_1 என்னும் இருபகுதிகளைக் கொண்டுள்ளது. (F என்பது Factor அல்லது காரணியை குறிக்கின்றது). F_1 துகளானது உள் சவ்விலிருந்து மோட்ரிக்ஸின் உள்ளே நீட்டிக் கொண்டுள்ளது. F_0 துகளானது உள் சவ்வினுள் ஊடறுவி புதைந்து காணப்படுகிறது. நீட்டிக் கொண்டிருக்கும் F_1 துகளானது ஆற்றலை ATPயுடன் இணைப்பதற்கு அத்தியாவசியமாகிறது. மிக கவனமாக இந்தத் துகளை உள் சவ்விலிருந்து நீக்கும்போது (பரிசோதனையின் போது) எலக்ட்ரான் இடமாற்றத் தொடர் அப்படியே இருந்தாலும், ATP உருவாவது தடுக்கப்படுகிறது.

8.2.3 எலக்ட்ரான் இடமாற்ற வினைகள் (Reactions for electron transport)

எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில், எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்பவைகளாக செயல்படுபவை FMN (ஃப்னேவின் மோனோ நியூக்ஸியோடைடு), யூபிகுயினோன் (இணை நொதி Q) மற்றும் நெருக்கமான பண்பு ஒத்த சைட்டோகுரோம்களின் குழுக்களாகும். படம் 8.4இல் இந்தப் புரதங்களின் அமைப்பு தரப்பட்டுள்ளது.



எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் பாஸ்பேட் பினைப்புகளுடன் கூடிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும்போது எலக்ட்ரான்களைக் கொடுப்பவைகளாக




போன்ற மூலக்கூறுகள் உள்ளது. அவற்றோடு இணைந்து ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளாக கீழ்க்காணும் வினைகளைக் குறிப்பிடலாம்.



இந்த இணைக்கப்பட்ட வினைகள் ஆற்றலை வெளிவிடுகின்றது.

ஒரு மூலக்கூறு $\text{NADH} + \text{H}^+$ ஆனது 52 கிலோ கலோரி ஆற்றலைத் தருகின்றது. எலக்ட்ரான் இடமாற்றம் $\text{NADH} + \text{H}^+$ -இலிருந்து ஆக்ஸிஜனுக்கு செல்லும் வரை 3 ATP மூலக்கூறுகள் 3 வேறுபட்ட இடங்களில் உருவாகின்றது. ஒரு மூலக்கூறு FADH_2 ஆனது 36 கிலோ கலோரி ஆற்றலைத் தருகின்றது. FADH_2 விலிருந்து ஆக்ஸிஜனுக்கு இடமாற்றம் செய்யும்போது 2

வெவ்வேறு இடங்களில் 2 ATP மூலக்கூறு உருவாகின்றது. ஆற்றலைப் பிடிப்பதால் ATPக்கள் உருவாகும் இடங்கள் கீழே தரப்பட்டுள்ள படம் 8.5ல் விளக்கப்பட்டுள்ளது.



படம் 8.5 எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் புரதங்களின் ஒருங்கமைவு

எலக்ட்ரான்கள் இடமாற்றத் தொடரில் கலவைகள் I, III மற்றும் IV வழியாக எலக்ட்ரான்கள் செல்லும் போது மைட்ட்ரோகாண்டிரியாவின் மேட்ரிக்ஸில் இருந்து H^+ அயனிகள் சவ்வுகளின் இடைவெளிப் பகுதிக்குத் (Intermembrane space) தள்ளப்படுகிறது. இவ்வாறு அயனிகள் செரிவாககப்பட்டு புரோட்டான்களாக தள்ளப்படுவது உள் சவ்வின் புரதத்தில் நடைபெறும்போது அடினோசைன் ட்ரைபாஸ்பேட் சிந்தடேஸ் (ATP சிந்தடேஸ் அல்லது ATPase) எனும் நொதியானது வெளியிடப்படும் ஆற்றலினால் தூண்டப்பட்டு ADPயிலிருந்து ATPஐ உருவாக்குகின்றது. கடைசியாக எலக்ட்ரான்களை ஆக்ஸிஜன் மூலக்கூறு ஏற்றுக்கொண்டு, நீராக ஒடுக்கமடைகிறது. எனினும் வெளிப்படும் ஆற்றல் அனைத்தும், புதிய ஆற்றல் நிறைந்த பாஸ்பேட் பிணைப்புகளாக மாற்றப்படுவது இல்லை. வெளியிடப்படும் ஆற்றலின் ஒரு பகுதி வெப்பமாகவும் வெளியிடப்படுகிறது. வெப்ப இரத்த பிராணிகளில் இந்த வெப்பமானது உடலின் வெப்பநிலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எலக்ட்ரான் இடமாற்றத் தொடர் விணையில்

நடைபெறும் சுவாசத்திற்குத் தேவையான அளவு ADP இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஏனெனில் ADP யானது அடினோசைன் டிரைபாஸ்பேட் சிந்தடேஸ் நொதிக்கு (ATP Synthase) தேவைப்படுகின்ற விணைப் பொருளாகும்.

8.2.4 எலக்ட்ரான் இடமாற்றத் தொடரின் தடுப்பான்கள் (Inhibitors of Electron Transport Chain)

தடுப்பான்களை உபயோகிப்பதன் மூலம் எலக்ட்ரான் இடமாற்றத் தொடரைப் பற்றி மேலும் பல உண்மைகளை அறிய முடிகிறது. அவை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1. சுவாச தொடரை தடுக்கும் தடுப்பான்கள் (Inhibitors of respiratory chain)

சுவாசத் தொடரை தடுக்கவல்ல தடுப்பான்களுக்கு உதாரணமாக பார்பிட்டுரேட் வகையில் அமோபார்பிடால் (Amobarbital), பயரிசிடின் (Piericidine) A மற்றும் ஆன்டிமைசின் A போன்ற ஆன்டிபையாடிக்குகள், மற்றும் மீன்களில் காணப்படும் ரெட்டினோன் என்ற நக்க போன்றவைகளைக் கூறலாம். கார்பன் மோனாக்னைடு மற்றும் சையனைட்டுகள், சைட்டோகுரோம் ஆக்ஸிடேஸ் தடுப்பதன் மூலம் எலக்ட்ரான்கள் ஆக்ஸிஜனுக்கு இடமாற்றம் செய்வது தடுக்கப்படுகிறது. இதனால் இந்த பாதையில் எலக்ட்ரான் மேலும் செல்வதை தடை செய்வதன் மூலம் இவைகளால் ATP உருவாக்கத்தை தடுத்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

2. ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய பாஸ்பேட் பிணைப்பு உருவாக்கத்தைத் தடுக்கும் தடுப்பான்கள் (Inhibitors of Oxidative phosphorylation)

ஒலிகோமைசின் (Oligomycin) மற்றும் அட்ரக்டிலோ சைட்டும் (atrctyloside) ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய பாஸ்பேட் பிணைப்புகளை தடுக்கும் தடுப்பான்கள் ஆகும்.

3. பாஸ்பேட் பிணைப்பினை நிகழவிடாமல் தடுக்கும் தடுப்பான்கள் (Uncouplers) என பிரிக்கப்படுகிறது.

பிணைப்பை தடுக்கும் தடுப்பான்கள் சவ்வில் தாங்களே கரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மூலம் இல்லாத செய்துவிடுகின்றது. முக்கியமாக எலக்ட்ரான் இடமாற்ற தொடரில், அடினோசைன் டரை பாஸ்பேட் உருவாக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. பிணை தடுப்பான்களுக்கு சான்றாக 2, 4 டைநைட்ரோபினால், டைநைட்ரோகிரிசால், பென்டா குளோரோ பீனால் ஆகியவற்றைக் கூறலாம்.

அயனோபோர் என்பவைகள் எலக்ட்ரான்களை ஏற்றிக் கொள்வதோடு, கொழுப்பில் கரையும் தன்மையை பெற்று இருப்பதால் குறிப்பிட்ட அயனியை சவ்வின் ஊடாக எடுத்துச் செல்ல முடிகிறது. இவை பிணை தடுப்பான்களிடம் இருந்து மிகச் சிறிய அளவில் வேறுபடுகின்றன. ஏனெனில் பிணை தடுப்பான்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. போன்ற அயனியை மட்டுமில்லாது மற்ற சில நேர மின்னேற்றம் பெற்ற அயனிகளையும் சவ்வின் ஊடாக இடமாற்றமடையச் செய்கின்றன. வாலியோமைசின் கொழுப்புக் கலவைகளில் கரைந்து பெட்டாசியம் அயனியை எளிதில் சவ்வின் மூலம் ஊடுறுவச் செய்கிறது. அயனிச் செரிவை குறைக்கும் அயனோ போர்களுக்கு கிராமிசிடின் உதாரணமாகும். இவை வைக்கப்பட்டிருக்கின்றன, பொட்டாசியம் மற்றும் சோடியம் அயனிகளை ஊடுறுவிச் செல்லத் தாண்டுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய பாஸ்பேட் பிணைப்பு உருவாவதைத் தடை செய்கிறது.

8.3 ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய பாஸ்பேட் பினைப்பு உருவாகுதல் (Oxidative phosphorylation)

தெஹ்ட்ரஜன் அல்லது அவற்றின் எலக்ட்ரான்கள், எலக்ட்ரான் இடமாற்றம் தொடரின் வழியாகச் செல்லும் போது தொடர்ந்து ஒழுக்க ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை இனையாக காணப்படுகின்றது. இந்த எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் நுழையும் எலக்ட்ரான்களுக்கு அதிக ஆற்றலுடன் காணப்படுகிறது. இந்த எலக்ட்ரான்கள் தொடரில் உள்ள எலக்ட்ரான்களை ஆக்ஸிஜனேற்றிகளிடம் தாண்டிச் செல்லும்போது, தன் ஆற்றலை மிக அதிகமாக இழக்கின்றன. இந்த ஆற்றலானது புரோட்டான்களை மைட்டோகான்ட்ரியாவின் உள் சவ்வின் இடையே விசையுடன் செலுத்த உதவுகிறது. இத்தகு எலக்ட்ரான் ஓட்டமானது, எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் பொதுவாக அடினோசைன்ட்ரைபாஸ்பேட் சிந்தடேஸ் நொதியால் அடினோசைன் டை பாஸ்பேட்டுகளை, பாஸ்பேட்டுடன் பினைத்தால் மட்டுமே நடைபெறுகிறது. அதிக ஆற்றலுடைய எலக்ட்ரான்கள் அடினோசைன்ட்ரைபாஸ்பேட் உருவாகவில்லை என்றால் எலக்ட்ரான் தொடரில் இடமாற்றம் செய்யப்படுவது இல்லை. இதனால் ஆற்றல் வீணாக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. அடினோசைன் டை பாஸ்பேட்டுகள், அடினோசைன் ட்ரைபாஸ்பேட்டுகளாக மாற்றப்படுவது ஆக்ஸிஜனேற்ற வினையோடு எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் இடம் பெறுவதால் ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய பாஸ்பேட் பினைப்பு உருவாகுதல் என்றழைக்கிறார்கள். எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் ஆக்ஸிஜனேற்றம் அடினோசைன் டைபாஸ்பேட் மற்றும் பாஸ்பேட் அயனிகளின் இருப்பைப் பொருத்து இருப்பதால் இதனை எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்பவைகளின் சுவாசக் கட்டுப்பாடு என்று அழைக்கப்படுகிறது (Acceptor control).

8.3.1 கெமி ஆஸ்மாடிக் கொள்கை (Chemiosmotic theory)

பீட்டர் மிட்செல் (Peter Mitchell) என்பவர் 1978ம் ஆண்டு நோபல் பரிசினை இந்த கெமி ஆஸ்மாடிக் கொள்கைகாக பெற்றார்.

மிட்செலின் கெமி ஆஸ்மாடிக் கொள்கையானது சுவாசத் தொடரின் அங்ககப் பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் அவை வைற்றுகின்ற அயனிகளை உருவாக்கி அவற்றை உட்சவ்வின் ஊடே விரைவாக வெளியேற்றுகிறது என்று கூறுவதாக அமைந்துள்ளது. சீராக அமையாத வைற்றுகின்ற அயனியின் பங்கீடு, மின் வேதி நிலையாற்றல் (Electro Chemical Potential) வித்தியாசத்தை உருவாக்குவதால் ஒரு உந்துகின்ற ஆற்றல் (Potential Energy - நிலையாற்றல்) உருவாகுகின்றது. இவை புரோட்டான்களால் உருவாக்கப்பட்ட ஒரு வேதி அயனியின் அடர்வு வேறுபட்ட நிலைகளை சவ்வின் ஊடே ஏற்படுத்தும்போது அமில/கார வேறுபாடுகளை உருவாக்கி (pH) மற்றும் மின்சமையேறிய துகள்களின் (அயனிகளின்) அடர்வு வேறுபட்ட நிலையும் உருவாகுகின்றது. மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வானது புரோட்டான்கள் செல்ல அனுமதிப்பது இல்லை. இதனால் புரோட்டான்கள் மேட்ரிக்ஸ்களுக்கு மறுபடியும் உள் சவ்வில் அமைந்துள்ள சிறப்பான வழியாக ஓடுகின்றது. இந்தச் சிறப்பான வழியில் அடினோசென் ட்ரை பாஸ்பேட் உருவாக்க நொதி உள்ளது. இந்தப் புரோட்டான்கள் அதிக ஆற்றல் நிலையில் இருந்து தாழ்ந்த நிலை ஆற்றலுக்குச் செல்லும்போது ஆற்றலானது வெவ்வேறு அயனிச்செரிவு (H^+) நிலைகளில் (Gradient) வெளியிடப்படுவதால் (Proton Motive force புரோட்டான்களால் தூண்டப்பட்ட விசை = Chemo Osmotic free energy) அடினோசென் ட்ரைபாஸ்பேட் உருவாக்க நொதியால் அடினோசென் ட்ரை பாஸ்பேட் உருவாகின்றது.

இந்தக் கெமி ஆஸ்மாடிக் மாதிரி, சவ்வின் ஊடே ஏற்படும் மின் வேதி நிலையாற்றலானது, சவ்வில் அமைந்துள்ள அடினோசென் ட்ரை பாஸ்பேட் உருவாக்க நொதியால் ADPயுடன் இணைக்கப்பட்டு ATPஆக மாற்றப்படுவதை விளக்குகிறது. புரோட்டான்கள் மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வில் மூன்று எலக்ட்ரான்களை இடமாற்றும் செய்யும் கலவைகளால் உந்தி வெளியேற்றப்படுகிறது. அவை மூன்றும் வெவ்வேறு குறிப்பிட்ட இடங்களில் எலக்ட்ரான்

இடமாற்றத் தொடரில் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு எலக்ட்ரான்கள் இடமாற்றத் தொடரில் போதுமான ஆற்றலை, மூன்று இடங்களில் புரோட்டான்களை உள் சவ்வின் ஊடே செலுத்துவதன் மூலம் ATP உருவாக்கப்படுகின்றது.

8.3.2 அடினோசைன் ட்ரை பாஸ்பேட்டை உருவாக்கும் நொதியின் (ATPase) பகுதிகளாகிய F_0 - F_1 களின் பங்கு (Role of F_0 - F_1 ATPase)

ATP உருவாக்க நொதி (ATP Synthetase) அல்லது F_0 - F_1 ATPase என்னும் நொதியானது, F_0 மற்றும் F_1 (F என்பது காரணி) என்னும் இரு பெரும் பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதியில் ஐந்து பாலிபெப்டைகளை (a_3, b_3, g, d, e) கொண்டுள்ளது. F_1 பகுதியானது கதவுகளில் காணப்படும் குழிழ் போன்ற கைப்பிடியை போன்று உள் சவ்வில் இருந்து மாட்ரிக்ஸில் நீண்டு காணப்படுகிறது. இது உள் சவ்வில் புதைந்துள்ள F_0 பகுதியோடு தண்டு போன்ற அமைப்பினால் இணைக்கப்பட்டுள்ளது. F_0 வானது ஒரு முக்கியமான அங்கமாக சவ்வின் புரதத்தில் காணப்படுகிறது. மைட்டோகாண்டிரியாவின் உள் சவ்வில் (உள் வெளியாக உருவாக்கப்படும் கோளங்களில்) இருந்து F_1 பகுதியைக் கவனமாகப் பிரித்து எடுக்கும்போது சவாசத் தொடர்புடைய மற்ற புரதங்கள் அப்படியே முழுமை கெடாதவாறு உள்ளன. ஆனால் அவற்றில் F_1 குழிழ் போன்ற பகுதி மட்டும் இல்லாததை மின் அணு நுண்ணோக்கியால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பார்க்கும்போது அவைகளால் ATP மூலக்கூறுகளை உருவாக்க முடிவது இல்லை. மறுபடியும் F_1 பகுதியை இந்தக் குறை உள்ள உள் சவ்வினை புதுப்பிக்கும்படியாகச் சேர்த்து விடும்போது அவைகளால் எலக்ட்ரான் இடமாற்றத்தின்போது ATPகளை உருவாக்க முடிகிறது. இவை F_0 மற்றும் F_1 பகுதிகள் எவ்வளவு நுண்ணிய முறையில் ATP உருவாக்க நொதியில் கலவைகளாக சவாசித்திற்குரியனவாக

அமைக்கப்பட்டுள்ளது தெரிய வருகின்றது. F₀ பகுதிகளோடு சூடிய சிக்கலான அமைப்பு எவ்வாறு உருவ அமைப்பை மாற்றும் திறன் பெற்றுள்ளது என்பதை கீழே காணலாம் என்பதை,

1. இலோசான கிளர்வு மைய (Active site) அமைப்பானது ADP மற்றும் கனிம பாஸ்பேட் (Pi) உடன் இலோசாக இணைகிறது
2. ஒரு இருக்கமான அமைப்பாக மாறும்போது கிளர்வு மையத்தில் அயனிகள் பிணைப்பு இருக்கமாவதால் ATP உருவாகின்றது.
3. பின் திறந்த அமைப்பாக மாறும்போது ATP வெளிவிடப்படுகின்றது.

புரோட்டான்கள் அதிக ஆற்றல் உள்ள நிலையில் இருந்து நகரும்போது வெளிவிடப்படும் ஆற்றலானது ATPயை உருவாக்க தேவையான நொதியினை உபயோகித்து ATP உருவாக்கப்படுகிறது.

8.4 அதிக ஆற்றல் உள்ள சேர்மங்கள் (High Energy Compounds)


ATP ஒரு அதிக ஆற்றல் கொண்ட சேர்மம் ஆகும். இதைத் தவிர ADP, 1,3 டை பாஸ்போகிளிசரேட், பாஸ்போ எனால் பைருவேட் மற்றும் பாஸ்போ கிரியாட்டின் போன்றவை மற்ற அதிக ஆற்றல் உடைய சேர்மங்கள் ஆகும்.

இவை போன்ற அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்களில் உள்ள பாஸ்பேட் தொகுதி ஏற்றம் அடைந்து சேர்மங்கள் அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் பிணைப்புகளைப் பெற்றோ (அல்லது) பெறாமலோ இருக்கலாம். மேலும் பாஸ்பேட் தொகுதி ஏற்றம் அடைந்த நிலையைக் காட்டிலும் அவை இல்லாதபோது சேர்மம் அதிக ஆற்றல் பெற்றதாகவும் இருக்கலாம்.

அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்களின் சேமிப்பு நிலை

அதிக ஆற்றலை சேமித்து வைக்க உதவும் இத்தகு சேர்மங்கள் பாஸ்போஜீன்கள் ஆகும். இதற்கு சான்றாக முதுகெலும்பு உள்ள பிராணிகளின் தடைகளில் காணப்படும் பாஸ்போ கிரியாட்டின் என கூறலாம். இவற்றின் வினைகள் இருவழி (மீன் முறையில்) செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை ATP தேவைப்படும்போது அவற்றை உருவாக்கவும், எப்போது ATP மிகுந்துள்ளதோ அப்போது அவை கிரியாடினுடன் வினைபுரிந்து பாஸ்போ கிரியாட்டினை உருவாக்குகிறது.

8.4.1 1,3 டைபாஸ்போகிளிசரேட்



1,3 டைபாஸ்போ கிளிசரேட்


3-பாஸ்போகிளிசரேட்

ஒரு பாஸ்பேட் தொகுதி கொண்ட பினைப்பானது நீராற் பகுக்கப்படும்போது அவை ஒரு அமிலத்தையும் மற்றும் பாஸ்பேட் அயனியையும், ஆற்றலையும் வெளிவிடுகிறது. இந்த ஆற்றலை வெளிவிடும் முதல் வினையானது மற்றும் ஒரு ஆற்றலை சேமிக்கும் வெப்பம் கொள்வினையுடன் இனைக்கப்பட்டு ATP இங்கு உருவாகின்றது. இங்கு ஆற்றல் மிகுந்த பாஸ்பேட் தொகுதியானது நேரடியாக ADPக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் ATP உருவாகின்றது. இந்த வினை பாஸ்போ கிளிசரேட்கேனேஸ் என்னும் நொதியானது வினைவேகமாற்றியாகச் செயல்படுவதால் நடைபெறுகிறது. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் இருந்து இரண்டு கிளிசரால்டினை ஒரு 3-பாஸ்பேட் கிடைக்கின்றன. இதனால் இரு ATP

மூலக்கூறுகள் ஒரு குறுக்கோலில் இருந்து இந்த வினையின்போது உண்டாகின்றன.

பாஸ்஫ோஷனால் பைருவேட்டின் பங்கு (Role of Phosphoenol pyruvate)


குளுக்கோஸ் லாக்டிக் அமிலமாக சிதைக்கப்படும்போது உருவாகும் பாஸ்போஸ்-னால் பைருவேட், தன்னிடம் உள்ள பாஸ்பேட் தொகுதியை ADPக்குத் தருகின்றது. இந்த விணை பைருவேட் கைனேஸ் என்னும் நொதி விணைவேக மாற்றியாகச் செயல்படுவதால் நிகழ்கின்றது. இதில் உள்ள பாஸ்பேட் நொதியானது நீராற் பகுக்கப்படும்பொழுது, அவை ஒரு அமிலம், பாஸ்பேட் அயனி மற்றும் ஆற்றலை வெளி விடுகிறது. இந்த முதல் விணையின் மூலம் வெளியிடப்படும் ஆற்றல், அடுத்த ஆற்றலைச் சேமிக்கும் வெப்பம் கொள்விணைக்கு மாற்றப்பட்டு ATP உருவாக்கப்படுகின்றது. பாஸ்பேட் தொகுதியானது அதிக ஆற்றல் கொண்ட ஈனால் உருவமைப்பில் (Enol Form) மட்டும் இருக்க முடியும். இதனால் பாஸ்பேட் தொகுதியானது பாஸ்போஸ்-னால் பைருவேட்டில் இருந்து அகற்றப்படும்போது நிலையான, குறைந்த ஆற்றல் உள்ள கீட்டோ நிலைக்கு மாற்றப்படும்போது அதிக ஆற்றல் வெளியிடப்படுகிறது. பைருவேட் கைனேஸ் நொதியானது இவ்விணையிலிருந்து ATP உருவாகும் விணையைக் கட்டுப்படுத்துகிறது.



இந்த வினையானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலில் இனோலேட் வடிவமுடைய பைருவேட் உண்டாகின்றது.

அதன்பின் பாஸ்பேட் தொகுதியானது ADPக்கு தரப்படுவது இரண்டாவதாக நிகழ்கின்றது. இந்தகீட்டோபைருவிக் அமிலமானது, ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் ஸாக்ஷிக் அமிலமாக ஒடுக்கமடைகிறது. இவ்வினைகளில் மைட்டோகான்ரியா எடுபடுத்தப்படுவது இல்லை. ஒரு குளுக்கோஸ் இரு கிளிசரால்டினைட்டு பாஸ்பேட் மூலக்கூறு தருவதன் மூலம் இரு அதிக ஆற்றல் மிக்க ATPக்கள் பைருவேட்கைனேஸ் என்ற நொதி மூலம் ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு விருந்து கிடைக்கின்றது.

பாஸ்போ கிரியாட்டின்



பாஸ்போகிரியாட்டின் ஒரு பாஸ்போஜன் ஆகும். இது ADPயுடன் வினைபுரிந்து கிரியாட்டின் மற்றும் ATPயை உருவாக்குகின்றது. கிரியாட்டின் கைனேஸ் என்ற நொதி இதில் எடுபடுகின்றது. இத்தகு ஆற்றலின் இடமாற்றத்தினால் தசைகள் சுருங்கும்போது தேவையான ஆற்றலைத் தர முடிகிறது.

8.4.2 அதிக ஆற்றல் கொண்ட ஒரு சேர்மம் ATP

மனித உடலில் அதிக அளவில் எல்லா இடங்களிலும் இருக்கின்ற, அதிக ஆற்றல் கொண்ட சேர்மம் ATP ஆகும். அடினோசைன் ட்ரை பாஸ்பேட் (ATP) என்றழைக்கப்படும், இச்சேர்மம் தேவைப்படும்போது செலவழிக்கும் வகையில்

ஆற்றலை, பாஸ்பேட் விணைப்புகளை நீராற் பகுக்கும்போது வெளியிடப்படுகிறது. இந்த ஆற்றல் மிக்க விணைப்புகள் எப்போதும் “~” என்ற அடையாளம் மூலம் ~P என்று, அதிக ஆற்றலை நீராற்பகுக்கும்போது தரவல்ல பாஸ்பேட் தொகுதியைக் குறிப்பதாக உள்ளது. கடைசி பாஸ்பேட் தொகுதியை மற்றொரு சேர்மத்திற்கு தாப்படுவதை பாஸ்பேட் ஏற்றம் (Phosphorylation) எனவும், இதனால் ADP, பாஸ்பேட் ஏற்றம் அடைந்த புதிய சேர்மம் மற்றும் ஆற்றல் போன்றவை கிடைக்கின்றன.

ஆகவே பாஸ்பேட் தொகுதி குறைக்கும் விணையான ATP-ADP+Pi + ஆற்றல் - என்பது ஆற்றலானது பெரும்பாலும் தன்னிச்சையாக நடைபெறும் விணைகளோடு இணைக்கப் படுவதில்லை. பொதுவாக ATP மற்றொரு விணையோடு இணைக்கப்படும்போது இணைத்தல் என்னும் விணை, அதாவது இரண்டு விணைகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே நொதி கலவையை பயன்படுத்தும்படி அமைந்துள்ளது. பாஸ்பேட் தொகுதி ATPயில் இருந்து வெளியிடப்படும்போது ஆற்றல் வெளியாகிறது இதற்கு வெப்பஉமிழ்விணை (Exothermic) எனப்பெயர். இது வெப்பம் கொள்விணை (Endothermic) யோடு இணைக்கப்படுவதால் கீழ்கண்ட விணைகள் நடைபெற எதுவாகின்றது.

இரசாயன விணை (Chemical Reaction)

ATP ஆற்றலானது செல்லை உருவாக்கும் பெரிய மூலக்கூறுகளை தொகுக்க பயன்படுத்தப்படுகிறது.

இடமாற்ற வேலை (Transportation)

ATPயில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மூலக்கூறுகளை சுவ்வின் ஊடே விசையுடன் செலுத்த பயன்படுத்தப்படுகிறது.


இயந்திரமயமான வேலை (Mechanical Work)

ATP யினால் கிடைக்கும் ஆற்றல் உடலின் தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது.

சில சமயங்களில் பாஸ்பேட் தொகுதியானது ஒரு ஏற்றுக் கொள்ளும் மூலக்கூறுகளுக்கு மாற்றப்படுகிறது. அத்தகு தொகுதி மாற்றத்தால் வரும் ஆற்றல், சில அதிக ஆற்றல் உள்ள சேர்மங்களோடு இணைந்து காணப்படுகிறது. இதனால் ATP என்பது சாதாரணமாக வேதிஆற்றலை இடமாற்ற உதவும் வாகனமாக செயல்படுகிறது.


8.4.2.1 ATP யின் உருவமைப்பு

அடினோசைன் ட்ரைபாஸ்பேட்டின் சுருக்கமே ATP ஆகும். இது ஒரு அடினோசைன் என்னும் நியூக்ளியோசைட், ரைபோஸ் மற்றும் மூன்று பாஸ்பேட்களை வால் போன்று நீண்ட அமைப்பாகப் பெற்ற கூட்டுச்சேர்மம் ஆகும்.



அதிக ஆற்றல் கொண்ட பினைப்புகள் ‘~’ குறி மூலம் குறிப்பிடப்படுகிறது. முதலாவது பாஸ்பேட்டுக்கும் இரண்டாவது பாஸ்பேட்டுக்கும் இடையே உள்ள பினைப்பும் அதிக ஆற்றல் கொண்ட பினைப்பாகும்.

8.4.2.2 ATP யை நீராற் பகுக்கும்போது வெளிப்படும் ஆற்றல்



$$\begin{aligned}\Delta G^\circ &= -7,300 \text{ கலோரி/மோல்} = -7.3 \text{ கி. கலோரி/மோல்} \\ &= -30.5 \text{ கி.ஜூல்/மோல் } (\Delta G^\circ, 37^\circ\text{C} \text{ல் அளவிடப்படும்போது)\end{aligned}$$

ATP அதிக ஆற்றல் கொண்ட சேர்மம். இந்த அதிக ஆற்றல் என்பது இந்த மூலக்கூறின் மொத்த ஆற்றலை குறிப்பது இல்லை. இது நீராற்பகுக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலை மட்டும் குறிக்கின்றது.

இவ்வாறு ATPயானது நீராற்பகுப்பு விணைக்கு உட்பட ஆற்றல் அதிக எதிர்குறி மதிப்பைப் (-ve) பெற்றுள்ளது. அதாவது நீராற்பகுத்தல் விணைக்கு உட்படும்போது அதிக ஆற்றல் வெளியிடப்படுகிறது. உயிர் வேதியியலில் அதிக ஆற்றல் நிலையானது ATPயால் வரையறுக்கப்படுகிறது. ஒரு வேதிச் சேர்மத்தை நீராற்பகுக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலை, ATPயை நீராற்பகுக்கும்போது கிடைக்கும் ஆற்றலுக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அச்சேர்மம் உயர் ஆற்றல் கொண்ட சேர்மாகக் கருதப்படுகிறது. அதேபோல் நீராற்பகுப்பில் வெளிப்படும் ஆற்றல் ATPயில் கிடைக்கும் ஆற்றலைவிட குறைவாக இருந்தால் அது உயர் ஆற்றல் சேர்மாக கருதப்படுவதில்லை. ATPயின் அமைப்பை கவனிக்கும் போது இரண்டு உயராற்றல் கொண்ட பாஸ்பேட் பினைப்புகள் (AMP~P~P) உள்ளன. ATPயை நீராற்பகுக்கும்போது வெளிப்படும் ஆற்றல்

ΔG யின் மதிப்பானது, அமில கார நிலை (pH), இரு நேர்மின் சமை கொண்ட உலோக அயனியின் அடர்த்தி, அயனிகளின் நிகர மின்சமை ATP மூலக்கூறுகளை பயன்படுத்தும் திறன் இவைகளால் வேறுபடுகிறது. மேலும் அருகே உள்ள குழலைப் பொறுத்தும் அமைந்துள்ளது. ஒரு ATP மூலக்கூறிலிருந்து 7.3 கிலோ கலோரி/மோல் (E_{ATP}) வெளிப்படுவதற்கு ATP, ADP மற்றும் பாஸ்பேட் போன்றவை சமமான அடர்த்தியை கொடுக்க தேவைப்படுகிறது. செல்களில் ATPயின் அடர்வானது ADPயை விட 5 லிருந்து 10 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. ATPயை நீராற்பகுக்கும்போது வெளிப்படும் அக ஆற்றலானது 12 கிலோ கலோரி/மோல் ஆக இருக்கிறது. இயற்பு வேதியியலாளரால் பிணைப்பாற்றல் என்பது “பொதுவாக இரு அணுக்களுக்கிடையே உள்ள சகபிணைப்பை உடைக்கும்போது வெளிப்படும் ஆற்றல்” என வரையறுக்கப்படுகிறது. சகப் பிணைப்பை பிளப்பதற்கே அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் பாஸ்பேட் பிணைப்பானது முற்றிலும் வேறுபாடான ஒன்று. பாஸ்பேட் ஏற்றம் பெற்ற சேர்மம் நீராற்பகுப்பிற்கு உட்படும்போது விணைபடு பொருளுக்கிடையே உள்ள அக ஆற்றல் வேறுபாடு பாஸ்பேட் பிணைப்பாற்றல் எனப்படுகிறது.


8.4.2.3 ஒற்றை பாஸ்பேட் பிளவு மற்றும் பைரோபாஸ்பேட் பிளவு

ATP மூலக்கூறு ஒற்றை பாஸ்பேட் பிளவு அல்லது இரட்டை பாஸ்பேட் பிளவு (பைரோபாஸ்பேட் பிளவு) விணைக்கு உட்படலாம். இவ்விணைகள் ATPயானது வளர்ச்சிதை மாற்ற வழிமுறைகளில் பயன்படுத்தப்படும்போது நிகழ்கிறது. ATP மூலக்கூறில் கடைசி பாஸ்பேட் தொகுதி மட்டும் பிரிக்கப்படும்போது அப்பிளவு ஒற்றை பாஸ்பேட் பிளவு என்றும் கடைசி இரண்டு பாஸ்பேட் தொகுதியைச்


சேர்த்து பிளக்கப்பட்டால் அப்பிளவு இரட்டை பாஸ்பேட் பிளவு என்று அழைக்கப்படுகிறது.

அடினோசென்

ஆற்றல்



பல ATP மூலக்கூறுகள் பயன்படும் வினைகளில் கடைசி பாஸ்பேட் பிளவிற்குப் பதில் கடைசி இரட்டை பாஸ்பேட் தொகுதிகள் நொதிகளால் நீராற்பகுக்கப்பட்டு (பைரோ பாஸ்பேட்), ஆற்றல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஆற்றலானது ஒற்றைப் பாஸ்பேட் பிளவு அல்லது ஆர்த்தோ பாஸ்பேட் பிளவுகளில் வெளிப்படும் ஆற்றலை விட அதிகம் ஆகும்.



பைரோபாஸ்பேட் (PPi) என்பது உடலில் தேவைப்படும் இயக்க விசைக்குத் தேவைப்படும் வினைக்கு வினைபொருளாக (Product) செயல்படுகிறது. பைரோபாஸ்படேஸ் (Pyrophosphatase) என்ற நொதியால் நிகழும் தன்னிச்சையான நீராற்பகுப்பு வினையானது பைரோபாஸ்பேட்டை வினைபொருளாக பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இந்த பைரோபாஸ்பேட் பிளவு வினையின் கட்டிலா ஆற்றலானது (ΔG -Free Energy) 10 கிலோ கலோரி/மோல் ஆக உள்ளது. இவ்வாறு ஒற்றைப் பாஸ்பேட் பிளவால் வெளிப்படும்

ஆற்றலை விட அதிக ஆற்றல் தேவைப்படும் உயிர் மூலக் கூறுகளின் உருவாக்க விளைகள் முழுமையடைய, இத்தகைய பைரோபாஸ்பேட் விளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கீழ்க்காண்பவைகளில் அதிக ஆற்றல் கொண்ட சேர்மம் எது?
அ) கிளிசரால்டினைடு ஆ) AMP
இ) பைரோ பாஸ்பேட் எ) லாக்டேட்
2. கீழ் காண்பவைகளில் எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் பங்கு கொள்ளும் சேர்மம் எது?
அ) அடினோசைன் ஆ) ஹீம் அல்லாத இரும்பு அடங்கிய புரதம்
இ) கிரியாட்டின் பாஸ்போகைனேஸ்
எ) அடினைலேஸ் சைக்ளோஸ்
3. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் உள்ள சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் பொருள் எது?
அ) ATP சிந்தடேஸ் ஆ) ADP
இ) அயனோபோர்கள் எ) கிரியாட்டின்
4. பைரோபாஸ்பேட் பிளவின் தேவை
அ) அதிக ஆற்றல் பிளவு வீணாக்கப்படுதல்
ஆ) சில உயிர் மூலக்கூறுகளின் உருவாக்க விளைகளை முழுமைப்படுத்துதல்
இ) பாஸ்பேட் தொகுதியை ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றுதல்
எ) எலக்ட்ரான் இடமாற்றத் தொடரை கிளர்வுறச் செய்தல்

II. ಕೋಣಿಟ ನಿರ್ದಹಿತ ನೀರಪ್ಪುಕ.

1. எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் வினையானது ----- என்றும் அவைகளை இழக்கும் வினையை ----- என்றும் அழைக்கப்படுகிறது.
 2. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளை ----- என்றும் அழைக்கலாம்.
 3. பாஸ்போ ஈணால் பைருவேட்டிலிருந்து ஆற்றலை நேரடியாக மாற்றும் நிகழ்வு ----- ற்கு உதாரணம் ஆகும்.
 4. தசை செல்களில் ஆற்றலானது ----- என்ற மூலக்கூறில் சேமிக்கப்பட்டுள்ளது.
 5. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் இணை தடுப்பான்கள் என்பவை ----- , ----- மற்றும் ----- ஆகும்.

III. சரியா? தவறா?

1. தசைச் செல்களில், ATP மூலக்கூறு குறைவாக உள்ளபோது பாஸ்போகிரியாட்டின் மூலம் ATP உருவாக்கப்படுகிறது.
 2. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் FADH_2 , வினைபடு பொருளாக செயல்படும்போது, மூன்று மூலக்கூறு ATP உருவாக்கப்படுகிறது.
 3. ஆக்ஸிஜனேற்ற பாஸ்பேட் ஏற்றத்திற்கு F_1 என்ற காரணி அவசியமானது அல்ல.

4. ஒரு ATPயை ADPயாக நீராற்பகுக்கும்போது வெளியிடப்படும் ஆற்றல் 7.3 கிலோ கலோரியை விட அதிகமாக உள்ளது.
5. ATP மூலக்கூறுகளிலுள்ள கடைநிலை பாஸ்பேட் தொகுதியை நீக்கும் வினையை மோனோபாஸ்பேட் பிளவு அல்லது ஓற்றை பாஸ்பேட் பிளவு என்கிறோம்.

IV. பொருத்துக்.

- | | | |
|---------------------------------|---|---------------------------------------------------|
| 1. சயனெடு | - | ஒடுக்கி |
| 2. NADH | - | செட்டோகுரோம்
ஆக்ஸிஜனேற்ற நொதிக்கு
தடுப்பான் |
| 3. இணைத்தடுப்பான்கள் | - | புரோட்டான் உந்துவிசை |
| 4. F_0 மற்றும் F_1 துகள்கள் | - | H^+ அயனிச் செறிவை
குறைப்பது |
| 5. கெமிஆஸ்மாடிக் ஆற்றல்- | - | ATP சிந்தடேஸ் |

V. கீழ்க்கண்டவற்றிக்குச் சுருக்கமாக விடையளி.

1. ஆற்றலை சேமிக்கும் நிகழ்வு எந்த இடமாற்ற அமைப்பில் நிகழ்த்தப்படுகிறது?
2. செல்லின் ஆற்றல் மையங்கள் என அழைக்கப்படுவது எது?
3. அயனோபோர்கள் என்பனை யாவை?
4. பாஸ்போஜென்களின் பணி என்ன?
5. தசைகளில் பாஸ்போ கிரியாட்டின் பங்கு என்ன?

VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.

1. கெமிஆஸ்மாடிக் கொள்கையை உருவாக்கியவர் யார்?
2. ATP சிந்தடேஸ் என்ற நொதியின் மற்றொரு பெயர் என்ன?
3. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் சயனெடு என்ற தடுப்பான், தடுக்கும் பகுதிப் பொருள்கள் என்ன?

4. மைட்டோகாண்டிரியாவின் எந்த பகுதியில், எலக்ட்ரான் இடமாற்றத் தொடரில் பங்கு பெறும் புரதங்கள் அமைந்துள்ளன?
5. செட்டோகுரோம் C ஒடுக்க நொதி (Cytochrome C reductase) யின் மற்றொரு பெயர் என்ன?

VII. கீழ்க்கண்டவற்றிற்கு விரிவாக விடையளிப்பார்களா?


1. கெமிஆஸ்மாடிக் கொள்கையை விவரி?
2. எலக்ட்ரான் இடமாற்றத் தொடரின் எந்தெந்த பகுதியில் ATP மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன?
3. பைரோபாஸ்பேட் பிளவு.
4. அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்கள்.
5. மைட்டோகாண்டிரியாவின் வெவ்வேறு பகுதிப் பொருள்களில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நொதிகளை குறிப்பிடுக.

பாடம் - 9

நொதி வினைவேகவியல்

முன்னுரை

நிலையான வெப்பநிலை மற்றும் pHல், நொதிகளால் நடைபெறும் வினைகளின் வேகம் நொதி மற்றும் வினை பொருட்களின் செறிவுகளைப் பொருத்தே அமையும். வினை பொருளின் செறிவிற்கும், வினைவினை பொருளின் செறிவிற்கும் இடையே உள்ள தொடர்பை படம் 9.1 விளக்குகிறது.



படம் 9.1 வினைபொருள் செறிவிற்கும் வினைவினை பொருள் செறிவிற்கும் இடையே உள்ள தொடர்பு


நொதிகளின் செறிவை அதிகப்படுத்தும் போது, வினைவேகமும் சீராக உயருகிறது. ஆனால், நொதியின் செறிவு நிலையாக இருக்கும் போது, வினைபொருளின் செறிவை உயர்த்தினால், வினைவேகம், அதிபரவளையாகமாக (hyperbolically) உயருகிறது. இதிலிருந்து ஒவ்வொரு நொதியும் தங்கள் வினைபொருளுடன் இணைவதற்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மையங்கள் கொண்டுள்ளன என அறியலாம். அத்தகைய மையங்கள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், வினைவேகத்தில் மேலும் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை.

இந்திலையில் நொதி, வினைபொருளுடன் இணைவதில் நிறைவுத் தன்மை அடைந்து விடும்.

9.1 மைக்கெலிஸ் மென்டன் சமன்பாட்டைத் தருவித்தல் (Derivation of Michaelis-Menton equation)

வியோனார் மைக்கெலிஸ் மற்றும் மென்டன் ஆகியோர் 1913ல் வினைபொருளின் செறிவு நொதி செயல்பாட்டின் மீது ஏற்படுத்தும் தாக்கத்திற்கு விளக்கமளித்தனர்.

இச்சமன்பாட்டின்படி, E என்னும் நொதி, 'S' என்னும் வினைபொருளுடன் இணைந்து ES என்னும் கூட்டுப் பொருளைத் தருகிறது. இக்கூட்டுப் பொருள் மெதுவாகப் பிரிந்து P என்னும் வினைவிளைபொருளைத் தருகிறது. மேற்கண்ட வினைகளைக் கீழ்க்கண்ட சமன்பாடுகளால் விளக்கலாம்.



k_1 மற்றும் k_2 என்பவை முறையே படி ஒன்றின் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேக மாறிலிகள் (rate constants) ஆகும்.

k_3 மற்றும் k_4 என்பவை முறையே படி இரண்டின் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேக மாறிலிகள் ஆகும்.

பின்வரும் நிலைபாடுகளை நிறைவு செய்யும் வினைகளுக்கே மேற்கூறிய சமன்பாடுகள் பொருந்தும்.

- அ. ஒரு வினைபொருள் மட்டுமே ஈடுபட்டு, ஒரே ஒரு வினைவிளை பொருளைத் தரும் வினையாக இருக்க வேண்டும்.
 - ஆ. வினைச்செயல் இறுதிவரை நடைபெற வேண்டும்.
 - இ. வினைபொருளின் செறிவு, நொதியின் செறிவை விட மிக அதிகமாக இருக்க வேண்டும்.
 - ஈ. வினையின் போது இடைநிலையாக ES கூட்டுப்பொருள் உருவாக வேண்டும்.
 - உ. வினைபொருள் சிறைவறும் வேகம், ES கூட்டுப்பொருளின் செறிவைப் பொருத்தே அமைய வேண்டும்.

'S' ன் செறிவு, 'E' ன் செறிவை விட மிக அதிகமாக இருக்குமேயானால், வினையின் தொடக்கத்தில், S-ன் ஒரு சிறிய பகுதி மட்டுமே வினைவிளைபொருள் 'P' ஆக மாற்றம் அடைந்திருக்கும். இந்திலையில் $P \rightarrow ES$ என்ற வினையைப் புறக்கணிக்காலாம்.

நிறைதாக்க விதியின் படி, k_1 மற்றும் k_2 ஆகியவற்றை முறையே முன்னோக்கு மற்றும் பின்னோக்கு விணைகளின் விணைவேக மாறிலிகளாகக் கொண்ட படி ஒன்றின்

$$\text{முன்னோக்கு வினையின் வேகம்} = k_1 [E] [S] \dots \dots \dots (1)$$

$$\text{பின்னோக்கு வினையின் வேகம்} = k_2 [ES] \dots\dots\dots(2)$$

நிறைதாக்க விதியின் படி, k_3 மற்றும் k_4 ஆகியவற்றை முன்னோக்கு மற்றும் பின்னோக்கு விணையின் விணைவேகமாறிலிகளாகக் கொண்டபடி 2ந்

$$\text{முன்னோக்கு விணையின் வேகம்} = k_1 [\text{ES}] \dots \dots \dots (3)$$

பின்னோக்கு வினையின் வேகத்தைப் புறக்கணிக்கலாம்.

இவ்வமைப்பில் நொதியின் மொத்த செறிவு,

$$[\text{Et}] = [\text{E}] + [\text{ES}] \quad \dots \dots \dots (4)$$

இதில் [E], [ES] மற்றும் [Et] முறையே கூட்டுப் பொருளாக மாறாத தனித்த நொதி, கூட்டுப்பொருள் மற்றும் மொத்த நொதி ஆகியவற்றின் செறிவுகளாகும்.

മുழുവിന്നെങ്ങിന് വിന്നെവേകമ്,

$$V = k_3 [ES]$$

இந்த சமன்பாடே முழுவினையின் வினைவேகச் சமன்பாடாகும். ஆனால், இதில் k_i மற்றும் ESஜ நேரிடையாக அளவிட முடியாததால் இச்சமன்பாடு உபயோகமற்றதாகும். இவ்வினை சமநிலை அடைந்ததாகக் கருத்தினால், [ES] உருவாகும் வினையின் வேகமும், [ES] சிறைவறும் வினையின் வேகமும் சமமானதாகும்.

ES உருவாகும் வினையின் வேகம் (V) ஆனது, இரண்டாம் வகை வினையின் படி, E மற்றும் S ஆகியவற்றின் செறிவுகளைப் பொருத்ததாகும்.

$$V_f = k_1 [E] [S]$$

$$= k_1 ([Et] - [ES]) [S] \quad \dots \dots \dots (6)$$

ES சிதைவுறும் வினையின் வேகம் V_d ஆனது,

$$V_d = k_2 [ES] + k_3 [ES]$$

$$= k_3 + k_3 [ES] \quad \dots \dots \dots (7)$$

சமநிலையில்,

$$\begin{aligned} V_d &= V_f \\ k_1 ([E_t] - [ES]) [S] &= k_2 + k_3 [ES] \end{aligned} \quad \dots\dots\dots(8)$$

சமன்பாட்டை மாற்றியமைத்தால்,

$$\frac{[S] ([Et] - [ES])}{[ES]} = \frac{k_2 + k_1}{k_3} = Km \quad \dots\dots\dots(9)$$

இதில் Km என்பது மைக்கேவில் மென்டன் மாறிலி ஆகும். இது நொதி மற்றும் அதன் வினைபொருளின் தொடர்புடைய ஒரு தனித்தன்மை வாய்ந்த கூறாகும்.

$[ES]$ ஜப் பெற, இச்சமன்பாட்டை மாற்றியமைத்தால்,

$$\frac{[S] [Et] - [S] [ES]}{[ES]} = Km \quad \dots\dots\dots(10)$$

$$Km [ES] = [S] [Et] - [S] [ES]$$

$$Km [ES] + [S] [ES] = [S] [Et]$$

$$[ES] (Km + [S]) = [S] [Et]$$

$$[Et] [S] \\ [ES] = \frac{[Et] [S]}{Km + [S]} \quad \dots\dots\dots(11)$$

சமன்பாடு 5ன் படி, $V = k_3 [ES] \cdot [ES]$ ன் மதிப்பை,
இச்சமன்பாட்டில் பதிலீட்டால்,

$$V = \frac{k_3 [Et] [S]}{Km + [S]} \dots\dots\dots(12)$$

அதிகபட்ச வினைவேகம் V_{max} ஆனது,

$$V_{max} = k_3 [Et] \dots\dots\dots(13)$$

$k_3 [Et]$ இன் மதிப்பை சமன்பாடு 12ல் பதிலீட்டால்,

$$V = \frac{V_{max} [S]}{Km + [S]} \dots\dots\dots(14)$$

இதுவே, மைக்கேவிஸ் மென்டன் சமன்பாடாகும்.

வினைவேகம் V , அதிகபட்ச வினைவேகம் V_{max} ன் பாதியாகக் கொண்டால்,

$$\text{அதாவது, } V = V_{max} / 2$$

$$\frac{V_{max}}{2} = \frac{V_{max} [S]}{Km + [S]} \dots\dots\dots(15)$$


மாற்றியமைத்தால்,

$$Km + [S] = 2 [S]$$

$$Km = [S] \dots\dots\dots(16)$$

9.1.1 K_m ன் மதிப்பை வரையறுத்தல்

வினைவேகம், அதிகபட்ச வினைவேகத்தின் பாதியாக இருக்கும் போது, வினைபொருள் செறிவே K_m ஆகும். இது நொதியின் செறிவைப் பொருத்ததல்ல. K_m அலகு மோல்/லி ஆகும். ஆகவே, மைக்கேலிஸ் - மென்டன் மாறிலியை வினைபொருள் செறிவு மற்றும் வினைவேகத்தைக் கொண்டு வரையப்பட்ட மைக்கேலிஸ் மென்டன் வரைபடத்தின் மூலம் கண்டறியலாம். (படம் 9.2)



வினைப்படு பொருளின் செறிவு [S]

படம் 9.2 மைக்கேலிஸ் மென்டன் வரைபடம்

9.1.2 லென்ஷீவர் - பர்க் சமன்பாடு (Lineweaver - Burk Equation)

மைக்கேலிஸ் - மென்டன் சமன்பாட்டின் உருமாற்றம்
(Transformation of the Michaelis - Menton Equation)

K_m ன் மதிப்பை லென்ஷீவர் பர்க் சமன்பாட்டின் மூலமாக மிகத் துல்லியமாகக் கணிக்கலாம். லென்ஷீவர் பர்க் சமன்பாடானது, மைக்கேலிஸ் மென்டன் சமன்பாட்டின் தலைகீழி வடிவமாகும்.

$$1/V = Km + [S] / V_{max} [S] \quad (1)$$


சமன்பாட்டை மாற்றியமைத்தால்,

$$1/V = Km / V_{max} [S] + [S] / V_{max} [S] \quad (2)$$

இதனை மேலும் எளிமையாக்கினால்,

$$1/V = Km / V_{max} \times 1/[S] + 1/V_{max} \quad (3)$$

$1/V$ மற்றும் $1/S$ ஐக் கொண்டு ஒரு வரைபடம் வரைந்தால் (இரு தலைகீழ் வரைபடம்) Km / V_{max} ஜ் சாய்வாகக் கொண்ட ஒரு நேர்கோட்டைத் தருகிறது. இவ்வரைபடத்திலிருந்து சாய்வையும் வெட்டுப் புள்ளியையும் (intercept) எளிதாகக் கணிக்கலாம். இதன்மூலம் V_{max} ஜயும், Km ஜயும் தூல்லியமாகக் கணிக்கலாம். (படம் 9.3)



படம் 9.3 லென்வீவர் - பர்க் வரைபடம்

9.2 நொதிகளின் செயல்பாடு

வினைபொருளை வினைவிளைபொருளாக மாற்ற, மூலக்கூறு நிலையில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பே நொதியின் செயல்பாட்டின் இயங்கமைப்பு ஆகும். நொதிகள் தங்களின் வினைபொருள் மீது செயல்பட்டு, அவற்றில் வேதிப்பினைப்புகளை உருவாக்கவோ, சிதைக்கவோ செய்கின்றன.

9.2.1 ES கூட்டுப்பொருள் உருவாக்கம்

கைக்கேலிஸ் மென்டன் கொள்கையின் படி, நொதி (E) வினைபொருள் (S) உடன் இணைந்து, ஒரு இடைநிலை நொதி வினைபொருள் (ES) கூட்டுப்பொருளை உருவாக்குகிறது. இக்கூட்டுப்பொருளானது, பின்னர் சிதைவற்று, வினை விளைபொருள் (P) உருவாக்குவதுடன், எவ்வித மாற்றமடையாத நொதியையும் மீண்டும் தருகிறது. இவ்வாறு உருவான நொதியானது, இதே முறையில் மற்றுமொரு புதிய வினைபொருளான்தன் இணைகிறது. நொதிகள் ஈடுபடும் வினையின் போது, இடைநிலை கூட்டுப்பொருள் நொதி - வினைபொருள் ES கூட்டுப்பொருள் உருவாவது நிறுமாலை ஒளியியல் ஆய்வுகள் (Spectroscopic studies) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நொதிகள் ஈடுபடும் ஒரு எளிதான வினையைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்,




இதில் E,S மற்றும் P ஆகியவை முறையே நொதி, வினைபொருள் மற்றும் வினைவிளைபொருள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. ES மற்றும் EP முறையே நொதியுடன் இணைந்த வினைபொருள் மற்றும் வினைவிளைபொருளைக் குறிக்கின்றன. வினையின் இறுதியில் ES கூட்டுப்பொருளானது சிதைந்து தேவையான வினைவிளைபொருளான்தன், எவ்வித மாற்றமடையாத

நொதியும் திரும்பப் பெறப்படுகிறது. இந்நொதி மீண்டும் நொதிச் செயலில் ஈடுபடுகிறது. ES கூட்டுப் பொருளானது, ஒரு அதிக ஆற்றல் வாய்ந்த நிலையற்ற கூட்டுப்பொருளாகும். இது சிதைவற்று வினைவிளை பொருளைத் தருகிறது. வினைபொருள் நொதி மூலக்கூறுகளிலுள்ள சில குறிப்பிட்ட மையங்களில் இணைந்து நொதி - வினைபொருள் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது. நொதிகளிலுள்ள வினைபொருள் இணையும் இக்குறிப்பிட்ட பகுதிகள் கிளர்வு மையம் (active site) அல்லது வினை ஊக்க மையம் (catalytic site) என அழைக்கப்படுகின்றன.

நொதி புரதங்களிலுள்ள அமினோ அமிலங்களிலுள்ள செயல் வினைப்பகுதிகள் இணைந்து கிளர்வு மையத்தை உருவாக்குகின்றன. உதாரணமாக, சிரைனின தனித்த ஹெட்ராக்சில் தொகுதி, தெரோசினின் ஃபீனால் தொகுதி, ஆகியவை நொதிகளின் கிளர்வு மையங்களில் உள்ள சில முக்கிய செயல்வினை தொகுதிகளாகும்.

9.2.2 கிளர்வு மையம் பற்றிய கொள்கைகள் (Theories of Active site)

சாவி பூட்டில் பொருந்துவது போல வினைபொருள் நொதியின் கிளர்வு மையத்தில் பொருந்துவதாக பிங்சர் என்பவர் 1894 ஆம் ஆண்டு அறிவித்தார் (படம் 9.4). இதனால் இக்கொள்கை நொதியின் செயல்பாடு பற்றிய பூட்டுசாவி கொள்கை என அழைக்கப்பட்டது.




படம் 9.4 பிங்சரின் பூட்டு சாவி கொள்கை

இக்கொள்கையின்படி, வினைபொருள் பொருந்துவதற்குரிய மையங்கள் நொதிகளில் உள்ளன. இவ்வாறு, வினைபொருள்

நொதியுடன் இணையும் தொகுதிகளே கிளர்வுமையைம் அல்லது வினை ஊக்கமையைம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இக்கொள்கையால் எல்லா நொதிச் செயல்பாடுகளையும் விளக்க இயலாது. ஏனென்றால், சில வினைகளில் வினைபொருள் மூலக்கூறுகளும், கிளர்வு மையங்களும் பொருந்தும் தன்மையற்றதாகக் காணப்படுகின்றன. இருப்பினும், சில வினைகள் நடைபெறுகின்றன.

பின்னர் 1963 ஆம் ஆண்டில் கோஷ்லாந்து என்பவரால் இக்கொள்கை தூண்டு தகுதிக் கூற்றாக மாற்றியமைக்கப்பட்டது. நொதிகளின் கிளர்வுமையங்களில் வளைந்து கொடுக்கும் தன்மையே இக்கொள்கையின் அடிப்படையாகும். பிஷ்சர் கொள்கையில் கிளர்வு மையம் ஒரு கடினமான உருமாறும் தன்மையற்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் தூண்டு தகுதிக் கொள்கையின் படி வினைபொருள் நொதியின் கிளர்வுமையத்தில் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்துகிறது. (படம் 9.5) இதனால் கிளர்வு மையம் ஒன்றையொன்று அணுகி ஒரு இலகுவான முறையில் வினைபொருள் கிளர்வுமையத்தில் பொருத்தப்படுகிறது.



படம் 9.5 கோஷ்லாந்தின் தூண்டு தகுதிக் கொள்கை

நொதிகளிலுள்ள கிளர்வு மையம் தங்கள் நீர்விரும்பும் மற்றும் நீர் வெறுக்கும் வினை ஊக்கத் தொகுதிகளால் வினைபொருளைப்

பினைக்கின்றது. நொதி வினைபொருள் கூட்டுப்பொருள் சுகபிணைப்பு, எலக்ரோஸ்டாடிக் கவர்ச்சி (electrostatic attraction) போன்ற பல்வேறு பினைப்புகளால் ஆனது. கிளர்வு மையத்தில் உள்ள செயல்வினை தொகுதிகள் ES கூட்டுப்பொருள் உருவாவதற்கேற்ற ஒரு சாதகமான குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்துள்ளன.

பல நொதிகளுக்கு இணைநொதிகளாகிய புரதங்கள் அல்லாத சில மூலக்கூறுகள், அவற்றின் அதிகப்பட்ச செயல்திறனுக்குத் தேவைப்படுகின்றன. இவ்வாறு இணை நொதிகள் தேவையுள்ள நொதிகளில் அவ்வினை நொதிகள் இணைவதற்கான மையங்களும் கொண்டுள்ளன. இவ்வாறு உருவாகும் கூட்டுப்பொருள் நொதி - வினை பொருள் - இணைநொதி கூட்டுப்பொருள் என அழைக்கப்படுகின்றது.

இவை தவிர, சில நொதிகளின் முழுச்செயல்பாட்டிற்கு அயனிகளும் தேவைப்படுகின்றன. இந்த உலோக அயனிகள் நொதிகளின் ஊக்குவிப்பான்கள் என அழைக்கப்படுகின்றன. ஆல்கஹால் டிஹெட்ரோஜினேஸ், பெராக்சிடேஸ், கேட்டாலேஸ், சாந்தின் ஆக்ஸிடேஸ் (Xanthine oxidase) போன்ற நொதிகள் மேற்கூறிய நொதிகளுக்கு உதாரணம். இவை உலோக அயனிகள் இணைவதற்கான மையங்களையும் பெற்றுள்ளன. இந்நொதிகளிலிருந்து உலோக அயனிகளைப் பிரித்தால், அவை பகுதியாக அல்லது முழுவதுமாக செயலிழந்து விடுகின்றன. இத்தகைய நொதிகளை உலோக நொதிகள் என்றழைக்கிறோம். பொதுவாக நொதியின் செயல்பாடுக்கு K^+ , Cu^+ , Mg^{2+} மற்றும் Ca^{2+} அயனிகள் தேவைப்படுகின்றன.

9.3 நொதி தடுப்பான் கூற்றுகள் (Enzyme Inhibitor-concepts)

நொதிகளால் செயல்படுத்தப்படும் சில வினைகளின் வேகம் தெரிவுத் தன்மை கொண்ட தடுப்பான்களால் குறைக்கப்படுகின்றன.

நொதிகளுடன் தடுப்பான்கள் இணைவதால், அவை விணைபொருளுடன் இணைந்து ES கூட்டுப்பொருள் உருவாவது தடுக்கப்படுகிறது. HCN மற்றும் H_2S போன்றவற்றின் நச்சத்தன்மைக்கு, அவை நொதி தடுப்பான்களாகச் செயல்படுவதே காரணமாகும். பல மருந்துகள் குறிப்பிட்ட நொதிகளின் தடுப்பான்களாகச் செயல்படுகின்றன. எனவே மருந்துகள் மற்றும் நச்சக்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு நொதி தடுப்பான்கள் பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.

நொதிகளைச் செயலிழக்கச் செய்து அவை செயல்படுத்தும் விணையின் வேகத்தைத் தடுக்கும் பொருட்களை நொதி தடுப்பான்கள் என்கிறோம். இச்செயல் நொதி தடுத்தல் என அழைக்கப்படுகிறது. தடுப்பான்களை மீன் தடுப்பான்கள் மற்றும் மீளாத்தடுப்பான்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். இது தடுத்தல் மீனும் தன்மையுடையதா அல்லது மீளாத் தன்மை உடையதா என்பதைப் பொருத்ததாகும்.

9.3.1. நொதி மீன் தடுத்தல் (Reversible Enzyme Inhibition)

மீன் தடுப்பான்கள் அதன் நொதியிலிருந்து மிக வேகமாகப் பிரிக்கயடைகிறது. ஏனெனில், அது நொதியுடன் மிகக் குறைந்த வலுவுடன் இணைந்துள்ளன.

1. விணைபொருள் செறிவை உயர்த்தினால் தடுத்திலின் மீனும் தன்மையைப் பொருத்து,
2. தடுப்பான்கள் கிளர்வு மையத்துடன் அல்லது கிளர்வுமையம் அல்லாத வேறு மையங்களோடு (அல்லோஸ்ட்ரிக் மையங்கள்) இணைவதைப் பொருத்து,
3. தடுப்பான்கள் தனித்த நொதிகளோடு இணைகிறதா அல்லது ES கூட்டுப்பொருளோடு இணைகிறதா என்பதைப் பொருத்து நொதி மீன் தடுத்தல் விணைகள்,

போட்டித் தன்மையுள்ள தடுத்தல், போட்டித் திறனற்ற தடுத்தல் மற்றும் போட்டித் தன்மையற்ற தடுத்தல் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

9.3.1.1 போட்டித் தன்மையுள்ள தடுத்தல் (Competitive inhibition)

போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் நொதிகளின் கிளர்வு கையத்தில் மீறும் தன்மையுடன் இணைவதால், அவற்றால் வினை பொருளுடன் இணை இயலாது (படம் 9.6) போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் வினைபொருளின் உருவ அமைப்புடன் பெரும்பாலும் ஒத்தே காணப்படும். சில நேரங்களில் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் வினைபொருளுடன் முழு உருவொத்த பொருட்களாக இருக்கும். போட்டித் தடுப்பான்கள் வினைவினை பொருளாக மாற்றப்படுவதில்லையினினும், வினைபொருள் நொதியோடு இணைந்து கூட்டுப்பொருள் உருவாக்குவதைப் போலவே, இவையும் இணைந்து கூட்டுப்பொருளை உருவாக்குகின்றன. தடுப்பான்கள் நொதிகளுடன் இணைவதை இவ்வாறு குறிக்கலாம்.



இதில் K_i என்பது பிரிகை மாறிலியாகும்.

தடுத்தல் தன்மையின் அளவு, வினைபொருள் மற்றும் தடுப்பான்களின் செறிவுகளைப் பொருத்து அமைகிறது. இது மேலும் தடுப்பான்களுடன் நொதியின் கவர்ச்சித் தன்மையைப் பொருத்தும் அமைகிறது. தடுப்பான்களின் நிலையான நெறிவில், வினைபொருளின் செறிவை அதிகரிப்பதன் மூலம் தடுத்தல் தன்மையின் அளவினைக் குறைக்கலாம்.


மெலானோட் அல்லது டைகார்பாக்சிலிக் அமிலங்களால் சக்ஷினேட் டிஹெட்ரோஜினேஸ் நொதி தடுக்கப்படுதல் இவ்வகை

தடுத்தலுக்கு உகந்த உதாரணமாகும். இந்நொதி கிரெப்ஸ் டிரைகார்பாக்சிலிக் அமில சூழ்நியின் நொதி தொகுதிகளில் உள்ள ஒரு நொதியாகும்.



சக்சினேட்

ஃபியூமரேட்




மெலொனேட் (சக்சினேட் டிவைஹட்ரோஜினேசின் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்)

இது சக்சினேட்டிலுள்ள மெத்திலீன் கார்பன் அணுக்களிலுள்ள இரு வைஹட்ரஜன்களை நீக்கும் வினையை ஊக்குவிக்கிறது. சக்சினேட் டிவைஹட்ரோஜினேசத் தடுக்கும் மெலொனேட், இரு அயனியடைந்த கார்பாக்சில் தொகுதிகளைக் கொண்டிருப்பதன் மூலம் சக்சினேட் உடன் உருவொத்துக் காணப்படுகிறது.

பாக்ஷியா போன்ற பல நுண்ணுயிரிகள் β -அமினோ பென்சோயிக் அமிலத்திலிருந்து வைட்டமின் ஃபோலிக் அமிலத்தை

உருவாக்குகின்றன. சல்பனிலிக் அமிலம் மற்றும் இதர சல்பா மருந்துகள் R-அமினோ பென்சோயிக் அமிலத்தின் உருவாத்த பொருட்களாகும். எனவே, சல்பா மருந்துகள் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்களாகச் செயல்பட்டு இவ்வினையை ஊக்குவிக்கும் பாக்ஷரியாக்களின் நொதிகளின் கிளர்வுமையங்களுடன் இணைகின்றன. இவ்வினையைத் தடுப்பதன் மூலம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்குத் தேவையான α -போலிக் அமிலம் உருவாவது தடுக்கப்படுகின்றது. இதனால் நுண்ணுயிரிகள் உயிரிழக்கின்றன. இவ்வாறு சல்பா மருந்துகள் ஆந்திபயாட்டிக்ஸ் (Antibiotics) ஆக செயல்படுகின்றன.



படம் 9.6 போட்டித் தன்மையுள்ள தடுத்தல்

9.3.1.2 போட்டித் தன்மையற்ற தடுத்தல் (Uncompetitive Inhibition)


இவ்வகை தடுத்தவில் தடுப்பான்கள் ES கூட்டுப்பொருளுடன் மீண்டும் தன்மையுடன் இணைந்து ESI கூட்டுப் பொருளை உருவாக்குகின்றன.



$$K_i = [ESI] / [ES][I]$$

K_i = ESI கூட்டுப் பொருளின் பிரிகை மாறிலி.

போட்டித் தன்மையற்ற தடுப்பான் அல்லோஸ்டிரிக் மையங்களுடன் இணைகின்றன. இப்பிணைப்பு ES கூட்டுப்பொருளோடு மட்டுமே நடைபெறுகிறது. தனித்த நொதிகளுடன் இத்தடுப்பான்கள் இணைவதில்லை (படம் 9.7).




படம் 9.7 போட்டித் தன்மையற்ற தடுத்தல்

9.3.1.3 போட்டித் திறனற்ற தடுத்தல் (Non competitive Inhibition)

இவ்வகை தடுத்தலில் விளைபொருளுக்கும் தடுப்பானுக்கும் இடையில் நொதியுடன் இணைவதற்கு போட்டி ஏற்படுவதில்லை.

தடுப்பான்கள் வினைபொருளை உருவொத்து இருப்பதில்லை. இவை கிளர்வுமையங்களல்லாத வேறு மையங்களில் நொதிகளுடன் இணைகின்றன. I மற்றும் S நொதிகளின் வெவ்வேறு மையங்களுடன் இணைவதால், EI மற்றும் ESI கூட்டுப் பொருட்கள் உருவாகின்றன (படம் 9.8). வினைபொருள் நொதியோடு இணைந்திருந்தாலும் இல்லாவிடலும் தடுப்பான்கள் நொதியுடன் இணைந்தவுடன் நொதி செயலிழக்கிறது. போட்டித் தன்மையுள்ள தடுத்தலுக்கு மாறாக, போட்டித் திறனற்ற தடுத்தவில், வினைபொருளின் செறிவை அதிகரித்தாலும் தடுத்தவின் அளவைக் குறைக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Ag^{2+} , Hg^{2+} , Pb^{2+} ஆகிய உலோக அயனிகள் பல்வேறு நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன. யூரியேஸ் என்னும் நொதி மேற்கூறிய உலோக அயனிகள் ஏதேனும் ஒன்றால் செயலிழக்கிறது.



9.3.2 நொதி மீளாத் தடுப்பான்கள் (Irreversible Enzyme Inhibition)

ஒரு நொதியின் செயல் விணைத் தொகுதிகளோடு இணையும் அல்லது அவற்றைச் செயலிழக்கச் செய்யும் தடுப்பான்கள் மீளாத் தடுப்பான்கள் ஆகும். மீளாத் தடுப்பான்கள், அதன் நொதியிலிருந்து மிக மெதுவாகவே பிரிகை அடைகின்றன. ஏனெனில் அவை நொதியின் கிளர்வு மையத்துடன் மிகவும் வலிமையாகப் பிணைக்கப்படுகின்றன. இதனால், நொதி மூலக்கூறுகளைச் செயலிழக்கச் செய்கின்றன. சகபிணைப்பு அல்லது சகபிணைப்புகள்லாத பிற பிணைப்புகள் (Non-covalent) மூலமாக நொதியுடன் மீளாத் தடுப்பான்கள் பிணைக்கப்படுகின்றன.

நொதி மீளாத் தடுத்தலுக்கு எடுத்துக்காட்டுகள்

1. அயடோ அசிடமைடு (Iodoacetamide) போன்ற அல்கைலேற்றிகள் (Alkylating agent). சில நொதிகளின் சிஸ்டைன் (cysteine) மற்றும் இதர பக்கவாட்டுத் தொகுதிகளுடன் (Side chains) மீளாத்தன்மையுடன் இணைத்து, அவற்றின் செயல்பாட்டைத் தடுக்கின்றன.
2. டை ஐசோ புராபெல் பாஸ்போ ஃபுஞ்சிடேட் (DIPF) போன்ற வலிமையான கரிமபாஸ்பரஸ் சேர்மங்கள், தங்கள் கிளர்வு மையங்களில் சிரைல் (Seryl) நொதிகளைக் கொண்ட நொதிகளின் வலிமை வாய்ந்த மீளாத் தடுப்பான்களாகச் செயல்படுகின்றன.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ES கூட்டுப்பொருள் உருவாக்கம் ஒரு
 - அ. மீள் விணையாகும்
 - ஆ. மீளாவிணையாகும்
 - இ. ஆற்றல் கொள் விணையாகும்
 - ஈ. முழு விணையாகும்

2. மைக்கேலிஸ் - மென்டன் கொள்கையின் படி
 - அ. வினையில் ஒரே ஒரு வினைபொருள் மட்டுமே எடுபடும்
 - ஆ. வினைபொருளின் செறிவை விட நொதியின் செறிவு மிக அதிகமாகும்
 - இ. ஒரு இடைநிலை ES கூட்டுப்பொருள் உருவாகும்
 - ஈ. மேற்கூறிய அனைத்தும் பொருந்தும்
3. மைக்கேலிஸ் மென்டன் சமன்பாட்டின் தலைகீழ் சமன்பாட்டை விளக்கியவர்
 - அ. லைன்வீவர் - பர்க்
 - ஆ. பிஷ்சர்
 - இ. கோஷ்லாந்து
 - ஈ. டிக்சன்
4. பூட்டு சாவி கொள்கையை விளக்கியவர்
 - அ. டிக்சன்
 - ஆ. பிஷ்சர்
 - இ. கோஷ்லாந்து
 - ஈ. மைக்கேலிஸ் மென்டன்
5. வினைபொருளின் முழுஒருவொத்த வடிவம் தேவைப்படுவது
 - அ. போட்டித் தன்மையுள்ள தடுப்பான்
 - ஆ. போட்டித் தன்மையற்ற தடுப்பான்
 - இ. போட்டித் திறனற்ற தடுப்பான்
 - ஈ. மீளாத் தடுப்பான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மைக்கேலிஸ் - மென்டன் சமன்பாட்டைத் தருவிக்கும் போது ----- செறிவு ----- செறிவை விட மிக அதிகமாக இருக்கும் என கருத வேண்டும்.
2. மைக்கேலிஸ் மென்டன் சமன்பாட்டில் மொத்த நொதியின் செறிவை ----- என குறிப்பிடுகிறோம்.
3. ----- கொள்கை கோஷ்லாந்து என்பவரால் அறிவிக்கப்பட்டது.

4. உலோக அயனிகள் தேவைப்படும் நொதிகள் ----- என அழைக்கப்படுகின்றன.
5. ----- வகை தடுத்தலில், தடுப்பான் ES கூட்டுப் பொருளுடன் இணையும் தன்மை கொண்டது.

III. சரியா? தவறா?

1. நொதி விணைபொருள் கூட்டுப்பொருள் என்பது நிலையான சேர்மமாகும்.
2. மெலானேட் சக்சினேட் டிஹெட்ரோஜினேஸ் என்னும் நொதியின் போட்டித் தன்மையுள்ள தடுப்பானாகும்.
3. நொதி ஈடுபடும் அனைத்து விணைகளிலும் ES கூட்டுப்பொருள்உருவாகிறது.
4. விணைபொருளின் செறிவை அதிகரிப்பதின் மூலம் போட்டித் தன்மையுள்ள தடுத்தலின் அளவைக் குறைக்கலாம்.
5. போட்டித்தன்மையற்ற தடுப்பான் ES கூட்டுப்பொருளுடன் இணைகிறது.

IV. பொருத்துக்.

- | | | |
|--------------------------------|---|-----------------------------------|
| 1. நொதிகள் | - | 1/V vs 1/S |
| 2. ES கூட்டுப்பொருள் | - | ESI
கூட்டுப்பொருள் |
| 3. Km | - | ஆற்றல் வாய்ந்த
நிலையற்ற பொருள் |
| 4. ஸென்ஸீவர் பர்க் வரைபடம் | - | உயிர்விணை
ஊக்கிகள் |
| 5. போட்டித்தன்மையற்ற தடுத்தல்- | | மாறிலி |

V. கீழ்க்கண்டவற்றிற்குச் சுருக்கமாக விடையளி.

1. கூஜைவரையறு.
2. பூட்டுசாவி கொள்கையின் படி நொதியின் கிளர்வு மையத்தின் தன்மை என்ன?
3. போட்டித் தன்மையுள்ள தடுத்தல் என்றால் என்ன?
4. தூண்டல் தகுதிக் கூற்று என்றால் என்ன?
5. நொதி மீளாத் தடுத்தல் என்றால் என்ன?

VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.

1. M.M. சமன்பாட்டைத் தருவி.
2. ஸெலன்வீவர் - பர்க் வரைபடத்தை எவ்வாறு தருவிக்கலாம்.
3. போட்டித் தன்மையுள்ள தடுத்தலை விளக்குக.
4. சக்சினேட் டிலைட்ரோஜினேஸ் நொதியின் மீது மெலொனோட்டின் செயல்பாடு என்ன?

பாடம் - 10

நோய் எதிர்ப்புச் சக்தி

முன்னுரை

இலத்தீன் மொழியில் "Immunis" என்றால் "தவிர்க்கப்பட்ட" என்று பொருள். இதுவே ஆங்கில மொழியில் "Immunity" என்றும் தமிழில் "நோய் எதிர்ப்பாற்றல்" என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது உடல் மற்றும் சுற்றுப்புறச் சூழலில் உள்ள நோய் உண்டாக்குவதற்கு காரணமானவற்றிடமிருந்து பாதுகாப்பு அளிக்க இயங்குகின்ற நுட்பமான இயக்கத்தைக் குறிக்கின்ற சொல்லாகும். இத்தகு நோய்வரக் காரணமானவை நுண்ணுயிரிகளோ, அவற்றில் இருந்து வெளிப்படும் நச்சுப் பொருட்களோ உணவு, இரசாயனம், மருந்துகள் மற்றும் மகரந்தத்துகள்கள் அல்லது விலங்குகளின் முடியாகக் கூட இருக்கலாம்.

10.1 நோய் உண்டாக்கும் கிருமிகளால் பாதிக்கப்பட்ட நிலை (Infections)

ஒட்டுண்ணி போன்ற நோய்க்கிருமிகள் விருந்தோம்பியின் (host) உடலினுள் நுழைவதாலோ அல்லது உடலின் புறப்பரப்பில் தங்கி பெருகுவதாலோ நோயினால் பாதிக்கப்பட்ட நிலை உண்டாகிறது. நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுண்ணிகளுக்கும், விருந்தோம்பிகளுக்கும் இடையே வினைகள் நிகழ்கின்றன. ஒட்டுண்ணி மற்றும் விருந்தோம்பிக்கும் இடையே உள்ள தொடர்புகளின் அடிப்படையில் அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

சாப்புரோ ஃபெட்டுகள் - இவை தன்னிச்சையாக இறந்து போன (Saprophytes) அல்லது சிறையும் கரிமப் பொருட்களில்

- வாழ்கின்றவை. பெரும்பாலும் இவை மன்னில் காணப்படுகின்றன.
- ஒட்டுண்ணிகள் (Parasites)**
- இவை விருந்தோம்பியின் உடலில் பெருகித் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இவை நோய்க் கிருமிகளாகவோ அல்லது நோய் உண்டுபண்ணக் கூடியவைகளாகவோ இருக்கின்றன.

சில ஒட்டுண்ணிகள் விருந்தோம்பியின் உடலுக்கு எந்தவித பாதிப்பை உண்டாக்காமல் இருக்கலாம் (Commensals). உதாரணமாக பெருங்குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கூறலாம். நோய் தொற்றுவதால் பாதிக்கப்படும்போது உண்டாகும் நோய்த் தன்மையை (Infection) கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

1. முதல் நிலை நோய் பாதிப்பு (Primary Infection) - முதன்முறையாக ஒட்டுண்ணிகள் விருந்தோம்பியின் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதை குறிக்கின்றது.
2. இரண்டாம் நிலை நோய் பாதிப்பு (Secondary Infection) - இரண்டாவது முறையாக வேறு ஒட்டுண்ணியானது ஏற்கனவே முதல்நிலை ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு, எதிர்ப்புத்தன்மைக் குறைந்த நிலையில் உள்ள விருந்தோம்பியின் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவது.
3. குறிப்பட்ட இடத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் (Focal Infection) உதாரணம் - டான்சில்ஸ்.

4. ஒரு நோயாளி ஏற்கனவே நோய் உண்டாக்கும் ஓட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு ஓட்டுண்ணி ஒரு விருந்தோம்பியின் உடலில் இருந்தோ அல்லது வெளிப்புறங்களில் இருந்தோ உள்ளே நுழைந்து நோயை உண்டாக்குவது (Cross infection).
5. ஒரே வகையான ஓட்டுண்ணியால் பலமுறை விருந்தோம்பியின் உடலில் நோய் உண்டாகுதல் (Re-infection).
6. மருத்துவமனைகளில் உள்ள இருவேறு ஓட்டுண்ணிகளால் விருந்தோம்பிக்கு பாதிப்பு உண்டாகலாம் (Nosocomial Infection).
7. சில ஓட்டுண்ணிகள் நோய் தொற்றுதலுக்குப் பின்பு விருந்தோம்பியின் உடலில் இயக்கமற்று மறைவாக இருந்து பின் பெருகி, விருந்தோம்பியின் எதிர்ப்பாற்றல் தன்மை குறையும்போது, நோயை உண்டாக்கலாம் (Late Infection).

நோய்க்கிருமிகளின் மூலம் (Source of infection)

நோய்க்கிருமிகள் மனிதனிடமிருந்து மனிதனுக்கோ, மிருகங்களிடமிருந்து மனிதனுக்கோ (பிளேக் நோய்), அல்லது பூச்சிகளிடமிருந்து மனிதனுக்கோ (மலேரியா), அல்லது நிலம் மற்றும் நீரிலிருந்தோ அல்லது, நோய் தொற்றிய உணவின் மூலமாகவோ பரவக்கூடும். இவை நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ (ஆடைகள்) பரவலாம். மேலும், சுவாசத்தின் மூலமும் (இன்ஃபுளூயன்ஸா) நோய்க்கிருமிகள் உடலின் உள்ளே வந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட திட, திராவ உணவுகளின் மூலமாகவும் பரவக்கூடும். நோய்க்கிருமிகள் விருந்தோம்பியின் திசுக்களில் நேரடியாக பாதிப்பதாலோ (பெட்டனஸ்) அல்லது கர்ப்பப்பையை ஊடுருவிச் சென்று சிக்கவைப் பாதிப்பதாலோ நோயை உண்டாக்கலாம் (ரூபெல்லா வைரஸ்). தொற்றுநோயானது

நோய்க்கிருமிகள், மேலோட்டமாகவோ அல்லது ஆழமாக ஊடுருவி, இரத்த ஓட்டத்தின் மூலம் அனைத்து திசுக்களுக்கும் பாவி, பாதிப்பை உண்டாக்குகிறது. இவ்வாறு பரவும் நோய் ஒரு பிரதேசத்தில் உள்ள குறிப்பட்ட மக்களிடையே பரவும்போது அதனை எண்டிமிக் (Endemic) என்றும் (டைபாய்டு), பெருவாரியான மக்களை குறுகிய காலத்திற்குள் பாதிக்கும்பொழுது அதனை எபிடெர்மிக் (Epidemic) (இன் புளையன்ஸா) என்றும் அழைக்கப்படுகிறது. எப்பொழுது ஒரு நோய் பெருவாரியான மக்களை உலகத்தின் வெவ்வேறு இடங்களில் குறுகிய காலத்திற்குள் பாதிக்கின்றதோ அதனை பாண்டெமிக் (Pandemic) என்று அழைக்கின்றார்கள்.

10.1.1 பாக்டீரியா

பாக்டீரியா என்பது வரையறுக்கப்படாத உட்கருவுடன் கூடிய ஓர் ஒரு செல் நுண்ணுயிரி. இவைகள் புரோகேரியோட்டுகள் என அழைக்கப்படுகின்றன. பாக்டீரியாக்கள் உருளை வடிவம் (Cylindrical), கோள வடிவம் (Spherical) மற்றும் சுருள் வடிவம் (Spiral) என வடிவங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. உருளை வடிவ பாக்டீரியாக்கள் பேசில்லஸ் (Bacillus) எனவும், கோளவடிவ பாக்டீரியாக்கள் காக்கஸ் (Coccus) எனவும் அழைக்கப்படுகின்றன.

மனிதர்களிலும் விலங்குகளிலும் இயல்பான உடல்நிலையில் (Normal healthy Condition) நோய் உண்டாக்காத நுண்ணுயிரிகள் பெருங்குடவில் அதிக அளவில் உள்ளன. பாக்டீரியாவால் உருவாகும் பாதிப்பானது, பாதிப்புவினையில் ஆரம்ப நிலையாலும் அவற்றின் செயல்நுட்ப விளைகளாலும் (Mechanism) அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள், பாதிப்புகளை உண்டாக்கும்போது அவைகளுக்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் அத்தகைய பாக்டீரியாக்கள் நோய்க் கிருமிகளாகவே (Pathogen) கருதப்படுகின்றன.

கீழ்க்காணும் அட்டவணையில் பாக்ஷரியாவினால் உண்டாகும் சில நோய்களும் அவற்றிற்கான நோய்க் கிருமிகளும் கொடுக்கப்பட்டுள்ளன:

நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட நிலை (Disease)	காரணி (Pathogen)
காச்நோய் மூளையை சுற்றியுள்ள உறையில் உண்டாகும் அழற்சி (Meningitis)	மைக்கோபாக்ஷரியம் டியூபர்குலோசிஸ் ஹீமோபிலஸ் இன்புஞ்சுவன்ஸா
காலரா (Cholera)	விப்பியோ காலரே
பாக்ஷரியாக்களால் உண்டாகும் வழித்தூப் போக்கு.	சிஜெஜல்லா வகை நுண்ணுயிரி
பொட்டுவினம் (உணவில் நச்சுத்தன்மை)	கிளாஸ்டிசயம் பொட்டுவினம்
இசிவு நோய்	கிளாஸ்டிசயம் டெட்டனி
தொழு நோய்	மைக்கோ பாக்ஷரியம் லெப்ரே
டைபாய்டு	சால் மோனெல்லா டைபி
பால்வினை நோய்(Syphilis)	ஷர்ப்பனீயா பாலீடம்

10.1.2 வைரஸ்

வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி செல்லின் இயல்பான கட்டமைப்பை பெற்றிருக்கவில்லை. இதனால் அவை பிற செல்லின் உள்ளேயே ஓட்டுண்ணியாக வாழுவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவை ஏதேனும் ஒருவகையான நியூக்ஸிக் அமிலங்களை மட்டும் கொண்டுள்ளது. அவை ஒரிடம் மற்றும் ஈரிடமைகளைக் கொண்ட ரைபோ நியூக்ஸிக் அமிலமாகவோ (RNA) அல்லது டி ஆக்ஸி ரைபோ நியூக்ஸிக் அமிலமாகவோ (DNA) இருக்கலாம். செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ் விரியான் (Viroion) என்று அழைக்கப்படுகிறது. இத்தகு விரியான்களில் உள்ள நியூக்ஸிக் அமிலம் ஒரு புது உறையால் மூடப்பட்டுள்ளது. இப்புத

உரை கேப்சிட் (Capsid) என்று அழைக்கப்படுகிறது. இவை நியூக்ஸிக் அமிலங்களை அசாதாரணமான சூழ்நிலையிலிருந்து சிதையாமல் பாதுகாக்கின்றன. மேலும் இவை நியூக்ஸிக் அமிலங்களை விருந்தோம்பியின் உடலில் உள்ள செல்களில் செலுத்துவதற்கு ஏற்ப எளிதாக புறப்பரப்பில் ஓட்டிக்கொள்ள உதவுகிறது.

வைரஸால் ஏற்படும் பாதிக்கப்பட்ட நிலையும், நோய்க் குறிகளும்

வைரஸால் உண்டாகும் நோயானது, சாதாரணமான ஜலதோஷத்தில் (Cold) இருந்து உயிர்க்கொல்லி நோயான ரேபிஸ் முதல் எய்டஸ் வரை வேறுபடுகிறது. ஆங்காங்கே தனித்து வரும் பொன்னுக்கு வீங்கி எனப்படும் புட்டாளம்மை, குறிப்பட்ட மக்களிடையே பரவும் தொற்றுநோயான மஞ்சள்காமாலை (Hepatitis), பெருவாரியான மக்களை குறுகிய காலத்திற்குள்தாக்கும் பெங்கு காய்ச்சல், பெருவாரியான மக்களை உலகத்தில் வெவ்வேறு இடங்களில் குறுகிய காலத்திற்குள் பாதிக்கும் இன்புளையன்ஸா போன்றவைகளையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

வைரஸால் உண்டாகும் பாதிப்பை மருத்துவமனைகளில் நோய்க்குறிகளின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அவை முறையே வெளிப்படையான அறிகுறிகள் இல்லாதவை என்றும், வெளிப்படையான அறிகுறிகள் உள்ளவை என்றும் பிரிக்கப்படுகின்றன.

கீழ்க்காணும் அட்டவணையில் வைரஸால் உண்டாகும் சில நோய்களும் அவற்றிற்கு காரணமான நோய் கிருமிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் (Disease)	காரணி (Pathogen)
சின்னம்மை	வாரிசெல்லா
பர்கிட்ஸ்லிம்போமா	எப்ஸ்டின் பார் வைரஸ்
நிமோனியா	அடினோ வைரஸ்
இளம்பிள்ளை வாதம்	போலியோ வைரஸ்
புட்டாளம்மை	மம்ஸ் வைரஸ்
ரேபிஸ்	ரேபிஸ் வைரஸ்
மஞ்சுள் காமாலை	ஹிப்படெடிஸ் A
எய்ட்ஸ்	மனிதநோய் எதிர்பாற்றலை குறைக்கும் வைரஸ் (H.I.V)

10.1.3 பூஞ்சை (Fungi)

பூஞ்சைகள் புரோடிஸ்டா வகையையும் சார்ந்த யுகேரியாட்டுகள் ஆகும். இவைகளால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய் பாக்ஷரியாக்களால் உருவாகும் நோய்த் தன்மையை அறிவதற்கு முன்பே அறியப்பட்டுள்ளது.

பூஞ்சைகள் கைட்டைன், மாணோஸ் மற்றும் மற்ற பாலிசாக்கரைடுகள் அடங்கிய கடினமான செல்கூவரை கொண்டதாகும். இவை பாலினப் பெருக்கம், உடலினப் பெருக்கம் அல்லது இவ்விரு இனப்பெருக்க முறைகள் மூலமாக பெருக்கின்றன. மேலும் இவைகள் ஒரு செல் அல்லது பலசெல் உயிரிகளாக இருக்கின்றன. பூஞ்சைகள் புறத்தோற்றத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அ. ஈஸ்ட்

இவ்வகையான ஒரு செல் பூஞ்சைகள் கோளவடிவில் மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் அடைகின்றன.

ஆ. ஈஸ்ட் போன்ற பூஞ்சை

இவைகளில் உள்ள செல்லின் ஒரு பகுதி ஈஸ்ட் போன்றவைகளாகவும் மற்ற பகுதி வைபே போன்ற நீளமான செல்லமைப்பை ஒத்த போலி மைசீலியங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

இ. மெள்டஸ் (Moulds)

இவை பல்வேறு விதமான ஸ்போர்கள் மூலம் பெருக்கமடையும் உண்மையான மைசீலியங்களைக் கொண்டுள்ளன.

ஈ. இரட்டை உருவ பூஞ்சைகள் (Dimorphic Fungi)

நிலத்தில் நீளமான இழைகளாகவும், விருந்தோம்பியின் திசுக்களில் ஈஸ்ட்டுகளாகவும் வளருகின்ற குழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாற்றம் அடைந்து இரு உருவில் காணப்படுகின்றன.

மனித இனத்தில் பூஞ்சைகளால் உண்டாகும் நோய் மேலோட்டமாகவோ, உடலுக்குள் ஆழமாக ஊட்டுருவியோ காணப்படுகின்றன. மேலோட்டமாக மைகோஸிஸ் எனும் நோயினை உண்டாக்கும் பூஞ்சைகள், கெரட்டின் என்ற கிளைக்கோ புரோட்டனின் பகுதிப்பொருளை செரிக்கும் ஆற்றலைக் கொண்ட சேப்ரோஃபைப்ட்டுகள் ஆகும். மேலோட்டமான மைகோஸிஸ் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவை தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல் அடுக்குகளில் நோய் உண்டாக்குபவை என்றும், அடிப்புற கார்னிபைட் அடுக்குகளில் நோய் உண்டாக்குபவை என்றும் பிரிக்கப்படுகிறன.

மனிதர்களுக்கு பூஞ்சைகளால் உண்டாகும் பாதிப்பு நிலையை கீழ்க்காணும் அட்டவணை 10.3ல் விளக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு நிலை (Infection)	காரணி
பெர்மோடோபைடோனிஸ்	
படர்தாமரை	டினியா கார்போரிஸ் - படர்தாமரையை மென்மையான அல்லது முடியில்லாத தோலின் பகுதியில் உண்டாக்குவது.
அரிப்பு	டினியா கேபிடிஸ் - முகத்தில் உள்ள தாடி வளரும் பகுதியில் மற்றும் கழுத்து பகுதிகளை பாதிக்கின்றவை.
தோலின் அடிப்புற அடுக்குப்பகுதியில் உள்ள மைகோனிஸ்	
மைசிடோமாஸ் ரைனோஸ்போரிடி யோசிஸ்	அக்டினோமைசிடெஸ் மற்றும் இழை போன்ற பூஞ்சை ரைனோஸ்போர்டியம் செரிபெரி
சிஸ்டமிக் மைக்கோனிஸ்	
பிளாஸ்டோமை கோனிஸ் ஹிஸ்டோ பிளாஸ்மோசிஸ்	பிளாஸ்டோ மைஸிஸ் பெர்மாடிடிஸ் ஹிஸ்டோ பிளாஸ்மா கேப்கலேடம்

10.2 நோய் எதிர்பாற்றல்

ஒருவரிடம் இருந்து மற்றோரு நபருக்கு பரவும் நோய்க்கு தொற்று நோய் என்று பெயர். நோய் கிருமிகளின் காரணமான இந்தநோய் உருவாகின்றன. அவை, பூஞ்சை, பாக்டிரியா, வைரஸ் அல்லது ஓட்டுண்ணி. இவை மனித உடலினுள் நுழைந்து பின் நோயினை ஏற்படுத்துகின்றன. நோய் கிருமிகள் உடலில் நுழைந்து நோயினை குறுகிய காலத்தில் ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த நபருக்கு உடலில் உள்ள சில உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. (உம். போலியோமைலிடிஸ்) ஒரு சில நேரங்களில் இவ்வாறு நோய் தாக்கப்பட்ட நபர் இருக்க நேரிடுகிறது.

நோய் தடுப்பாற்றல் மண்டலத்தின் செயலால் மனிதர்கள் நோயின் தாக்குதல் இன்றி நலமுடன் வாழ்கின்றனர். இந்த நோய் தடுப்பாற்றல் மண்டலம் மனிதர்களை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

தடுப்பாற்றல் மண்டலத்தின் வேலைகள்

1. நோய் கிருமிகள் உடலினுள் எந்த முறையில் உட்சென்றாலும் அவற்றை கண்டு அவற்றிற்கு எதிராக நோய் எதிர்பாற்றல் செயல்படுகிறது.
2. நோய் கிருமியின் தன்மைக்கேற்ப நோய் எதிர்ப்பு வினை நடைபெறுகிறது.
3. ஆன்டிஜெனால் தூண்டப்பட்ட ஆன்டிபாடி தெரிவுத் தன்மையுடன் ஆன்டிஜென்னுடன் இணைகிறது.
4. ஒரு முறை நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த போதிலும், அந்நோய்க்கிருமியைத் தடுப்பாற்றல் மண்டலம் நினைவில் வைத்துக்கொண்டு, அவை மறுமுறை தாக்கும்

போதும் அவற்றை உடனடியாக எதிர்க்கின்றது. இந்தச் செயல்பாடே தடுப்புசிக்கு அடிப்படையாக அமைகின்றது.


5. நம் உடலில் உள்ள சாதாரண செல்கள் திடீஸ்மாற்றமடைந்து புற்றுநோய் செல்லாக மாறும்போது அவற்றை இனங்கண்டறிந்து அழிக்கின்றன. இதனை எதிர்பாற்றல் திறனின் கவனக் கண்காணிப்பு (Immunosurveillance) என்று அழைக்கப்படுகிறது.
6. சாதாரணமாக, நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம், நமது உடலின் திசுக்களுக்கு எதிராக உடற்காப்பு மூலத்தை உண்டாக்குவது இல்லை. இதனை நோய் எதிர்பாற்றல் மண்டலத்தின் சகிப்புத் தன்மைஎன்றும் (Immuno Tolerance), அல்லது தன்னை அறிந்துகொள்ளும் திறன் (Self recognition) என்றும் அழைக்கப்படுகிறது.

நோய்க்கிருமிகளின் தன்மைக்கேற்ப செயல்படும் திறனைப் பொறுத்து எதிர்ப்பாற்றலை இயற்கையான எதிர்ப்பாற்றல் (Natural Immunity) என்றும், பெறப்பட்ட தனித்தன்மை வாய்ந்த எதிர்ப்பாற்றல் (Acquired Immunity) என்றும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் வகைப்பாடு கீழ் விளக்கப்பட்டுள்ளது.

10.2.1 இயற்கையான எதிர்ப்பாற்றல்

பிறந்ததிலிருந்தே இருக்கும் எதிர்ப்பாற்றல் இயற்கையான எதிர்ப்பாற்றல் என்று கூறப்படுகிறது. இவ்வகையான எதிர்ப்பாற்றலானது அயலான் எனப்படும் நோய்க்கிருமிகள் (Foreign bodies) உடலின் உள்ளே நுழையும்போது அவற்றை இனமறியாது தாக்குதலை மேற்கொள்ளுகின்றது. இவை பிறந்ததிலிருந்தே செயலாற்றல் மிக்கவைகளாக இருக்கின்றன. இருப்பினும் இவைகளால் மறுபடியும் அதே நோய்க்கிருமிகளால் தாக்கப்படும்போது தன்னை மேலும் திறம்படச் செயல்படும்படி மாற்றிக்கொள்ள இயலாதவைகளாக உள்ளன.

கோய் வசிர்ப்பாற்றல் (Immunity)



10.2.2 நோய் எதிர்ப்பாற்றவில் பங்கேற்கும் செல்வின் வகைகள்

நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தில் மூலகாரணமான செல்கள் லியோக்கோசைட்டுகள் அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) என்றும் அழைக்கப்படுகின்றன. அவைகள் எலும்பு மஜ்ஜையில் உள்ள ஆதாரமான (Stem Cell) செல்களிலிருந்து தோன்றுகின்றன. அவை இரு பெரும் வகைகளாக மைலாய்டு செல்கள் (எலும்பு மஜ்ஜையை ஆதாரமாக கொண்டவை) என்றும், லிம்பாய்டு செல்கள் (நினைநீர் மண்டலத்தை சார்ந்தவை) என்றும் பிரிக்கப்படுகின்றன. மைலாய்டுசெல்கள் நியூட்ரோபில் எனப்படும் சிறிய விழுங்கணுக்கள், பேசோபில்கள் மற்றும் ஈசினோப்பில்களை உள்ளடக்கியவை.

சில மோனோசைட்டுக்கள் இரத்த ஓட்டத்தில் சிறிது நாட்கள் சுற்றிய பின் திசுக்களிடையே தங்கி பெரும் விழுங்கணுக்களாக (Macrophages) மாறுகின்றன. இதைப்போன்றே பேசோபில்களும் (Basophil) மாஸ்ட் (Mast) செல்லாக மாற்றம் அடைகின்றன. T செல்களும், B செல்களும் வெவ்வேறு லிம்பாய்டு உறுப்புகளில் முதிர்ச்சி அடைகின்றன. B செல், சிசுவின் உடலில் (Fetus) கல்லீரவிலும், பின்னர் எலும்பு மஜ்ஜையிலும் முதிர்ச்சி அடைகின்றன. T செல்கள் தைமளில் (Thymus) முழுமையாக முதிர்ச்சியடைகின்றன.

இயற்கை எதிர்ப்பாற்றல் திறனும் செயல்படும் விதமும்

- 1. தோலினால் பாதுகாப்பு (இயற்கையாகவே உடலில் பெறப்பட்ட பாதுகாப்பு)**

தோல் நமது உடலில் புறப்பரப்பை முழுமையாக மூடியிருப்பதன் மூலம் நோய்க்கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. சிறைவுபடாத (Intact) தோல் கொழுப்பு அமிலங்கள் மற்றும் லாக்டிக் அமிலம் சுரப்பதன் மூலம்

pH ஜ் மிகவும் குறைத்து, நோய்க்கிருமிகள் உடலினுள் ஊட்டுவுவதைத் தடை செய்கின்றன.

2. நுட்பமான தடுப்புச் சுவர்கள்

மியூகஸ் சுவுகள் (Mucous Membrane) தோலினால் மூடப்படாத புறப்பரப்பில் உள்ள பகுதியை மூடிப் பாதுகாக்கின்றன. மேலும் அவை முக்கியமாக நோய்க்கிருமிகளை பசை போன்ற பரப்பில் ஓட்டச் செய்து, பிடித்து வைத்துக் கொள்வதன் மூலம் அவற்றை உள்ளே புக முடியாதவாறு செய்கின்றன. மியூகஸ் சுவுவில் உள்ள குறு இழைகள் மூச்சுப்பாதையின் மேற்பகுதியிலும், நாசியின் உட்பகுதியிலும் காணப்படுகின்றன. இவைகளும் கண் இழைகளில் உள்ள மயிரிழைகளும் நகர்ந்து படிப்படியாக நோய்க்கிருமியை வெளியேற்றி விடுகின்றன.

3. சுரப்பு நீர்

வியர்வையில் பாக்ஷரியாக்களுக்கு எதிராக செயல்படும் காரணி உள்ளது. கண்ணீரில் ஸல்சோசைம் (Lysozyme) என்னும் நொதி உள்ளது. சளியைச் சுரப்பதன் (Mucous secretions) மூலம் நாசியில் தூசு மற்றும் நுண்ணுயிரிகள் சுவாசப் பாதையில் நுழைவது தடுக்கப்படுகின்றது. உமிழ் நீரானது ஸல்சோசைம் நொதி, தையோசையனேட் மற்றும் லாக்டோபெரின் என்னும் மூலக்கூறையும் கொண்டுள்ளது. வயிற்றில் சுரக்கும் ஷஹட்ரோ குளோரிக் அமிலமானது நுண்ணுயிரிகளைப் பெரும்பாலும் கொன்று விடுகிறது.

4. செல் விழுங்குதல் (Phagocytosis)


நுண்ணுயிரிகளை விழுங்கி அவற்றைக் கொன்றுவிடும் செயலாற்றல் பெற்ற செல்களை விழுங்கணுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பாலிமார்போ நியூக்ஸியார் லீபூக்கோசைட்டுகள் மற்றும் மோனோசைட்டுகள் ஆகும்.

மோனாசைட்டிலிருந்து மாக்ரோபேஜ் (Macrophages) எனப்படும் பெரும் விழுங்கணுக்கள் உருவாகுகின்றன.

ஆப்சோனேசேஷன் (Opsonization)

இவ்வினை, விழுங்கணுக்கள் விழுங்குவதற்கு ஏற்ற வகையில் நுண்ணுயிரிகளில் உள்ள மூலக்கூறுகளை ஆப்சோனின் என்னும் மூலக்கூறுகளால் மூடப்படுவதைக் குறிப்பதாகும். இவ்வாறு செய்வதால் விழுங்கணுக்கள் எளிதாக நுண்ணுயிரியிரிகளைத் தன்னோடு பிணைத்துக்கொள்ள முடிகிறது. நியூட்ரோப்பில்கள் பிணைப்புகளையும் (Ligand), ஏற்பிகளையும் (Receptor) வெளிப்படுத்துகின்றன. இவை இரத்த தந்துகிகளில் உள்ள அடுக்குத் திசுக்களிடம் காணப்படும் இவற்றுக்குரிய பிணைப்புகளோடு (பிமற்றும் இசெலக்டின்) இணைகின்றன. இந்த பிணைப்பினால் நியூட்ரோப்பில்கள் இரத்த தந்துகிகளில் ஒட்டிக்கொண்டு படிந்து பின் உருஞ்கின்றன. இதன்பின் நியூட்ரோபில்கள் இரசாயனப் பொருட்களால் உண்டாகும் ஈர்ப்பு விசையால் அவற்றை நோக்கி நகர ஆரம்பிக்கின்றன. இந்தச் செயலை இரசாயனப் பொருட்கள் ஈர்ப்பு (Chemotaxis) என்று அழைக்கிறோம். விழுங்கணுக்கள் தந்துக்களில் உள்ள பிணைப்புகளோடு இறுக்கமாக இணைத்தபின் அருகே உள்ள திசுக்களை டையாபஸ் என்னும் முறையில் வந்தடைகின்றன. ஈர்ப்பு விசையை உடைய மூலக்கூறுகளில் C3b எனப்படும் காம்பிளிமென்ட், பாக்ஷரியாவில் இருந்து வெளிப்படும் வினைப் பொருட்கள், சைட்டோகைன்கள், சிதைவடைந்த திசுக்களில் இருந்து வெளிப்படும் கொழுப்புப் போன்ற இடையீட்டுப் பொருள்கள் (Mediators) அடங்கும்.

விழுங்கணுக்கள் செயல்படும் விதம் பல நிலைகளாக கீழே விவரிக்கப்படுகின்றன.



படம் 10.1 விழுங்கணுக்களின் செயல் நிலைகள்

ஆப்சோனைசேஷன் என்னும் வினையில் நுண்ணுயிரி ஆப்சோனின்களால் மூடப்படுதல், விழுங்கணுக்கள் நுண்ணுயிரியை விழுங்கும் விதம்

விழுங்கணுக்கள் நுண்ணுயிரிகளைத் தன்னோடு பினைத்துக் கொள்கின்றன. இதனால் நுண்ணுயிரி நகர்ந்து செல்வது தடைப்படுகிறது.

1. போலிகால்கள் உருவாக்குதல்.
2. பேக்ஸோம்கள் என்பவை போலிகால்கள் போன்ற அமைப்பினால் நுண்ணியிரியைச் சுற்றி வளைப்பதன் மூலம் உண்டாகிறது.
3. பேக்ஸோம்கள் செரிக்கும் தன்மை கொண்ட லைசோசோம் என்னும் நொதி நிறைந்த குழிழ்க்களோடு இணைவதால் பேகோலைசோசோம்கள் உருவாகின்றன.
4. நுண்ணியிரியைக் கொல்லுதல்

விழுங்கணுக்களால் கொல்லப்படுதல்

நியூட்ரோப்பில்கள் நுண்ணுயிரியை தாக்கி அழிக்க தன்னிடையே சில இரசாயன மூலக்கூறுகளையும் லைசோசைம் போன்ற நொதிகளையும் கொண்டுள்ளது. நியூட்ரோபில்கள் அழற்சி ஏற்பட்டுள்ள இடத்தை ஆக்ரமித்துக் கொள்வதை இரண்டாவது நிலை எதிர்ப்புத் திறன் என்று கூறலாம். நியூட்ரோபில்கள் தன்னிடம் மூன்று விதமான துகள்களைக் கொண்டுள்ளன.

1. முதன்மையான துகள் சிரின்புரோடியேசஸ், லைசோசைம் மற்றும் பாஸ்போலைப்பேஸ்-A₂, ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
2. இரண்டாவது துகள் பர்பாரின், இலாஸ்டோஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.
3. மூன்றாவது துகள் கொலாஜினேஸ் என்ற நொதியை பெற்றுள்ளது.

இவற்றைத் தவிர ஆக்ஸிஜன் சார்ந்து கொல்லும் முறையையும் எல்லா விழுங்கணுக்களும் பெற்றுள்ளன. விழுங்கணுக்கள் அதிகரிக்கப்பட்ட சுவாசத்தை உண்டு பண்ணுவதால் சூப்பர் ஆக்ஸைடுகளையும், ஹெட்ரஜன் பெர் ஆக்ஸைடுகளையும் உண்டாக்குகின்றன. நியூட்ரோபில்களிடம் உள்ள மைலோபெர் ஆக்ஸிடேஸ் என்ற நொதி சூப்பர் ஆக்ஸைடுகளை ஹெப்போ குளோரேட் அயனிகளாக மாற்றுகிறது. இந்த அயனிகள் பாக்டரியாக்களை அழிக்கும் திறன் மிக்கதாக உள்ளன.

வலைப்பின்னலோடு கூடிய என்டோதிலியல் அமைப்பு (Reticulo endothelial system)

இவை ஒரு உறுப்பிலோ அல்லது ஒரு இடத்தை குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும் இல்லாமல் பரவி இருக்கின்றன. இவற்றின் அங்கமாக மோனோசைட்டுகளும், பெரிய விழுங்கணுக்களும் கருதப்படுகின்றன. இதில் பெரும் விழுங்கணுக்களின் பங்கு முதன்மையான எதிர்ப்பாற்றலைத் (First order defence) தர வல்லதாகும். ஏனென்றால் இவை விரைவாகவும் அதிக அளவிலும் நுண்ணுயிரிகளை விழுங்கிக் கொள்கின்றது. இதனால் இவை பெரும் விழுங்கணுக்கள் என பெயரிடப்படுகின்றன. பெரும் விழுங்கணுக்கள் உடற்காப்பு ஊக்கியை சிதைத்து பக்குவப்படுத்தி அளிப்பதிலும் பங்கேற்கின்றன. இவை மட்டுமில்லாது வலைப்பின்னலோடு கூடிய என்டோதிலியல் அமைப்பு, முதுமை அடைந்த சிவப்பணுக்களையும், இயல்பிழந்த புரதத்தையும், ஸ்டோம்டுகள், சாயம், மற்றும் மருந்துக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்தப் பெரிய விழுங்கணுக்கள் அவை இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயரில் வேறுபடுகின்றன.

- | | |
|----------|---------------------------|
| கல்லீரல் | - சூப்பர் செல்கள் |
| மூளை | - நுண்ணிய கிளையல் செல்கள் |

- | | |
|----------------------------|----------------------------------------------|
| சிறுநீரகம் | - மிசான்ஜியல் என்னும் பெரும் விழுங்கணுக்கள் |
| மண்ணீரல் | - மண்ணீரலின் பெரும் விழுங்கணுக்கள் |
| வயிற்றறையிலுள்ள சவ்வுகளில் | வயிற்றறையிலுள்ள சவ்வுகளைச் சார்ந்த உள்ளவை |
| (Peritoneal) | பெரும் விழுங்கணுக்கள் |
| காற்றுச் சிற்றறை | - காற்றுச் சிற்றறையின் பெரும் விழுங்கணுக்கள் |

அழற்சி வினை (Inflammation)

காயமடைந்த அல்லது எரிச்சலைடந்த அல்லது நூண்ணுயிரியினால் பாதிக்கப்பட்ட திசுக்களைச் சுற்றி நடைபெறும் பாதுகாப்பு வினையே அழற்சிவினை ஆகும். அழற்சிவினை வலி, சிவத்தல், வீக்கமடைதல் மற்றும் செயலிழத்தல் போன்ற அறிகுறிகள் மூலம் அறியப் படுகின்றது. சாதாரணமாக எந்தத் திச, உறுப்பு அல்லது எந்தப் பகுதி அழற்சியால் பாதிக்கப்படுகின்றதோ அவை ஆங்கிலத்தில் “itis” என்று கடைசியில் இணைக்கப்பட்டு பெயரிடப்படுகிறது. உதாரணமாக Conjectivitis, gastritis and pharyngitis ஆகியவைகளைக் கூறலாம்.

இந்த அழற்சி வினையானது இயற்கையான எதிர்ப்புச் சக்தியைத் தரவல்ல செல்களை, நூண்ணுயிரி இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

திசு சிதைவுதால் வெளியிடப்படும் ஈரக்கும் தன்மையுடைய இரசாயனப் பொருட்களான ஹிஸ்டமின் (மாஸ்ட் செல்லில் இருந்து) போன்றவை இரத்த நாளங்களை விரிவடையக் கூடியினரான். காம்பளிமென்டுகள் செயலாற்றல் பெற்று விழுங்கணுக்களை ஈரக்கின்றன. இரத்த நாளங்கள் விரிவடைவதால் வெளிப்படும்

பிளாஸ்மாவில் (Plasma) காணப்படும் பைபரினோஜன் போன்ற இரத்தத்தை உறையச் செய்யும் காரணிகள் அனைத்தும் திசையிடை நீர்மத்திற்கு வருகின்றன. இக்காரணிகள் தூண்டப்படுவதால் பிளாஸ்மா உறைகின்றது. இத்தகு செயலை பாதிப்படைந்த திசுக்களைச் சுற்றி அரண் அமைத்தல் என்று (Walling off Process) அழைக்கிறார்கள். இச்சுவர் அமைப்பு நோய் கிருமிகள் மேலும் உடலின் உள் பரவாமல் ஓரே இடத்தில் சிறையிட உதவுகின்றன.

இயற்கையான அழிக்கும் செல்கள் (Natural Killer cell)


நோய் எதிர்ப்பாற்றலைத் தரவல்ல இவை வலியச் சென்று தாக்கவல்லவைகளாக உள்ளன. இவை கிருமிகளால் பாதிக்கப்பட்ட மற்றும் புற்றுநோய் உள்ள செல்களிடமிருந்து உடலை பாதுகாப்பு அளிப்பதில் முதன்மையாக இடம் வகிக்கின்றன. இவை பெரிய லிம்போஷெட்டுகளாக இயற்கையான எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் பகுதியாக செயல்படுகிறன. இவற்றில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் செல் (Memory cells) கிடையாது. இந்த அழிக்கும் செல்கள் அழிக்கப்படவேண்டிய செல்களோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. பின்பு சவ்வில் வாய்க்கால் போல் வழியை ஏற்படுத்தி பெர்பாரின் என்ற நச்சத் தன்மையுடைய மூலக்கூறுகளை திட்டமிடப்பட்ட செல்லினுள் செலுத்துகின்றன. இதனால் செல்லினுள் உள்ள திரவம் கசிய ஆரம்பித்து, பின் செல் சிதைக்கப்படுகிறது.

இன்டெர்பெரான் (Interferon)

இன்டெர்பெரான் என்னும் புரதம் உடலில் உள்ள வைரஸினால் பாதிக்கப்பட்ட செல்களால் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஒட்டத்திலோ அல்லது திசையிடை நீர்மத்திலோ சேரும்படிச் செய்கிறது. இவை நல்ல நிலையில் உள்ள செல்களைத் தூண்டி ஒரு நொதியை உருவாக்குகிறது. இந்நொதி வைரஸின் இனப் பெருக்கத்தைத் தடை செய்கிறது.

குறையைச்செப்யவல்ல மூலக்கூறுகள் (Complements)

குறையை ஈடு செய்ய வல்ல மூலக்கூறுகள் அல்லது காம்பினிமெண்டுகள் என்பவை ஒரு குழுவைச் சார்ந்த புரதத்தினால் ஆன செயலாற்றல் பெறாத நொதிகளாக பிளாஸ்மாவில் (Plasma) சுற்றிக் கொண்டு இருப்பவை. இவை இயற்கை நோய்த் தடுப்பாற்றலின் (Natural Immunity) ஓர் அங்கமாக செயல்படுகின்றன. முக்கியமாக இவை கிராமின் சாயம் ஏற்காத (Gram Negative) பாக்ஷியாக்களை எதிர்த்து பாதுகாப்பு அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவை ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட புரதங்களைக் கொண்டுள்ளது. இம் மூலக்கூறுகள் செயலாக்கம் பெறுவதைப் பின்வரும் படத்தில் காணலாம்.



படம் 10.2 ஈடுசெப்யவல்ல மூலக்கூறுகளின் வழிமுறை

இவற்றில் முக்கிய 9 புரதங்கள் இருவேறு வழிகளில் செயலாக்கம் பெறுகின்றன. இவற்றில் ஒன்று மரபு வழியாகவும் (Classical Pathway), மற்றொன்று மாற்று வழியாகவும் (Alternate Pathway) செயலாக்கம் பெறுகின்றன. இந்த இரண்டு வழிகளுமே C₃ என்னும் புரதம் செயலாக்கம் பெறும் இடத்திலிருந்து, ஒரே மாதிரியாக செயலாற்றல் பெறுகின்றன. இவற்றில் முக்கியமாக C₅ முதல் C₉ வரை உள்ள புரதங்களை நடக்கி குழு நுண்ணியிரியின் சவ்வினைத் தாக்க வல்லதாகும். இந்தப் புரதக் குழு நுண்ணுயிரியின் சவ்வுடன் ஒட்டிக் கொள்ளும் பொழுது ஒரு துளையினை ஏற்படுத்தி நுண்ணுயிரியை அழிக்கின்றன.

செயலாக்கம் பெற்ற C_{3b} ஆனது ஆப்சோனின் எனப்படும் மூலக்கூறுகளாகச் செயலாக்கம் பெற்று நுண்ணியிரகளிடம் சென்று ஒட்டிக் கொள்கின்றன. C_{5a} என்ற மூலக்கூறு எதிர்நுண்ணியிரிகள் உள்ள இடத்திற்கு பெரும் விழுங்கணுக்கள், நியூட்ரோபில்கள் மற்றும் மோனோசைட்டுகளைக் கவர்ந்திமுக்கும் இரசாயனப் பொருளாகச் செயல்படுகிறது.

உடற்காப்பு ஊக்கியை பக்குவப்படுத்தி அளிக்கும் செல்கள் (Antigen Presenting Cells)

B-செல், டென்றைட்டிக் செல் (நினைநீர் முடிச்களில் உள்ளன), லாங்கர்ஹான்ஸ் செல் மற்றும் பெரும் விழுங்கணுக்கள் ஆகியவை உடற்காப்பு ஊக்கியை பக்குவப்படுத்தி அளிக்கும் செல்களாக கருதப்படுகிறது. இந்த அனைத்து செல்களும் உடற்காப்பு ஊக்கியை பக்குவப்படுத்தி அதனோடு சேர்த்து வெளிப்புறச் சவ்வுகளில் மேஜூர் ஹிஸ்டோ கம்பாட்டபிளிடி கலவை II உடன் இணைத்து செல்லின் புறப்பாரப்பில் வெளிப்படுத்தப்படுகின்றன.

முதிர்ந்த திசுக்களின் ஒற்றுமையை அறியவல்ல - » U T O P I N P » Ø A P Ø (Major Histocompatibility Complex - MHC)

இவைகள் செல்லின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும் கிளைக்கோ புரோட்டென்கள் (Glycoproteins) ஆகும். பெரும்பாலும் தன் உடலின் திசுக்களிலிருந்து அயலானாக கருதப்படும் உடற்காப்பு ஊக்கியை வேறுபடுத்திக் காட்டவும், பக்குவப்படுத்தப்பட்ட உடற்காப்பு ஊக்கியை T-செல்களுக்கு அளிக்கவும் MHC மூலக்கூறுகள் பயன்படுகின்றன. இவை MHC-I என்றும் MHC-II என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. MHC-I மூலக்கூறு உட்கருவோடு கூடிய எல்லா செல்களின் சவ்வின் வெளிப்புற பரப்பிலும் காணப்படுகின்றன. பக்குவப்படுத்தப்பட்ட உடற்காப்பு ஊக்கியோடு MHC-I பிரிவும் சேர்ந்து நோய்வாய்ப்பட்ட செல்லின் புறப்பரப்பில் வெளிப்படுத்தப்படும்பொழுது அவற்றை T-நச்கத்தன்மையுடைய செல்கள் (T cytotoxic Cell - CD₈) அறிந்து கொள்கின்றன. MHC-II மூலக்கூறுகள் உடற்காப்பு ஊக்கியை பக்குவப்படுத்தி அளிக்கவல்ல செல்களின் புறப்பரப்பில் பக்குவப்படுத்தப்பட்ட உடற்காப்பு ஊக்கியோடு வெளிப்பட்டு T-உதவியாளர் (T helper Cell - CD₄) செல்லுக்கு அளிக்கப்படுகின்றது.

10.2.2 பேறப்பட்ட எதிர்ப்பாற்றல் (Acquired Immunity)


அயலான் என கருதப்படும் நூண்ணுயிரிகளுக்கோ அல்லது புரதத்திற்கோ எதிராக குறிப்பிடப்பட்ட மூலக்கூறுகளையோ, செல்களையோ உருவாக்கும் நோய் எதிர்ப்பாற்றலே பேறப்பட்ட எதிர்ப்பாற்றல் எனப்படும்.

முதன்முறையாக ஒரு உடற்காப்பு ஊக்கி அறிமுகம் ஆன முதன்மையான நோய் எதிர்ப்பாற்றலை (Primary Immune Response) நினைவில் வைத்துக் கொண்டு, மறுமுறை அதே மாதிரியான உடற்காப்பு ஊக்கியை இரண்டாம் முறையாக சந்திக்கும்போது,

மிகவும் விரைவாக அதிக அளவில் செயல்படுகின்ற எதிர்பாற்றலை (Secondary Immune Response) வெளிப்படுத்துகிறது. இத்தகு நோய் எதிர்பாற்றிலின் தன்மையே தடுப்பூசி உருவாக அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக பெறப்பட்ட எதிர்பாற்றலை இரண்டாக பிரிக்கலாம். அவையாவன நோய்க்கிருமிகளுக்கு எதிராக செல்களே நேரடியாகச் சென்று வினை புரிவது செல்வழி எதிர்பாற்றல் (Cell Mediated Immunity) என்றும், உடற்காப்பு மூலம் இரத்த ஓட்டத்தின் வழியாகச் சென்று தேவையான இடத்தை அடைவதை உடற்காப்பு மூலத்தினால் செயல்படும் எதிர்பாற்றல் (Humoral Immunity) என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகை எதிர்பாற்றலுமே உடற்காப்பு ஊக்கி எதிர்ப்படும்போது தூண்டப்படுகிறது.

பெறப்பட்ட எதிர்பாற்றல் (Acquired Immunity)




10.2.3 செயல்படும் எதிராற்றல் (Humoral Immunity)

குறிப்பாக பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலை செல் வழி எதிர்ப்பாற்றல், உடற்காப்பு மூலத்தினால் செயல்படும் செயலாற்றல் என இருவகைகளாக பிரித்தாலும், இவை ஒன்றை ஒன்று சார்ந்து விணை புரிந்தே திறம்பட செயலாற்றுகின்றன. உடற்காப்பு மூலத்தினால் செயல்படும் எதிர்ப்பாற்றல், உடற்காப்பு ஊக்கியை அறிந்து கொள்ளும் போதுதான் ஆரம்பிக்கிறது. குறிப்பட்ட T-செல்கள் தூண்டப்படும் போது (lymphokine) லிம்போகைன் எனப்படும் இரசாயன மூலக்கூறு வெளிப்பட்டு, அவை B-செல்களைத் தூண்டுவதால் B-செல்கள் பெருக்கமடைந்து மாற்றமடைகின்றன. சில சமயங்களில் மிகப்பெரிய உடற்காப்பு ஊக்கி மூலக்கூறுகள் B-செல்களை நேரடியாகவேத் தூண்டும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. குழுக்களின் தேர்வு முறையில் குறிப்பட்ட B-செல்கள் தூண்டப்படுகின்றன. அவ்வாறு தூண்டப்பட்டவை B-லிம்போபிளாஸ்ட் எனப்படும் பிளாஸ்மா செல்லாக அளவில் பெரிதாக உருமாறி புறப்பரப்பில் உள்ள உடற்காப்பு மூலத்தை உதிர்க்கின்றன. இந்த இறுதி நிலைமாற்றமே உடற்காப்பு ஊக்கி உண்டாக காரணமாகிறது. IgM எனப்படும் உடற்காப்பு ஊக்கித்தான் முதன்மையாக, நோய் எதிர்ப்பாற்றலின் பொழுது உருவாக்கப்படுகிறது. இவ்வாறு மாற்றமடைந்த B-செல்களில் சில நீண்டகாலம் வாழும் ஞாபகசக்தி செல்களாக (Memory Cells) மாற்றம் அடைகின்றன. இவை உடற்காப்பு மூலத்தை உருவாக்கும் தன்மையற்ற செல்களாகும். ஆனால் மறுபடியும் அதே உடற்காப்பு ஊக்கியை சந்திக்கும் போது இந்தச் செல்கள் விரைந்து செயல்பட்டு மிக அதிக அளவில் IgG, IgA மற்றும் IgE வகை உடற்காப்பு மூலங்களை உருவாக்குகிறது. இதனால் மிகத்திறமை வாய்ந்த இரண்டாவது நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க முடிகிறது.

B-செல்கள் மாற்றமடையும் போது அவற்றின் உடற்காப்பு மூலத்தில் உள்ள கனத்த சங்கிலிகளின் வேறுப்பட்ட பகுதி மற்றும் இலேசான சங்கிலிகளில் உள்ள வேறுப்பட்ட பகுதியின் நியூக்ளிக் அமிலங்கள் (DNA) மாற்றி அமைக்கப்பட்டு புதிய உடற்காப்பு மூலம் உருவாகின்றன. ஆயினும் இத்தகுமாற்றங்கள் ஒரு உடற்காப்பு ஊக்கியின் அறிமுகத்தின் போது, T-செல்களிலிருந்து வெளிப்படும்

விம்போகைனின் எனப்படும் இரசாயன மூலக்கூறுகளால் மட்டுமே தூண்டப்படுகின்றன. இவ்வாறாக தூண்டப்படும் B-செல்கள் முதலில் B விம்போபிளாஸ்ட்டாக பெரிதாக மாறுகின்றன.



IgM முதன்மையான நோய் எதிர்ப்பாற்றலின் போது உருவாகிறது. இதற்குப் பதிலாக, இதே செல்கள் இரண்டாவது முறையாக அதே உடற்காப்பு ஊக்கிக்கு அறிமுகம் ஆகும் போது நியூக்ஸிக் அமிலங்களை மாற்றியமைத்து மாற்றம் அடைவதால் IgG, IgA மற்றும் IgE, ஆகிய உடற்காப்பு மூலங்கள் இரண்டாவது நோய் எதிர்ப்பாற்றலின் போது உருவாகின்றன. T-செயல் ஒடுக்கி செல் தேவையான அளவு உடற்காப்பு மூலம் உருவானதும் இந்த நிகழ்வினை ஒடுக்குகிறது. உருவான உடற்காப்பு மூலத்தின் மூலமே ஒடுக்கப்படுவது மற்றொரு முறையாகும். இதனை 'உடற்காப்பு ஊக்கியின் தடை' என்று கூறுகிறார்கள். அதிக அளவு உடற்காப்பு மூலம் முழுமையான உடற்காப்பு ஊக்கியோடு விணைபுரியும் போது அந்த உடற்காப்பு ஊக்கியானது, B-செல்களின் ஏற்பியோடு விணைபுரிவதைத் தடை செய்கிறது.

10.2.4 செல்வழி எதிர்ப்பாற்றல் (Cell mediated Immunity)

T-செல்கள், செல்வழி எதிர்ப்பாற்றலை உருவாக்குகின்றன. T-செல்கள் முதலில் எலும்பு மஜ்ஜையில் உருவாகிப் பின்னர் தைமளில் முதிர்ச்சி மற்றும் வேறுபாடு அடைகின்றன. முதிர்ச்சியடைந்த T-செல்கள் இரண்டாம் நிலை நினைவீர உறுப்புகளுக்கு இடம்பெயர்கின்றன. T-செல்கள் செயலாற்றும் தன்மையைப்

பொறுத்தும் புறப்பரப்பில் காணப்படும் மூலக்கூறுகளின் (CD - Cluster of Differentiation) அமைப்பைப் பொறுத்தும் அவை வகைப்படுத்தப்படுகின்றன. T-செல்கள் அவைகளின் செயல் தன்மைக்கேற்ப T-உதவி செல், T-செயல் ஒடுக்கச் செல், T-ஞாபகச் சக்தி செல் மற்றும் T-கொலைகாரச் செல் என்று நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. T-செல்களில் சில வகை ஓவ்வாமை (allergy) விணையில் குறிப்பாக காலம் தாழ்த்தித் தோன்றும் மிகை உணர்வு (Delayed Hyper Sensitivity) போன்ற விணைவுகளை ஏற்படுத்துவதோடு, ஒருவர் உடலில் மற்றொருவரின் உறுப்பை பொறுத்தும் போது மாற்று உறுப்பை நிராகரிக்கும் படியும் செய்கின்றன.


MHC ஓவ்வொருவர் உடலிலும் குறிப்பட்ட தனித் தன்மையுடன் தன்னுடைய திசு மூலக்கூறுகளை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. இவை எப்போது உடற்காப்பு ஊக்கி, நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்திற்கு அளிக்கப்படுகின்றதோ, அப்போது மேற்கோளாக (Reference) தன் உடல் திசுவில் இருந்து மற்ற திசுக்களை வேறுப்படுத்திக் காட்ட அளிக்கப்படுகிறது.

T-உதவி செல் (CD4), T-சார்ந்த உடற்காப்பு ஊக்கியைத் தந்து (பெரும்பாலான புரதத்தன்மை வாய்ந்த) B செல்களைத் தூண்டி அதற்கு எதிரான உடற்காப்பு மூலத்தை உருவாக்குகிறது.

T-உதவி செல், MHC-II யடன் இணைக்கப்பட்ட உடற்காப்பு ஊக்கியை, உடற்காப்பு ஊக்கியைப் பக்குவப்படுத்தி அளிக்கும் செல்லின் புறப்பரப்பில் இருக்கும் போது அறிந்து கொள்கிறது. உடற்காப்பு ஊக்கியைப் பக்குவப்படுத்தி அளிக்கும் செல்கள் அனைத்தும் IL-1 எனப்படும் சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. மேலும் T-உதவி செல்லைத் தூண்டி IL-2 என்னும் சைட்டோகைன்களை சுரக்கச் செய்கின்றன. உடற்காப்பு ஊக்கியினால் தூண்டப்பட்ட T-உதவி செல்கள் மட்டுமே IL-2விற்குரிய ஏற்பிகளைக் கொண்டுள்ளதால் இந்த T-செல் குறிப்பாக உடற்காப்பு ஊக்கிக்கு எதிராகச் செயல்படுகிறது. உருவாக்கப்படும் IL-2 மற்றும் பிற சைட்டோகைன்கள், T-செல் வழி எதிர்ப்பாற்றலையும், பிளாஸ்மா வழி எதிர்ப்பாற்றலையும் தூண்டுவதால் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கப்படுகிறது.

எயிட்டிலில் மனித நோய் எதிர்ப்பாற்றலை குறைவுப்படுத்தும் வைரஸ், இத்தகு T-உதவியாளர் செல்களை பாதிக்கின்றன. T-செயல்

ஒடுக்கி செல் தேவையான அளவு உடற்காப்பு மூலம் உருவானதும் நோய் எதிர்பாற்றலை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. நச்சுத்தன்மை பெற்ற T-செல்கள் (CD8) வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டு பர்பாரின் எனும் மூலக்கூறுகளை அவற்றின் உள் செலுத்தி வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களைச் சிதைக்கின்றன. தூண்டப்பெற்ற சில T-செல் ஞாபகச்சக்தியிடைய செல்லாக மாறுகிறது.



படம் 10.3 ஆண்டிரெஜன் முதிர்ந்த திசுக்களின் ஓற்றுமையை அறியவல்ல மூலக்கூறுகளின் கலவைகள்

10.2.4.1 லிம்போகைன்களின் செயல்கள் (Functions of Lymphokines)

லிம்போகைன்கள் என்பவை சைட்டோகைன் வகையைச் சார்ந்தவை. இவை லிம்போசைட்டுகள் தூண்டப்படும் போது சுரக்கப்படும் சிறிய மூலக்கூறுகள் ஆகும். இம்மூலக்கூறுகளே செல்லுக்கு இடையே ‘சமிக்ஞை’ (Signal) செய்ய உதவுகிறது. இன்டெர்லூக்கின் என்னும் சொல் லிஷுக்கோசைட்டுகளால் உண்டாக்கப்படும் சைட்டோகைன்களை குறிப்பதாக அடிக்கடி விவரிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இந்த தனித்தனி லிம்போகைன்கள் சில செயல்களில் பொதுவாக ஒன்றை ஒன்று சார்ந்து பங்கு கொள்கின்றன. பெரும்பாலான வினைவுகளை ட்யூமர் நெக்ரோஸிஸ் காரணி ஆல்பா (TNF- α), IL-2 விலிருந்து IL-12 வரை பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் அழற்சியை உண்டாக்கும் முந்தைய சைட்டோகைன்கள், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டும் வண்ணம், நியூட்ரோபில்களை எலும்பு மஜ்ஜையிலிருந்தும், பென்ரைடிக் செல்களை நினைந்த முடிச்சுக்களுக்கு இடம் பெயர்ந்து செல்லச் செய்கின்றன. மேலும் இவை அடிப்போஸ் என்னும் கொழுப்புத் திசுக்களில் மாற்றத்தைத்த தொடங்குவதோடு, தசைகளின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, காய்ச்சலை உண்டாக்குவதற்கும் காரணமாகிறது.


10.3 உடற்காப்பு ஊக்கி (Antigen)

உடற்காப்பு ஊக்கிகள் அயலான் எனப்படும் மூலக்கூறுகள் ஆகும். இவை எதிர்ப்பாற்றல் மண்டலத்தினால் இனமறியப் படுகின்றன. இவற்றை வரையறுத்துக் கூற வேண்டுமெனில் உடற்காப்பு ஊக்கி என்பது குறிப்பாக எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் லிம்போசைட் போன்ற செல்களோடும், எதிர்காப்பு மூலத்துடனும் (Antibody) குறிப்பாக இணைகின்றன. இம்மியூனோஜென் (Immunogen) எனப்படுவது B செல் அல்லது T செல் அல்லது B, மற்றும் T செல் தொடர்பான எதிர்ப்பாற்றலைத் தூண்டவல்லது. உடற்காப்பு மூலம் முழுமையான உடற்காப்பு ஊக்கியோடு இணைய

இயலாது. ஏனெனில் உடற்காப்பு மூலம் ஆனது உடற்காப்பு ஊக்கியின் பரப்பில் காணப்படும், ஒரு குறிப்பட்ட உடற்காப்பு மூலத்தை உண்டாக்கக் காரணமான மூலக்கூறுகளோடு இணைகிறது. இவை எபிடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

10.3.1 உடற்காப்பு ஊக்கியின் உருவ அமைப்பும், விதங்களும் (Structure and Types of Antigen)

ஒரு உடற்காப்பு ஊக்கியில் பலதரப்பட்ட உடற்காப்பு மூலத்தை உருவாக்கக் காரணமான மூலக்கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு செல்லின் புறப்பரப்பில் உள்ள வேறுபட்ட மூலக்கூறுகளின் குழுக்களைப் படம் 10.4இல் காணலாம்.



படம் 10.4 உடற்காப்பு ஊக்கி (Antigen)

இருப்பினும் a மற்றும் d என்னும் குழுக்களே உடற்காப்பு மூலத்தை உருவாக்கும் உடற்காப்பு ஊக்கியாக செயல்பட பக்குவப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பொதுவாக உடற்காப்பு ஊக்கி பல குறிக்கோள்களைக் கொண்ட மூலக்கூறுகளை உடையது.

உடற்காப்பு ஊக்கியின் வகைகள்

உடற்காப்பு ஊக்கி கொண்டுள்ள சில சிறப்பான குறிப்பிடத்தக்க மூலக்கூறுகளின் அமைப்பு, எதிர்ப்பாற்றலை உண்டுபண்ணக் கூடியவையாக உள்ளன. பெரும்பாலான உடற்காப்பு ஊக்கியானது புரதமாக இருக்கின்றன. மற்றவை நியூக்ஸிக் புரதமாகவோ, கொழுப்பு இணைந்த புரதமாகவோ அல்லது கார்போஹூட்ரேட் இணைந்த கிளைக்கோ-புரோட்டீன்களாகவோ அல்லது பாலிசாக்ரேட் மூலக்கூறுகளாக எடையில் 10,000 டால்டன்களுக்கும் அதிகமானதாகவும் கூட இருக்கின்றன. உடற்காப்பு ஊக்கியாக செயல்பட அதிக மூலக்கூறு எடை தேவைப்படுகிறது. பெரிய உடற்காப்பு ஊக்கியின் பரப்பில் உடற்காப்பு மூலத்தினைத் தூண்ட வல்ல மூலக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும் எடைகுறைவாக உள்ளவைகளும் சில உடற்காப்பு மூலத்தோடு இணையும் தன்மையைப் பெற்றுள்ளன. ஆனால் இவற்றால் உடற்காப்பு மூலத்தின் உருவாக்கத்தைத் தூண்டியலாது. இவைகளை ஹப்டன்(Haption) என்று அழைக்கிறார்கள். இருப்பினும் இவை வேறு சில புரதங்களோடு (Carrier Molecules) சகபினைப்பால் இணைக்கப்படும் போது உடற்காப்பு மூலத்தை உருவாக்கும் தன்மையை அடைகின்றன. உடற்காப்பு ஊக்கி உடற்காப்பு மூலத்தினை உருவாக்கத் தூண்டுவதால் இவற்றிற்கு இம்மினோஜன் என்ற பெயரும் உண்டு.

10.3.2 உடற்காப்பு ஊக்கியின் திறனை அதிகரிக்கும் காரணிகள்

உடற்காப்பு ஊக்கியானது அயலானாக இருத்தல் அவசியமானது. எந்த அளவுக்கு அவை அயலான் தன்மை அதிகரித்து காணப்படுகின்றதோ அதற்கேற்றாற்போல அவை எதிர்ப்பாற்றலை தூண்டவல்லவைகளாக உள்ளன.

கீழே காணப்படும் காரணிகள் உடற்காப்பு ஊக்கியின் திறனை மாற்ற வல்லவைகளாக உள்ளன.

1. உடற்காப்பு ஊக்கியின் திறனானது உருவாகியுள்ள உடற்காப்பு மூலத்தின் அளவினைக் கொண்டு அளவிடப்படுகிறது. இவை உள்ளே செலுத்தப்படும் உடற்காப்பு ஊக்கியின் அளவைப் பொறுத்தும் (Dosage), எந்த வழியாக செலுத்தப்படுகின்றது (Route of Entry) என்பதைப் பொறுத்தும், அட்ஜூவண்ட் என்றழைக்கப்படும் ஊக்குவிக்கும் துணைப்பொருள் சேர்த்து அளிக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தும் அமைகிறது.
2. மூலக்கூறுகளின் எடையைப் பொறுத்து உடற்காப்பு ஊக்கியின் திறன் அமைகிறது. எடை குறைந்த மூலக்கூறுகள் உடற்காப்பு மூலத்தோடு இணையும் திறனை மட்டுமே பெற்றுள்ளன (ஹாப்டன்கள்).
3. மிகவும் எடை குறைந்த மூலக்கூறுகளால் உடற்காப்பு ஊக்கியாக செயலாற்ற முடியாது. இதன் காரணமாகவே வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பாற்றல் திறனிலிருந்து தப்பித்துக் கொள்கிறது.
4. மிகப்பெரிய எடை உள்ள உடற்காப்பு ஊக்கியானது T-செல்களின் பங்கின்றி தானாகவே B-செல்களை தூண்டும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
5. T-செல் சார்ந்து செயல்படும் உடற்காப்பு ஊக்கிகள் எளிதில் சிதைக்கப்படும் தன்மை மிக்கதாக இருத்தல் வேண்டும். ஏனெனில், உடற்காப்பு ஊக்கியைப் பக்குவப்படுத்தும் செல்கள் அவற்றைச் சிதைத்து பக்குவப்படுத்தியப்பின் MHC-II மூலக்கூறுகளோடு இணைத்து T-செல்களுக்கு வழங்குகின்றன. இத்தன்மை பெற்ற உடற்காப்பு ஊக்கி T-செல் சார்ந்த உடற்காப்பு ஊக்கி என்று அழைக்கப்படுகிறது.
6. உடற்காப்பு ஊக்கியைச் செலுத்துவதற்கு முன்னதாகவோ அல்லது செலுத்தியபின் சிறிதுநேரம் கழித்தோ, அதற்குரிய பிறரால் பெறப்பட்ட உடற்காப்பு மூலத்தை செலுத்தும்போது உடற்காப்பு ஊக்கியின் செயல்திறன் முழுவதும் குறைக்கப்பட்டுவிடுகிறது. (இந்த அடிப்படையை பயன்படுத்தி Rh உடற்காப்பு ஊக்கியினால் தாயின் உடலில்

உடற்காப்பு மூலம் உண்டாவது தடைசெய்யப்படுகிறது. இதனால் எரித்ரோ பிளாஸ்டோசிஸ்பீடாலிஸ் என்னும் நோய் தடுக்கப்படுகிறது).


10.4 உடற்காப்பு மூலங்கள் (Antibodies)

உடற்காப்பு மூலம் முதுகெலும்பு பிராணிகளின் பிளாஸ்மா மற்றும் உடலில் உள்ள திரவங்களில் காணப்படுகிறது. இது குறிப்பாக அதற்குரிய உடற்காப்பு ஊக்கியோடு இணைகிறது. இவை கோள் வடிவமான புரத வகுப்பைச் சேர்ந்த இம்மியூனோ குளோபுலின்கள் (உடற்காப்பு மூலங்கள்) ஆகும். குறிப்பாக எதிர்ப்பாற்றல் புரதமாகிய உடற்காப்பு மூலம் காமாகுளோபுலின்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சாதாரணமான எதிர்ப்பாற்றல் நிகழும் போது பலதாறப்பட்டவைகளாக உள்ளன. இவை முக்கியமாக செல்களுக்கு வெளியே உள்ள உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.

உடற்காப்பு மூலத்தின் இரு முக்கிய வேலைகள்

1. இவை குறிப்பாக, அதற்குரிய உடற்காப்பு ஊக்கியோடு அல்லது அயலானாக கருதப்படும் மூலக்கூறுகளோடு இணைகின்றன.
2. இவை மற்ற செல்கள் மற்றும் மூலக்கூறுகளோடு சேர்ந்து நோய்க்கிருமிகளை ஆழிக்கின்றன.

இரு உடற்காப்பு மூலத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகளின் வேலைகளைப் புரிந்துகொள்ள அதிக அளவில் காணப்படும் IgG உடற்காப்பு மூலத்தை பாப்பைன் (Papain) மற்றும் பெப்சின் (Pepsin) நொதிகளை கொண்டு சிதைக்கும் போது ஏற்படும் மாற்றங்களை படத்தில் காணலாம் (படம் 5).




படம் 10.5 பாப்பைன் மற்றும் பெப்சின் சிதைவுறுதல்

பாப்பைன் நொதி ஓரினைத்திறன் கொண்ட 2 Fab மூலக்கூறுகளையும் (Fab - Fragment antigen binding) மற்றும் Fc என்ற படிகமாக மாறும் தன்மை பெற்ற (Fc - Fraction Crystallizable) பகுதியையும் தருகிறது. உடற்காப்பு ஊக்கியோடு இணையும் திறன் கொண்ட Fab மூலக்கூறு IgG வகை உடற்காப்பு ஊக்கி பெப்சின் நொதியால் சிதைக்கப்படும் போது உடற்காப்பு ஊக்கியோடு எரினைத் திறன் கொண்ட இணையும் பகுதியும், துகள்களாக சிதைக்கப்பட்ட Fc பகுதியும் கிடைக்கின்றது. இவ்வித்தியாசங்கள், நொதிகளால் சிதைக்கும் இட வேறுபாட்டால் ஏற்படுகின்றன. பாப்பைன் நொதி கனத்த சங்கவியின் உள்ள வளையும் பகுதிக்கு முன்பாகவும், டை-சல்பைடு பிணைப்புகளுக்கு பின்னால் உள்ள பகுதியையும் சிதைக்கிறது. பெப்சின் நொதி டை-சல்பைடு பிணைப்புகளுக்கு முன்னால் சிதைக்கிறது. இந்நொதிகளின்

சிதைப்பின் மூலம் உடற்காப்பு ஊக்கியிலுள்ள கனத்த சங்கிலிகளை பிணைப்பது டை-சல்பைடு பிணைப்பு என்று அறிந்து கொள்ளலாம். Fc பகுதி உடற்காப்பு மூலத்தின் செயலாற்றலுக்குத் தேவைப்படுகின்றது. Fc பகுதி விருந்தோம்பியின் செல்களோடு இணைவதற்கும், காம்பளிமென்டுகளோடு (Complement) இணைவதற்கு அல்லது பிளாசன்டாவை (Placenta) கடந்து செல்லவும் உதவியாக உள்ளன.

10.4.1 உடற்காப்பு மூலத்தின் உருவமைப்பு (Structure of antibody)

ஒரு உடற்காப்பு மூலம் Y என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தை ஒத்து காணப்படும் இரசாயன மூலக்கூறு. இது கிளைக்கோ புரதங்களின் வகையைச் சார்ந்த காமா குளோபுலின்களாக பிளாஸ்மா காணப்படுகிறது. (படம் 10.6) பெரும்பாலான உடற்காப்பு மூலம் 4 அமினோ அமிலங்களால் ஆன சங்கிலிகளைக் (Chains) கொண்டுள்ளது. இரண்டு கனத்த சங்கிலிகளும் இரண்டு இலேசான சங்கிலிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பட்ட உடற்காப்பு மூலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி எப்போதும் வேறுபடாமல் (Constant) நிரந்தரமாக உள்ளது. IgM உடற்காப்பு மூலத்தில் மூன்று சங்கிலியும், IgG இல் γ வும், IgA இல் α வும், IgD இல் δ வும் IgE இல் ε என்ற சங்கிலிகளும் கனத்த சங்கிலிகளாக உள்ளன. இலேசான சங்கிலிகள் κ அல்லது λ எனப்படும் இரண்டு விதமான சங்கிலிகளாக இருக்கின்றன.



படம் 10.6 உடற்காப்பு மூலம் (Antibody)

இந்தச் சங்கிலிகளில் கோள் வடிவில் மடிந்துள்ள டொமைன் என்ற கூண்டுப் பகுதிகள் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இலோசான சங்கிலியில் 2 டொமைன்களும் கனத்த சங்கிலியில் 4 முதல் 5 டொமைன்களும் காணப்படுகின்றன. நிரந்தரமான பகுதிகளின் தனித்திருக்கும் முனையானது Fc பகுதியைக் கொண்டுள்ளது. கனத்த சங்கிலியிலும் லேசான சங்கிலியிலும் ஒரு வேறுபடும் பகுதி உள்ளது. இந்தப் பகுதி உடற்காப்பு ஊக்கியோடு இணைகிறது. இதனால் ஒவ்வொரு உடற்காப்பு மூலத்தில் இரண்டு உடற்காப்பு ஊக்கியோடு இணையும் பகுதிகள் உள்ளன.

10.4.2 இமினோகுளோபுலின்களின் வகைகள் (Types of immunoglobulins)

உடற்காப்பு மூலம் (அல்லது) இமினோகுளோபுலின்கள் ஒரு கிளைக்கோ புரதங்களாக B செல்லினால் உருவாக்கப்படுகின்றன. இவை குறிப்பாக தான் உருவாக காரணமாக இருந்த உடற்காப்பு

ஊக்கியோடு இணையும் தன்மையைப் பெற்றுள்ளன. உடற்காப்பு மூலம் 5 பெரும் பிரிவுகளாக, அவற்றின் கனத்த சங்கிலிகளின் நிரந்தரமான பகுதிகளைக் கொண்டு, IgM, IgG, IgA, IgD மற்றும் IgE என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உடற்காப்பு மூலத்தில் இரண்டு ஒரே விதமான உடற்காப்பு ஊக்கி இணையும் பகுதியுள்ளது. இவை இவற்றின் இணையும் திறனாகும் (Valency).

10.4.3 இமினோகுளோபுவின்களும் அவற்றின் வேலைகளும்

IgG உடற்காப்பு மூலம் இரு k அல்லது λ எனப்படும் இலோசான சங்கிலிகளையும் இரண்டு வகையான γ வகையான கனத்து சங்கிலிகளையும் கொண்டு IgG1, IgG2, IgG3 மற்றும் IgG4 வகைகளாக உள்ளது. இவை மனிதர்களின் பிளாஸ்மாவில் 80 சதவீதத்திற்கு மேலாக அதிகமாக காணப்படும் இமினோகுளோபுவின் வகையாகும். இரண்டாவது முறையாக அதே உடற்காப்பு ஊக்கி உடலில் நுழையும் போது (Secondary Immune response) குறிப்பாக IgG உடற்காப்பு மூலம் உருவாகின்றது. IgG உடற்காப்பு மூலம் விழுங்கனுக்களைத் தூண்டுகிறது, காம்பளிமென்டுகளை செயலாற்றல் பெறச் செய்கிறது, நியூட்ரோபில்களோடு இணைகின்றன. மேலும் நச்சத்துண்மையை, நடுநிலையாக்கி நச்சதன்மையை அகற்றுகிறது. முக்கியமாக இந்த உடற்காப்பு மூலம் மட்டுமே பிளாசன்டாவைக் கடந்து சிகவிற்கு எதிர்பாற்றலைத் தர வல்லதாக உள்ளது.

IgA இரண்டு k அல்லது λ எனப்படும் இலோசான சங்கிலிகளையும், இரண்டு α கனத்த சங்கிலிகளையும் கொண்டு, IgA1, IgA2 என்ற இருவகைகளாகக் காணப்படுகிறது. இவை மனிதனின் பிளாஸ்மாவில் 13 சதவிகிதமே காணப்படுகிறது. ஆயினும் சரக்கப்படுகின்ற சுரப்பு நீரில் மிகுந்து காணப்படும் உடற்காப்பு மூலம் IgA ஆகும். IgA வை சுரப்பிகள் (கண்ணீர், உமிழ்நீர், மூக்கினுள் சரக்கும் நீர் மற்றும் மார்பகச் சுரப்புநீர்) சரக்கின்றவற்றில் காணப்படுவதால் அதனை சரக்கின்ற எதிர்பாற்றல் புதம் என்று அழைக்கின்றார்கள். இவை முக்கியமாக நாடாப் புழுக்களுக்கு எதிராக எதிர்பாற்றலைத் தருகின்றன.

சீம்பாலிலும் இருக்கிறது. குழந்தைகளை, அவர்களின் குடலில் வளரும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன.

IgM இரண்டு லேசான k அல்லது λ சங்கிலிகளையும், μ எனப்படும் கனத்த சங்கிலியையும் கொண்டு பிளாஸ்மாவில் 8 சதவிகிதம் காணப்படுகிறது. இது மிகப் பெரிய இமினோகுளோபுளின் ஆக கூறப்படுவதற்கு காரணம், இவை 5க்கு மேற்பட்ட இணைத்திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. முதன் முதலாக ஒரு உடற்காப்பு ஊக்கி உடலின் உள்ளுழையும் போது முதலாவதாக (Primary Immune response) தோன்றுவதால், சமீபத்தில் நோய் வந்ததை இது அடையாளம் காட்டுகிறது. பெரும்பாலான இயற்கையான உடற்காப்பு மூலம், ஏ, பி, ஓ இரத்த பிரிவு வகைக்கு காரணமானவை IgM வகையைச் சார்ந்தவையாக உள்ளன. B செல்கள், பெரும்விழுங்கணுக்கள் மற்றும் குறையை ஈடு செய்யவல்ல மூலக்கறுகளை முதன் முதலில் தூண்டிடும் காரணமாகிறது.

IgD இரண்டு லேசான சங்கிலிகளும் k அல்லது λ வகையைச் சார்ந்தவை. கனத்த சங்கிலி δ வகையைச் சார்ந்தவை ஆகும். இவை பிளாஸ்மாவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. விம்போசைட்டுகளின் செயல்திறனை ஒடுக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. B செல்லின் புறப்பரப்பில் அதிகமாக காணப்படுகிறது. IgD ஒற்றை இணையும் திறன் கொண்டுள்ளது.

IgE இதனை ரியாஜினிக் உடற்காப்பு மூலம் என்றழைக்கப்படுகிறார்கள். இவற்றிலும் 2 லேசான k அல்லது λ சங்கிலிகளையும் இரண்டு கனத்த சங்கிலிகளை (ε)ஆகவும் கொண்டுள்ளன. இவை 0.003 சதவீதத்திற்கு குறைவாக மனிதனின் பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. இவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் இடையீட்டுப் பொருளாக (Mediator) செயல்புரிகின்றன. அவற்றில் முக்கியமானது ஹிஸ்டமின்களை சுரக்கும் செயல்களைத் தூண்டி விடுவதாகும். ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்களின் போதும் மற்றும் மிகை உணர்வினால் உண்டாகும் பிரிவு ஒன்றைச் சார்ந்த நோய்நிலைகளிலும் பங்கேற்கின்றன.

10.5 உடற்காப்பு ஊக்கி-உடற்காப்பு மூலத்தின் வினைகள் (Antigen-Antibody reactions)

உடற்காப்பு ஊக்கியின் நிர்ணயிக்கப்பட்ட மூலக்கூறுடன் உடற்காப்பு மூலத்தில் உள்ள இரு இணையும் பகுதிகளும் இணைவதால் கூட்டுக்கலவை (Complex) அல்லது உடற்காப்பு ஊக்கியும், உடற்காப்பு மூலமும் இணைந்த கலவை (Antigen - Antibody Complex) உருவாகின்றது. இவ்வாறு உடற்காப்பு ஊக்கியும், மூலமும் இணைவதற்கு பல காரணிகள் உதவுகின்றன. உடற்காப்பு மூலம் என்கின்ற தடுப்பாற்றல் புரதம் குறிப்பாக தான் உண்டாகக் காரணமான உடற்காப்பு ஊக்கியுடன் இணையும் தன்மையுடையதாக (Specificity) உள்ளது. இத்தன்மைக்கு உடற்காப்பு ஊக்கியில் காணப்படும் மூலக்கூறுகளுக்கு (Epitope) உடற்காப்பு மூலத்தில் உள்ள எதிர்மூலக்கூறுகளும் (Paratope) முக்கிய காரணங்களாகும். மேலும் இவற்றுக்கிடையே உள்ள இணையும் விசை, அவற்றின் நெருக்கம், அவற்றுக்கிடையே உள்ள கவர்ந்து இழுக்கும் மற்ற விசைகள், ஈர்ப்புத் தன்மை (Affinity), இணையும் திறன் (Avidity) போன்றவையும் இதில் அடங்கும்.

முதன் முறையாக உடற்காப்பு ஊக்கியிடம் உள்ள மூலக்கூறுகளுடன் அதற்குரிய உடற்காப்பு மூலம் இணையும் போது முதன்மையாக உடற்காப்பு ஊக்கி, மூலத்தின் கலவை உருவாகின்றது. இந்த முதலாவதாக இணையும் கலவை வினை மிகவும் வேகமாக நிகழ்கிறது. இவை அயனிகளைச் (Electrolyte) சார்ந்து இருப்பதில்லை. ஆயினும் இந்த வினை கண்களுக்குப் புலப்படுவதில்லை. இந்த முதலாவதாக இணைந்த கலவை கண்களுக்குப் புலப்படும் வண்ணம் ஏற்படும் திரட்சி வினையை இரண்டாவதாக ஏற்பட்டு உடற்காப்பு ஊக்கி, உடற்காப்பு மூலத்தின் வினைகள் (Secondary Antigen-Antibody Reaction) என்று அழைக்கிறார்கள். கண்களுக்குப் புலப்படும் தன்மை வாய்ந்த இரண்டு வினைகள் முறையே திரிதல் வினை (Precipitation Reaction), திரட்சி வினை (Agglutination) ஆகும்.

10.5.1 திரிதல் வினை (Precipitation)

திரிதல் என்கிற வினை திரவத்தில் கரைந்திருக்கும் உடற்காப்பு ஊக்கியோடு உடற்காப்பு மூலத்தை சேர்க்கும் போது வேதியியல் முறிவு ஏற்படுவதால் உண்டாகிறது. எதிர்ப்பாற்றல் உருவாக்கும் புரதங்கள் இணைந்து கண்களுக்கு புலப்படும்படி உண்டாகும் திரட்சியை வைத்து அவற்றை அளவிட்டுக் கூற முடியும். இவை வினையில் பங்கேற்கும் உடற்காப்பு ஊக்கி மற்றும் உடற்காப்பு மூலத்தின் விகிதங்களைப் பொறுத்து அவற்றுக்கிடையே உள்ள இணைப்புகள் மாறுபடுவதால் திரிதலின் அளவும் மாறுபடுகிறது. இவற்றால் உடற்காப்பு ஊக்கி அளவில் மிகுந்த நிலை, உடற்காப்பு மூலமும், ஊக்கியும் சரியான அளவில் உள்ளநிலை, உடற்காப்பு மூலம் மிகுந்த நிலை என்று திரட்சியின், நிகழ்வு வேறுபடுகின்றது. திரிதல் வினையை, வெப்பநிலை, அமிலம்/காரத் தன்மைகள் (pH) உட்பு மூலக்கூறுகளின் அடர்த்தி, மற்றும் வினைபுரியும் திரவத்தின் அளவு (Volume) போன்றவை பாதிக்கின்றன.


10.5.2 திரட்சி வினை (Agglutination)

உடற்காப்பு ஊக்கி எப்பொழுது ஒரு செல்லை ஒத்து (Particulate) உள்ளதோ, அப்போது உடற்காப்பு மூலம் இணையும் போது திரட்சி உருவாகின்றது. இத்தகு திரட்சி வினையை, பண்பறிந்தோ (Qualitative) அல்லது ஓரளவு அளவிட்டோ (Semi quantitative) கூற முடியும். இவை அளவுக்கு அதிகமாக மிகக் குறிப்பட்ட தனித்தன்மையுடன் நிகழ்வதால், இந்தத் திரட்சிவினையைப் பல்வேறு சோதனைகளுக்கு அடிப்படையாகப் பயன்படுத்துகின்றனர்.

திரட்சி வினையை நேரடி திரட்சி வினை என்றும் மறைமுக திரட்சி வினை என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். உடற்காப்பு ஊக்கி எப்பொழுது இயற்கையாகவே ஒரு துகளின் பகுதியாக உள்ளதோ அப்போது உண்டாகும் திரட்சி நேரடி திரட்சியாகும். ஒரு துகளோடு கரைகின்ற தன்மையுடைய உடற்காப்பு

ஊக்கி இணைக்கப்பட்டு, அதன்பின் உடற்காப்பு மூலம் அதனோடு வினை புரியும்போது மறைமுகத் திரட்சி உண்டாகின்றது. இவ்வாறு இணைவதால் கரையும் தன்மையுள்ள உடற்காப்பு ஊக்கி கரையாத தன்மையுள்ளதாக மாற்றப்படுகிறது.

அக்னுடினோஜூன்



படம் 10.7 திரட்சி வினை

10.6 இரத்தத்தின் வகைகள்

1901ம் வருடம் காரெல் லான்ட்ஸ்னர் என்பவர் ஒரு மனிதனுடைய இரத்தத்தை மற்றொரு மனிதனுக்கு மாற்று இரத்தமாக உடலினுள் செலுத்தும்போது, அவர்கள் இருவருக்கிடையேயும் இரத்தம் வேறுபடும்பொழுது, இரத்தம் பெற்றவருக்கு அதிர்ச்சி, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீரகம் செயல் இழுத்தல் போன்றவை நிகழ்வதைக் கண்டு பிடித்தார். இரத்தத்தின் வகைக்குரிய உடற்காப்பு ஊக்கியின் குழுக்களும், உடற்காப்பு மூலமும் திரட்சி (agglutination) வினையில் ஈடுபடுவதால், இந்த உடற்காப்பு ஊக்கிக்கு அக்னுடினோஜூன் எனவும் உடற்காப்பு மூலம் அக்னுடினின் என்றும் அழைக்கப்படுகின்றது. இரத்த வகைக்குரிய உடற்காப்பு ஊக்கிகள் இரத்த சிவப்பணுவின் சவ்வின் புறப்பரப்பில் காணப்படுகின்றன. லான்ட்ஸ்னர், இவற்றை பற்றி வரையறுத்துக் குறிப்பிடுகையில், எப்போது உடற்காப்பு ஊக்கி இரத்த சிவப்பணு

புறப்பரப்பில் காணப்படுகிறதோ, அப்போது அதற்குரிய குறிப்பிட்ட உடற்காப்பு மூலம் பிளாஸ்மாவில் காணப்படுவதில்லை என்கிறார். ஆகவே ஒருவரின் இரத்த வகையானது, அவர்கள் இரத்த சிவப்பனு சவ்வில் காணப்படும் உடற்காப்பு ஊக்கியைப் பொறுத்து பெயரிடப்படுகிறது.

10.6.1 ABO இரத்த வகைகள்

லாண்ட்ஸ்னர் இரண்டு வகையான உடற்காப்பு ஊக்கிகள், இரத்த சிவப்பனு சவ்வில் உண்டென்று கண்டுபடித்தார். அவை A உடற்காப்பு ஊக்கி மற்றும், B உடற்காப்பு ஊக்கியாகும். இவற்றிற்குரிய குறிப்பான உடற்காப்பு மூலம் முறையே α, β ஆகும். இவைகள் திரட்சி விணையில் A-டுபடுவதால் உடற்காப்பு ஊக்கி ஆக்ஞடினோஜன் எனவும் உடற்காப்பு மூலம் அக்ஞடினின் என்றும் அழைக்கப்படுகிறது. லாண்ஸ்னர் விதியில் ஒரு குறிப்பிட்ட அக்ஞடினோஜன் சிவப்பனுவில் காணப்படும்போது அதற்குரிய உடற்காப்பு மூலம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. உடற்காப்பு ஊக்கி இருப்பதையும் இல்லாததையும் அடிப்படையாக வைத்து மனிதனின் இரத்தம் நான்கு பெரும் பரிவுகளாக A, B, AB மற்றும் O என்று பிரிக்கப்படுகின்றது.

A இரத்த பிரிவு

நீங்கள் A இரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கும் பொழுது உங்களின் இரத்த சிவப்பனு சவ்வின் புறப்பரப்பில் A உடற்காப்பு ஊக்கியும், பிளாஸ்மாவில் β உடற்காப்பு மூலமும் காணப்படும்.

B இரத்தப் பிரிவு

நீங்கள் இரத்தப் பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் உங்கள் இரத்த சிவப்பனு சவ்வின் புறப்பரப்பில் B உடற்காப்பு ஊக்கியும், பிளாஸ்மாவில் α உடற்காப்பு மூலமும் காணப்படும்.

AB இரத்தப் பிரிவு

நீங்கள் AB இரத்தப் பிரிவை சார்ந்தவராக இருந்தால் உங்களிடம் இரத்த சிவப்பணு புறப்பரப்பில் A B உடற்காப்பு ஊக்கி காணப்படும் ஆனால் பிளாஸ்மாவில் உடற்காப்பு மூலங்கள் (அ மற்றும் பி) இருப்பதில்லை.

O இரத்தப் பிரிவு


நீங்கள் O இரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கும்பொழுதில் உங்களிடம் A, B உடற்காப்பு ஊக்கிகள் சிவப்பணு சவ்வின் புறப்பரப்பில் காணப்படுவது இல்லை. ஆனால் அ மற்றும் பி ஆகிய இரு உடற்காப்பு மூலங்களும் பிளாஸ்மாவில் காணப்படுகின்றது.

ரீசஸ் வகைகள் (Rhesus Types)


இவை இரத்த பிரிவுகளைச் சேர்ந்த உடற்காப்பு ஊக்கியைப் போன்றே இரத்தச் சிவப்பணு செல்களின் சவ்வில் காணப்படும் மூலக்கூறுகள் ஆகும். இவை ரீசஸ் எனப்படும் குருக்கு வகைகளில் முதல் முறையாக கண்டறியப்பட்டதால் இந்த உடற்காப்பு ஊக்கி ரீசஸ் உடற்காப்பு ஊக்கி என்றும் Rh காரணி என்றும் அழைக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்கள் (Rh Factor) ‘ரீசஸ் பாலிடிவ்’ எனக் கருதப்படுகின்றனர். ஏனென்றால் இவர்களிடம் இந்த ரீசஸ் உடற்காப்பு ஊக்கி அவர்களின் இரத்த சிவப்பணு சவ்வில் காணப்படுவதே காரணமாகும். பொதுவாக 20 பேரில் 3 மனிதர்களுக்கு இந்த ரீசஸ் உடற்காப்பு ஊக்கி இருப்பதில்லை. இவர்கள் ரீசஸ் நெகடிவ் பிரிவைச் சேர்ந்தவர்களாகும்.

எவ்வாறு இரத்தத்தின் பிரிவு பரிசோதித்து அறியப்படுகிறது?


இரத்தப் பரிவு A மற்றும் B வகை உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிரான உடற்காப்பு மூலம் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றோடு அறியப்பட வேண்டிய இரத்தம் துளிகளாக சேர்க்கப்படுகிறது.




'A' உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தோடு திரட்சி வினை - 'A' பிரிவு இரத்தம்




'B' உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தோடு திரட்சி வினை - 'B' பிரிவு இரத்தம்



'A' மற்றும் 'B' உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிரான உடற்காப்பு மூலங்களோடு திரட்சி வினை - 'AB' பிரிவு இரத்தம்



'A' மற்றும் 'B' ஆகிய இருவகை உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிரான உடற்காப்பு மூலங்களோடு திரட்சி வினைநிகழவில்லை 'O' பிரிவு இரத்தம்



Rh உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தோடு (A) இரத்தத்தில் திரட்சி வினை - Rh ஊக்கி இருக்கிறது (Positive)
Rh உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தோடு (B) பிரிவு இரத்தத்தில் திரட்சி வினை இல்லை - Rh ஊக்கி இல்லை (Negative)

திரட்சியானது A உடற்காப்பு ஊக்கியோடு உடற்காப்பு மூலத்தை சேர்த்த திரவத்தில் உண்டானால் A பிரிவு இரத்தம் என்றும் இதே போன்ற திரட்சி B உடற்காப்பு ஊக்கியின் உடற்காப்பு மூலத்தில் சேர்த்த போது ஏற்பட்டால் B இரத்த வகை என்கிறார்கள். A, B இரண்டு வகை உடற்காப்பு மூலத்தோடும் திரட்சி விளை நிகழ்ந்திருந்தால் அது AB பிரிவு என்றும், இரண்டிலும் விளை நிகழவில்லை என்றால் O பிரிவைச் சார்ந்தவர் என்றும் அறிகின்றனர்.

இதே போன்று Rh உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தை எடுத்துக் கொண்டு துளி இரத்தம் சேர்த்து அதில் திரட்சி உண்டாகி இருந்தால் Rh இருக்கிறது (Positive) என்றும் திரட்சி உண்டாகவில்லை என்றால் Rh (Negative) இல்லை என்றும் அழைக்கிறார்கள்.

இரத்தத்தின் பிரிவும் கருத்தரித்த நிலையும்

கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இரத்தப் பிரிவுகளைப் பற்றிய சோதனை மிக அவசியமான ஒன்றாகின்றது. தாயின் இரத்தமானது Rh நெகடிவாக இருந்து சிகவின் இரத்தம் Rh பாஸிடிவாக (Rh பாஸிடிவ் தந்தையிடம் இருந்து பெறப்பட்டது), இருக்கும்போது சில பிரச்சனைகள் உருவாகின்றது. சிகவின் இரத்தம் தாயின் உடலினுள் சில காரணங்களால் செல்ல நேரிட்டால் தாயின் உடலில் எதிர்பாற்றல் வினைகள் தூண்டப்படுகிறது. தாயின் எதிர்பாற்றல் மண்டலம் Rh உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலத்தை உருவாக்குகின்றன. எப்பொழுது இந்த உடற்காப்பு மூலம் சிகவின் உள் நுழைகின்றதோ, அப்போது சிகவின் இரத்த சிவப்பணுக்கள் தாக்கப்படுகின்றன. இதனால் செயலாற்றல் பெற்ற இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சிகவின் உடலில் குறையத் துவங்குகின்றன. இவற்றை ஈடு செய்ய செயலாற்றல் பெறாத முதிராத பளாஸ்டு எனப்படும் உட்கரு கொண்ட சிவப்பணுக்கள் (சிவப்பணுவில் உட்கரு கிடையாது) இரத்தத்தில்

தென்பட ஆரம்பக்கின்றன. இதனையே எரித்ரோ பிளாஸ்டோசிஸ் பீடாலிஸ் என்கின்றனர் (எரித்ரோ = சிவப்பணு, பிளாஸ்டோ - உட்கரு கொண்ட, பீடாலிஸ் = சிச்வில் நடைபெறுகிறது). பொதுவாக, இதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாவிடில், தாயின் முதல் கார்ப்பத்திற்குப் பிறகு எதிர்ப்பாற்றல் மண்டலம் தூண்டப்படுவதால், அதற்கு பின்வரும் கார்ப்பநிலைகள் பிரச்சனைகளுக்குரியதாகின்றன. இத்தகு பாதிப்பிற்கு ஆளான சிச்ககள், இரத்த சோகை, மஞ்சள் காமாலை மற்றும் மூளை வளர்ச்சியடையாத நிலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

10.6.1.1 ABO இரத்தப் பிரிவுகளும் அவற்றைச் சார்ந்த உடற்காப்பு ஊக்கியும், இயற்கையில் உள்ள ஈரேபிரீபி (Antigens and nutral antibodies of ABO blood groups)

ஜோ ஆன்டிபாடிகள் (Iso Antibodies) எனப்படுவை ஓரே இனத்தைச் சேர்ந்தவற்றில் காணப்படும் உடற்காப்பு மூலம். இத்தகு உடற்காப்பு மூலம் ஒருவரின் உடலில் உண்டாக்கப்பட்டு அதே இனத்தைச் சேர்ந்த மற்றொருவரில் உள்ள உடற்காப்பு ஊக்கியோடு விணைபுரிகின்றது. உதாரணமாக A உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான ஏவும், B உடற்காப்பு ஊக்கிக்கு எதிராக B (பீட்டா)வையும் கூறலாம். இந்த இரு உடற்காப்பு மூலம் இவ்வகை ஜோ ஆன்டிபாடிஸ் ஆகும்.

ஜோ ஆன்டிஜன் (Iso Antigen) எனப்படும் உடற்காப்பு ஊக்கி அதே இனத்தைச் சார்ந்த மரபணு ஒற்றுமை இல்லாத (Genetically Different) ஒருவரின் உடலில் எதிர்ப்பாற்றல் விணைகளைத் தூண்டும் தன்மையையடையது.

இயற்கையில் காணப்படும் உடற்காப்பு மூலங்கள்

மனிதர்கள் தம் இரத்தப் பிரிவு அல்லாத வேறு இரத்த பிரிவைச் சார்ந்த உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக உடற்காப்பு

மூலத்தை உருவாக்கி கொண்டுள்ளனர். இத்தகு உடற்காப்பு மூலங்கள் இயற்கையிலேயே உண்டாக்கப்படுவதால் இயற்கையில் காணப்படும் உடற்காப்பு மூலம் என்றும் ஐசோஅக்னுடினின் என்றும் அழைக்கப்படுகிறது. இவைகள் IgM, IgG மற்றும் IgA வகையை சார்ந்தவைகளாக உள்ளன. உடற்காப்பு மூலம் உருவாவது 3 மாத குழந்தையில் ஆரம்பித்து பருவமடைந்த நிலையில் (adult) உச்சநிலையை (Optimal Stage) அடைகிறது. பின் வயது அதிகரிக்க அதிகரிக்க இவை உருவாவது படிப்படியாக குறையத் துவங்குகின்றன. பொதுவாக B பிரிவைச் சார்ந்தவர்கள் A பிரிவைச் சார்ந்தவர்களை விட அதிகம் காணப்படுவதால் A உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான உடற்காப்பு மூலம் அதிகம் காணப்படுகிறது.

பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

- T மற்றும் B ஞாபக செல்களின் செயல்கள் யாது?
 - விழுங்குதல்
 - இரண்டாவது நிலை எதிர்ப்பாற்றல் விணை அதிக அளவில் தூண்டப்படுகிறது
 - முதல்நிலை எதிர்ப்பாற்றல் விணை,
 - உடற்காப்பு மூலம் உண்டாவது தடுக்கப்படுகிறது.
- எந்த உடற்காப்பு மூலம் (இமினோகுளோபுளின்கள்) பிளாசண்டாவை கடந்து செல்கிறது.
 - IgA
 - IgE
 - IgM
 - IgG
- IgM மூலக்கூறில் காணப்படும் கனத்த சங்கிலி எது?
 - δ
 - κ
 - μ
 - α
- எயிட்ஸ் நோயில் மனித எதிர்ப்பாற்றலை குறைக்கும் வைரஸினால் பாதிக்கப்படும் செல் எது?
 - மாஸ்ட் செல்
 - T உதவி செல்
 - T விணை ஒடுக்க செல்,
 - B ஞாபகச் செல்

- e. ஹாப்டன்கள்
- (i) குறைந்த எடையுள்ள மூலக்கூறாக இருப்பதால் உடற்காப்பு மூலத்தை உருவாக்க இயலாது.
 - (ii) அதிக எடையுள்ள மூலக்கூறுகளாக இருப்பதால் உடற்காப்பு மூலத்தை உண்டாக்குகின்றன.
 - (iii) இணைக்கப்படும் புரதங்களுக்கு (Carrier) எதிராக உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்
 - (iv) இவை நேரடியாக B செல்களைத் தூண்ட வல்லவை.

II. கோழிட கீடத்தை நிரப்புக.

- a. மருத்துவமனைகளில் தங்கும்போது பெறப்படும் நோய் பாதிப்பு நிலையை ----- என்று கூறுகிறார்கள்.
- b. புற்றுநோய் செல்களை இனங்கண்டு அவற்றை அழிக்கும் செல் -----
- c. நச்சத் தன்மை கொண்ட T செல்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களுக்குள் செலுத்தும் பொருள்----- என்று அழைக்கப்படுகிறது.
- d. அப்சோனேசேஷன் என்னும் விணையால் பாக்டீரியாக்களை மூடும் விணையாவது, காம்பளிமென்டுகளின் ----- என்னும் பகுதியால் செய்யப்படுகிறது.
- e. Fab எனப்படும் உடற்காப்பு மூலப் பகுதியின் வேலையானது ----- ஆகும்
- f. எரித்ரோ பளாஸ்டோசிஸ் பீடாலிஸ் என்னும் நிலை ----- உடற்காப்பு ஊக்கியால் ஏற்படுகிறது.

III. சரியா? தவறா?

- (1) இயற்கை எதிர்ப்பாற்றலுக்குரிய செல்களும், பெறப்பட்ட எதிர்ப்பாற்றலுக்குரிய செல்களும் இணைந்து வினை புரிவதில்லை.
- (2) விம்போகைகள்கள் என்னும் இடையீட்டான மூலக்கூறு T அழிக்கும் செல்லால் கட்டிகளை உருவாக்கும் செல்களை அழிப்பதற்காக வெளியிடப்படுகிறது.
- (3) ஆப்சோனின்கள் விழுங்குதலை தடை செய்வதாகும்.
- (4) பெறப்பட்ட எதிர்ப்பாற்றல் வினைகள் குறிப்பிட்டவைகளாக இல்லாது பொதுவாக உள்ளது
- (5) இன்டெர்பொன்கள் நோயால் பாதிக்கப்படும்போது காய்ச்சல் உண்டாக்குவதிய சூழ்நிலை உருவாகிறது.

IV பொருத்தங்கள்

1. ஒட்டிக் கொள்ளும் - உடற்காப்பு ஊக்கியை அழிக்கவல்ல மூலக்கூறுகள் - செல்களால் வெளிப்படுத்தப்படுவது
2. இரசாயன மூலக்கூறுகளால் ஈர்த்தி திமுக்கப்படுதல் - விழுங்கனுக்களைக் கவர்ந்திமுக்கின்றது
3. MHC- II - அழற்சியைக் குறிக்கின்றது
4. குப்பர் செல்கள் - தந்துகி சுவர்களில் ஒதுங்க (Margination) உதவுகின்றது.
5. பாரின்ஜெடிஸ் - வலைப் பின்னலோடு கூடிய எண்டோதிலியல் அமைப்பு

செய்முறை

1. இரத்தம் சேகரித்தல்

நோக்கம்

இரத்தம் சேகரித்தல்.

இரத்தம்

எல்லா ஆய்வகங்களிலும், உடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிய, இரத்தம் ஒரு பொதுவான ஆய்வுப் பொருளாக கருதப்படுகிறது. இரத்தம் உடலிலிருந்து வெளியெடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உறைந்து விடும். இரத்தம் சேகரிக்கும் போது இரத்தம் உறைதலைத் தடுக்கும் சில தடுப்பான்களை (Anticoagulant) உபயோகப்படுத்தினால் இரத்தம் உறைவது தவிர்க்கப்படும். இந்தத் தடுப்பான்களோடு சேகரிக்கப்படும் இரத்தம் 'முழு இரத்தம்' (Whole blood) எனப்படும். இவ்வகையான இரத்தம் நோய் தடுப்பியல் (Immunology) சம்மந்தப்பட்ட ஆய்வகஞக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பான்கள் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சேகரிக்கப்படும் இரத்தம் மையவிலக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டால் மேலே தங்கும் திரவம் பிளாஸ்மா எனப்படும். தடுப்பான்கள் இல்லாமல் சேகரிக்கப்படும் இரத்தம் உறைந்த பிறகு மையவிலக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டால் மேலே தங்கும் திரவம் "சீரம்" (serum) எனப்படும். உறைந்த இரத்தம், இரத்த வகையை கண்டறியவும், இரத்த வங்கிகளின் (Blood Bank) ஆய்வகங்களுக்கும் தேவைப்படுகிறது. இருப்பினும் இரத்த தொகுதிகளை கண்டறிய எத்திலீன் டைஅமின் டெட்டரா அசிடிக் அமிலம் (EDTA) (உறைதல் தடுப்பான்) சேர்க்கப்பட்ட இரத்தத்தை பயன்படுத்த முடியும்.

உறைதல் தடுப்பான்கள்

இவை உறைதலை தவிர்கின்றன. இரத்தம் உறைதலைத் தடுக்கும் தடுப்பான்களாக பின்வரும் வேதிப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

1. எத்திலின் டெட்ரா அசிடிக் அமிலம்
 2. ஹெபரின் (Heparin)
 3. சோடியம் சிட்ரேட்
 4. சோடியம் புளோரெடு
 5. பொட்டாசியம் ஆக்ஸலேட் முதலியன
2. உயிர் வேதியியல் தயாரிப்புகள்
- 2.1 உருளைக் கிழங்கிலிருந்து ஸ்டார்ச் தயாரித்தல்

நோக்கம்

கொடுக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்கிலிருந்து ஸ்டார்ச் தயாரிப்பது.

தேவையான பொருட்கள்

1. பச்சை உருளைக் கிழங்குகள்
2. மெல்லிய மஸ்லின் துணி

செய்முறை

100 கிராம் பச்சை உருளைக் கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து தோல்நீக்க வேண்டும். பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைக்கும் போது போதிய அளவு நீர் சேர்த்துக் கொள்ளவேண்டும். அரைக்கப்பட்ட கலவையை ஒரு கண்ணாடி பீக்கரில் (Beaker) சேகரித்து எடுக்க வேண்டும். மேலே தங்கும் வழவழப்பான

பொருளை நீக்கி விட்டு, மீதமுள்ள கலவையை இரண்டு மடிப்பாக உள்ள மஸ்லின் துணியால் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கரைசலை அப்படியே ஒருமணி நேரம் வைக்க வேண்டும். மேலே உள்ள திரவத்தை நீக்கி விட்டு கீழே தங்கியுள்ள ஸ்டார்ச்சை மறுபடியும் நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நீரை முழுவதுமாக நீக்கி விட்டு, காற்றில் உலர்த்த வேண்டும். பின்னர் ஸ்டார்ச்சின் எடையை துல்லியமாக அளக்க வேண்டும்.

கணக்கீடு

$$\begin{aligned} \text{உருளைக் கிழங்கின் எடை} &= 100 \text{ கி} \\ \text{ஸ்டார்ச்சின் எடை} &= X \text{ கி} \\ \text{ஃ } 100 \text{ கிராம் உருளைக் கிழங்கில்} \\ \text{உள்ள ஸ்டார்ச்சின் எடை} &\left. \right\} = X \text{ கி} \end{aligned}$$

முடிவு

கொடுக்கப்பட்ட உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சின் அளவு = ----- கி/100 கி.

2.2 பாலில் இருந்து கேசின் தயாரித்தல்

நோக்கம்

பாலில் இருந்து கேசின் தயாரிப்பது

தத்துவம்

கேசின் என்பது பாலில் உள்ள ஒரு முக்கியப் புரதமாகும். இது ஒரு விட்டர் பாலில் 30 கி முதல் 40 கி வரை உள்ளது. இந்தப்

புரதத்தில் பாஸ்பரஸ் அடங்கியுள்ளது. கேசினின் ஜோ எலக்ட்ரிக் pH 4.8ல், கேசின் வீழ்படிவாக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. கேசின் எத்தனால் மற்றும் ஈதர் ஆகிய கரிம திரவங்களில் கரையாத தன்மை கொண்டது. எனவே பிரித்தெடுக்கப்பட்ட கேசினில் உள்ள கொழுப்புப் பொருட்கள், இந்த திரவங்களைக் கொண்டு நீக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்

1. பால் - 100 மி.லி
2. சோடியம் அசிடேட் தாங்கல் கரைசல் 0.2M, pH 4.8
3. எத்தில் ஆல்கஹால் (Ethanol)
4. ஈதர்
5. மெல்லிய மஸ்லின் துணி

செய்முறை

100 மி.லி அளவு பாலை, 500 மி.லி கனஅளவு கொண்ட பீக்கரில் எடுத்துக் கொண்டு அதனை 40°C ல் சூடு செய்ய வேண்டும். மற்றொரு பீக்கரில் 100 மி.லி அளவு அசிடேட் கரைசலை சூடு செய்ய வேண்டும். அசிடேட் கரைசலை மெதுவாக (சிறுதுசிறிதாக) பாலில் சேர்த்து தொடர்ச்சியாக கலக்க வேண்டும். பீக்கரில் உள்ள கலவையின் pH-ஐ அசிடேட் கரைசல் கொண்டு 4.8 க்கு கொண்டு வரவேண்டும் இதனை pH பேப்பரை கொண்டும் சரிபார்க்கலாம். கலவையின் வெப்பநிலை அறையின் வெப்பநிலைக்கு வரும் வரை 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை அப்படியே வைக்க வேண்டும்.

பின்னர், கலவையை சுத்தமான மஸ்லின் துணியின் வழியாக வடிகட்ட வேண்டும். வீழ்படிவை நீரினால் சுத்தம் செய்து, மற்றொரு பீக்கரில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதில் 30 மி.லி எத்தனால் சேர்த்துக் கலக்க வேண்டும். கலவையை மறுபடியும்

வடிகட்ட வேண்டும். இதுபோல எத்தனால் கொண்டு இரண்டு முறையும், ஈதர் கொண்டு ஒரு முறையும் வீழ்படிவை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கலவையை வடிகட்டிக் காகிதத்தில் பரப்பி காற்றில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்த்தப்பட்ட கேசின் எடையை துல்லியமாக அளக்க வேண்டும்.

கணக்கீடு

$$\begin{aligned} \text{எடுத்துக் கொள்ளப்பட்ட பாலின் கன அளவு} &= 100 \text{ மி.லி} \\ \text{கேசினின் எடை அளவு} &= X \text{ கி} \\ 100 \text{ மி.லி பாலில் உள்ள கேசினின் அளவு} &= X \text{ கி} \\ \text{சதவிகித அளவு} = 100 \times X / 100 \text{ கி} &= Y \text{ கி} \end{aligned}$$

முடிவு

கொடுக்கப்பட்ட 100 மிலி பாலில் உள்ள கேசினின் (புரதத்தின்) அளவு = ----- Y கி.

3. ஒளிமின் நிறமானியில் அளவிடுதல்

3.1 ஒளிமின் நிறமானியில் புரதத்தின் அளவை கணக்கிடுதல் - பையூரட் முறை

நோக்கம்

கொடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள புரதத்தின் அளவை ஒளிமின் நிறமானி கொண்டு கணக்கிடுதல்.

தத்துவம்

புரதத்தின் அடுத்தடுத்துள்ள இரண்டு பெப்டைடு பிளைப்புகள் காரத் தன்மையோடு சூடிய காப்பர் அயனிகளோடு

வினை புரியும் போது ஊதா நிற கூட்டுச்சேர்மங்கள் உருவாகின்றன. இவற்றின் நிறச் செறிவை 540 நாணோ மீட்டரில் கணக்கிடலாம். எல்லா புரதங்களும் பெப்பைடு பினைப்புகளை கொண்டவை. ஆதலால், இந்த ஆய்வு புரதத்தை கணக்கிட மட்டுமே உபயோகப்படுத்தப்படுவதாகும்.

தேவையான வினைப் பொருட்கள்

1. பையூரட் ஸ்டாக் கரைசல்

45 கிராம் சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்டை 0.2N திறன் கொண்ட, 400 மி.வி சோடியம் ஷஹட்ராக்ஷைடில் கரைத்து, பின் 15 கி காப்பர் சல்பேட்டை சேர்க்க வேண்டும். காப்பர் சல்பேட் ஒன்றாக கரையும் வரையில் கலக்கவும், 5 கிராம் பொட்டாசியம் அயோடைடு உப்பு சேர்த்து 0.2N திறன் கொண்ட சோடியம் ஷஹட்ராக்ஷைடு கரைசலைக் கொண்டு ஒரு லிட்டர் அளவிற்கு கொண்டு வரவேண்டும்.

2. உபயோகத்திற்கான பையூரட் கரைசல்

200 மி.வி பையூரட் ஸ்டாக் கரைசலை, ஒரு லிட்டருக்கு 5 கி பொட்டாசியம் அயோடைடைக் கொண்டுள்ள 0.2N திறன் கொண்ட சோடியம் ஷஹட்ராக்ஷைடு கரைசல் கொண்டு, ஒரு லிட்டர் அளவாக நீர்க்க வேண்டும்.

3. ஸ்டாக் புரதம் திட்டக் கரைசல்

1 கிராம் முட்டை ஆல்புமினை (egg albumin) மிகச் சரியாக எடை அறிந்து எடுக்க வேண்டும். பின்னர் அதை 100 மி.வி கனஅளவு குடும்பையில் சேர்த்து வாலை வடிநீரில் கரைக்கவும். குறிக்கப்பட்டுள்ள அளவு வரும் வரை வாலைவடி நீரால் நிரப்ப வேண்டும்.

புரதத்தின் செறிவு - 10 மி.கி / மி.வி.

4. உபயோகத்திற்கான திட்டக் கரைசல்

10 மி.வி ஸ்டாக் திட்டக் கரைசலை 100 மி.வி கனஅளவு குடுவையில் எடுத்துக் கொண்டு அதில் குறிக்கப்பட்டள்ள அளவு வரும் வரை வாலை வடிநீரால் நிரப்ப வேண்டும்.

புரதத்தின் செறிவு = 1 மி.கி / மி.வி.

செய்முறை

புரதத்தை அளவிடல்

5 சோதனைக் குழாய்களில் (S1-S5) 0.5 மி.வி முதல் 2.5 மி.வி வரை தனித்தனியாக, உபயோகத்திற்கான திட்டக் கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசல்களில் உள்ள புரதத்தின் செறிவு 0.5 மி.கி முதல் 2.5 மி.கி. வரை இருக்கிறது மற்றும் இரண்டு சோதனைக் குழாய்களில் (T_1 & T_2) 0.1 மி.வி பிளாஸ்மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். வாலை வடிநீர் கொண்டு அனைத்து சோதனைக் குழாய்களில் உள்ள கரைசலின் கனஅளவை 5 மி.வி க்கு கொண்டு வரவேண்டும். 5 மி.வி வாலை வடிநீர் ஒரு சோதனைக் குழாயில் எடுத்துக் கொண்டு சுழிக் கரைசலாக வைக்கப்படுகிறது.

பிறகு 3 மி.வி அளவு, உபயோகத்திற்கான பைட்டுரட் கரைசலை அனைத்து ஆய்வுக் குழாய்களிலும் (சுழிக் கரைசல் உட்பட) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சோதனைக் குழாய்களை அப்படியே அறையின் வெப்ப நிலையில் 10 நிமிட நேரம் வைத்து கரைசலின் நிறச் செறிவை 540 நானோ மீட்டரில் அளக்க வேண்டும்.


X அச்சில் புரதத்தின் செறிவையும் Y அச்சில் ஒளிச்செறிவையும் குறித்து, ஒரு வரைபடத்தினை உருவாக்க வேண்டும். இதிலிருந்து கொடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள புரதத்தின் அளவை கணக்கிட வேண்டும்.

புத்தகை அளவிடுவதற்கான புரோட்டாகால் (Protocol)

வரிசை எண்.	தேவையான வினைப் பொருட்கள்	சமீக் கரைசல்	திட்டக்கரைசல்					பிளாஸ்மா	
			S ₁	S ₂	S ₃	S ₄	S ₅	T ₁	T ₂
1.	புத்தகை திட்டக் கரைசலின் கன அளவு (மி.லி)	-	0.5	1.0	1.5	2.0	2.5	-	-
2.	புத்தகை செறிவு (மி.கி)	-	0.5	1.0	1.5	2.0	2.5	-	-
3.	பிளாஸ்மாவின் கனஅளவு (மி.கி)	-	-	-	-	-	-	0.1	0.1
4.	வாலை வடிநிரின் கனஅளவு (மி.கி)	5	4.5	4.0	3.5	3.0	2.5	4.9	4.9
5.	பைசூட் காரணியின் கனஅளவு (மி.லி)	3	3	3	3	3	3	3	3
6.	மறைத்திறன் (540 nm)								

வரைபடம்

வரைபடத்தில் காட்டியுள்ளபடி சோதனைக் குழாய்களின் T₁ & T₂ மறைத்திறன் "A" என்றும் அதனுள் இருக்கும் புத்தகை செறிவு "B" என்றும் கொள்ளவும்.



கணக்கீடு

$T_1 \& T_2$ சோதனைக் குழாய்களின் மறைதிறன் Aற்கு நிகராக உள்ள புரதத்தின் அளவு = B மி.கி.

0.1 மி.லி பிளாஸ்மாவில் உள்ள புரதத்தின் அளவு = B மி.கி.

100 மி.லி பிளாஸ்மாவில் உள்ள புரதத்தின் அளவு = $100 \times B$

—————
0.1

= Z மி.கி. புரதம்

முடிவு

கொடுக்கப்பட்ட 100 மி.லி பிளாஸ்மாவில் உள்ள புரதத்தின் எடை = Z மி.கி.

3.2 குளுக்கோஸை அளவிடல் - ஆர்த்தோ பொலுடின் முறை நோக்கம்

கொடுக்கப்பட்ட இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கணக்கிடுதல்

தத்துவம்

அசிட்டிக் அமிலத்தோடு கூடிய ஆர்த்தோ பொலுடின் கரைசல், குளுக்கோஸோடு விளைபுரிந்து நீலநிற விளைபொருளை உண்டாக்குகிறது. இவற்றின் நிறச் செறிவை 640 மில்லி மின் நிறமானி கொண்டு அளக்கலாம். இவ்வாறு உருவாகும் சேர்மங்களின் நிறச்செறிவு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் உண்மையான அளவாகும்.

தேவையான வினைப் பொருட்கள்

1. குளுக்கோஸ் ஸ்டாக் திட்டக் கரைசல்

100 மி.கி. குளுக்கோஸ் மிகச் சரியாக எடை அறிந்து, 100 மி.லி திட்டக் குடுவையில் வாலைவடிநீர்க் கொண்டு கரைக்க வேண்டும். பிறகு அதில் குறிப்பிட்டுள்ள அளவு வரும் வரை வாலை வடிநீரால் நிரப்ப வேண்டும்.

குளுக்கோஸின் செறிவு = 1 மி.கி. / மி.லி.

2. உபயோகத்திற்கான குளுக்கோஸ் திட்டக் கரைசல்

10 மி.லி ஸ்டாக் திட்டக் கரைசலை 100 மி.லி வாலை வடிநீரால் நிரப்ப வேண்டும்.

குளுக்கோஸின் செறிவு = 100 மைக்ரோ கிராம் (மக) / மி.லி.

3. ஆர்த்தோ டொலுடின் வினை பொருள்

12.5 கி தயோ யூரியாவையும், 12கி போரிக் அமிலத்தையும், 50 மி.லி வாலை வடிநீர் சேர்த்து மிதமான குட்டில் கரைக்க வேண்டும். இதில் மீண்டும் காய்ச்சி வடித்த 75 மி.லி ஆர்த்தோ டொலுடின் திரவத்தையும் 375 மி.லி அசிட்டிக் அமிலத்தையும் கலந்த கலவையை சேர்க்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலந்து 500 மி.லி அளவுக் குடுவையியில் அசிட்டிக் அமிலத்தினால் நிரப்ப வேண்டும் இந்தக் கலவையை ஒரு நாள் முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் 4°C வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

4. இரத்தத்தை பதனிடுதல் (Processing - Preparation of Blood Sample)

0.2 மி.லி இரத்தத்தை ஒரு மைய விலக்கு சோதனைக் குழாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 0.3 மிலி 10%

சோடியம் டங்ஸ்டேட் கரைசல், 0.3 மி.வி. 2/3N கொண்ட கந்தக அமிலம் மற்றும் 3.2 மி.வி வாலை வடிநீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 10 நிமிடத்திற்குப் பின் கலவையை (3000 rpm) வேகத்தில் மைய விலக்குதல் விசைக்கு (Centrifugation) உட்படுத்த வேண்டும். 1 மி.வி அளவு மேல் திரவத்தை (Supernatant) பிரித்தெடுத்து அதில் குளுக்கோஸ் அளவை கணக்கிட வேண்டும்.

செய்முறை

குளுக்கோஸின் அளவை அறிதல்

$S_1 - S_5$ என்று குறியிடப்பட்ட ஐந்து சோதனைக் குழாய்களில் 0.2 மி.வி - 1.0 மி.வி குளுக்கோஸ் திட்டக் கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சோதனைக் குழாய்களில் உள்ள குளுகோஸின் அளவு முறையே 20 மைக்ரோகிராம் முதல் 100 மைக்ரோ கிராம் வரையாகும். மேலும் இரண்டு சோதனைக் குழாய்களில் ($T1$ & $T2$) 1 மி.வி மேல் திரவத்தை (பதப்படுத்திய இரத்தத்தில்) எடுத்துக் கொள்ள வேண்டும். $S_1 - S_5$ சோதனைக் குழாய்களில் உள்ள கலவையின் கண அளவை, வாலை வடிநீர் கொண்டு 1 மி.வி அளவுக்கு கொண்டு வர வேண்டும். 1 மி.வி வாலை வடிநீர் மட்டும் கொண்ட சோதனைக் குழாய், சுழிக் கரைசலுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிறகு அனைத்து சோதனைக் குழாய்களிலும் 4 மி.வி ஆர்த்தோ டொலுடின் கரைசலைச் சேர்த்து 20 நிமிட நேரம் கொதிக்கும் நீர் கொண்ட பாத்திரத்தில் வைக்க வேண்டும். குளிர்ந்த பின், சோதனைக் குழாய்களில் உருவாகும் நீல நிறச் சேர்மங்களின் நிறச் செறிவை 640 nmல் ஒளிமின் நிறமானியில் அளக்க வேண்டும்.


திட்டக் குளுக்கோஸின் செறிவு (X அச்சு) மற்றும் ஒளிச் செறிவு (Y அச்சு) ஆகியவற்றைக் கொண்டு ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும். இந்த வரைபடத்தைக் கொண்டு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

குளுக்கோஸை அளவிடுவதற்கான புரோட்டோகால் (Protocol)

வரிசை எண்.	தேவையான வினைப் பொருட்கள்	கழிக் கரைசல்	திட்டக்கரைசல்					பிளாஸ்மா அல்லது பதப்படுத்தப்பட்ட இரத்தம்		
			S ₁	S ₂	S ₃	S ₄	S ₅	T ₁	T ₂	
1.	குளுக்கோஸ் திட்டத் தரைசலின் கணஅளவு (மி.லி)	-	0.2	0.4	0.6	0.8	1.0	-	-	
2.	குளுக்கோஸின் செறிவு (ஹம்க்ரோ மிராம்)	-	20	40	60	80	100	-	-	
3.	பதப்படுத்தப்பட்ட இரத்தம் (ஆ) மேல் நிரவம் (மி.லி)	-	-	-	-	-	-	1.0	1.0	
4.	வாலை வடிநினைகளுள்ள கணஅளவு (மி.லி)	1.0	0.8	0.6	0.4	0.2	-	-	-	
5.	ஆர்த்தோ ரிடாலு டின் கணரைசலின் கணஅளவு (மி.லி)	4.0	4.0	4.0	4.0	4.0	4.0	4.0	4.0	
சோதனைக் குழாய்களின் கரைசல்கள் கொத்திக்கும் தீரில் 20 நிமிடங்கள் வைக்கப்பட வேண்டும்										
6.	640 நாம் குளுக்கோஸின் செறிவு									

வரைபடம்

வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள படி சோதனைக் குழாய்களின் T₁ & T₂ ஒளிச்செறிவு "A" என்றும் அதனுள் இருக்கும் குளுக்கோஸின் செறிவு "B" என்றும் கொள்ளவும்.



கணக்கீடு

T_1 & T_2 ஆகிய சோதனைக் குழாய்களில் மறைதிறன் X-ங்கு நிகரான குளுக்கோஸின் செறிவு B மைக்ரோகிராம்

$$\begin{aligned} 1 \text{ மி.லி பதப்படுத்தப்பட்ட இரத்தத்தில்} \\ \text{உள்ள குளுக்கோஸின் அளவு} &= B \text{ மைக்ரோகிராம்} \\ 4 \text{ மி.லி பதப்படுத்தப்பட்ட இரத்தத்தில்} \\ \text{உள்ள குளுக்கோஸின் அளவு} &= B \times 4 = Z \text{ மைக்ரோகிராம்.} \\ 0.2 \text{ மி.லி இரத்தத்தில் (Whole blood)} \\ \text{உள்ள குளுக்கோஸின் செறிவு} &= Z \text{ மைக்ரோ கிராம்} \\ &= \frac{100 \times Z}{0.2} \end{aligned}$$

(1 மிகி = 1000 மைக்ரோ கிராம்)

$$100 \text{ மி.லி இரத்தத்தில் உள்ள} \\ \text{குளுக்கோஸின் செறிவு} = C \text{ மி.கி.}$$

100 மி.லி. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் செறிவு C மி.கி.

முடிவு

கொடுக்கப்பட்ட 100 மி.லி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு = ----- மி.கி

4. கால்சியத்தின் அளவை அறிதல் - தரம் பார்த்தல் முறை

நோக்கம்

கொடுக்கப்பட்ட சீரத்தில் உள்ள கால்சியத்தின் செறிவை நிர்ணயித்தல்.

தத்துவம்

சீர்த்தில் உள்ள கால்சியம், அம்மோனியம் ஆக்ஸலேட்டோடு விணைபுரிந்து கால்சியம் ஆக்ஸலேட்டாக வீழ்படிவாக்கப்படுகிறது. இந்த வீழ்படிவில் உள்ள குளோரைடு அயனிகள், அம்மோனியா கரைசலைக் கொண்டு நீக்கப்படுகின்றன. பின் கால்சியம் ஆக்ஸலேட் வீழ்படிவு $1N$ கொண்ட கந்தக அமிலத்தோடு விணைப்படுத்தப்படுகிறது. இதனால் உருவாகும் ஆக்ஸாலிக் அமிலம் திட்ட பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலால் தரம் பார்க்கப்படுகிறது. ஆக்ஸாலிக் அமிலத்தின் செறிவு, சீர்த்தில் உள்ள கால்சியம் செறிவுக்கு சமம்.

விணைப் பொருட்கள்

1. 4% அம்மோனியம் ஆக்ஸலேட் கரைசல்

4கி அம்மோனியம் ஆக்ஸலேட் உப்பை 100 மி.வி வாலை வடிநீரில் கரைக்க வேண்டும்.

2. 2% அம்மோனியா திரவம்

2 மிலி அம்மோனியா 100 மிலி கனஅளவுக்கு நீர் கொண்டு நீர்த்தல் செய்யப்படுகிறது.

3. 0.1N பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்

3.16 கி பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை மிகச் சரியாக எடை அறிந்து வாலை வடிநீரில் கரைத்து, 1 லிட்டர் அளவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கரைசலின் திறன் $0.1N$.

4. திட்ட ஆக்ஸாலிக் அமில கரைசல் : (0.1N)

630 மி.கி. ஆக்ஸாலிக் அமிலத்தை மிகச்சரியாக எடை அறிந்து, 100 மி.லி கனஅளவு குடுவையில் இட்டு வாலை வடிநீர் சிறிதளவு சேர்த்து கரைக்க வேண்டும்.

5. 1N கந்தக அமிலம் (1 N Sulphuric acid)

செய்முறை

தரம் பார்த்தல் - I

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் திறன் அறிதல்

10 மி.லி 0.1N ஆக்ஸாலிக் அமிலத்தை ஒரு சுத்தமான கூம்புக் குடுவையில் எடுத்துக் கொண்டு, அதில் 10 மி.லி. 1N கந்தக அமிலத்தை சேர்க்க வேண்டும். அந்த கலவையை 60°C ருகு சூடாக்க வேண்டும். பிழுரெட்டை பொட்டாசியம் பர்மாங்கனேட்டினால் கழுவிய பின்பு அதே கரைசலால் நிரப்ப வேண்டும். சூடாக்கிய கூம்புக் குடுவையில் உள்ள கலவையை, பொட்டாசியம் பர்மாங்கனேட்டுடன் தரம் பார்க்க வேண்டும். நிலையான இளம் சிவப்பு நிறம் தோன்றுதல் தரம் பார்த்தலின் இறுதி நிலையாகும்.

பிழுரெட்டில் உள்ள பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் கனஅளவை குறித்துக் கொள்ள வேண்டும். ஒத்த அளவீடு வரும் வரை தரம் பார்த்தலை தொடர்ந்து செய்ய வேண்டும்.

தரம் பார்த்தல் - II

கால்சியம் ஆக்ஸலேட் வீழ்ப்படிவை உருவாக்குதல்

2 மி.லி சீர்த்தை ஒரு மைய விலக்குக் குழாயில் (Centrifuge tube) எடுத்துக் கொண்டு அதில் 1.0 மி.லி 4% அம்மோனியம்

ஆக்ஸலேட் கரைசல் மற்றும் 2 மி.வி வாலைவடிநீர் சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். கலவை 4°C ல் 12 மணி நேரம் வைக்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள கால்சியம் முழுவதும் கால்சியம் ஆக்ஸலேட்டாக வீழ்படிவாக்கப்படுகிறது. மையவிலக்கு இயந்திரம் (centrifuge) மூலம் வீழ்படிவு பிரிக்கப்பட்டு, பிறகு 3 மி.வி அம்மோனியா திரவத்தைக் கொண்டு வீழ்படிவில் உள்ள குளோரைடு அயனிகள் நீக்கப்பட வேண்டும். 2% அம்மோனியா திரவத்தை மூன்று நான்கு முறைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பிறகு மேல் திரவத்தை கவனமாக நீக்கி விட்டு கீழேயுள்ள வீழ்படிவை 10 மி.வி கந்தக அமிலத்தைச் (1.0N திறன்) சேர்த்து சூடாக்க வேண்டும். பின் திறனாறிந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் தரம் பார்க்க வேண்டும். நிலையான இளம் சிவப்பு நிறம் தோன்றுதல் தரம் பார்த்தவின் இருதி நிலையாகும். ஒத்த அளவு வரும் வரை தரம் பார்த்தலை தொடர வேண்டும்.

10 மி.வி 1N கந்தக அமிலம் சுழிக் கரைசலாக பயன்படுத்தப்பட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டிற்கு எதிராக தரம் பார்க்கப்படுகிறது.

தரம் பார்த்தல் - I

பொட்டாசியம் பர்மாங்கனேட்டின் திறனாறிதல் திட்ட ஆக்ஸாலிக் அமிலத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டிற்கு எதிராக தரம் பார்த்தல்.

வரிசை எண்.	திட்ட ஆக்ஸாலிக் அமிலத்தின் கன அளவு (மி.வி) V_1	பிழு ரெட் அளவுகள் (மி.வி)		பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலின் கன அளவு V_2	நிலைக் காட்டி
		ஆரம்பம்	இடை		
1.	10	0	X		
2.	10	0	X	X	சுய நிலைக் காட்டி

கணக்கீடு

$$\begin{aligned}
 \text{திட்ட ஆக்ஸாலிக் அமிலத்தின் கனஅளவு} & V_1 = 10 \text{ ml} \\
 \text{திட்ட ஆக்ஸாலிக் அமிலத்தின் திறன்} & N_1 = 0.1 \text{ N} \\
 \text{பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் கனஅளவு} & V_2 = X \text{ ml} \\
 \text{பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் திறன்} & N_2 = ? \\
 \\
 & = \frac{V_1 N_1 / V_2}{10 \times 0.1} = N_2 \\
 & = \frac{X}{Y} = YN
 \end{aligned}$$

தரம் பார்த்தல் 2

கால்சியம் ஆக்ஸலேட்டிலிருந்து வெளிவிடப்பட்ட ஆக்ஸாலிக் அமிலத்தை திறனாறிந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலுக்கு எதிராக தரம் பார்த்தல்

வரிசை எண்.	(சீரம்) ஆக்ஸாலிக் அமிலத்தின் கன அளவு (மி.லி) V_1	மியூரேட் அளவுகள் (மி.லி)		பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலின் கனஅளவு V_2	நிலைக் காட்டி
		ஆரம்பம்	இறுதி		
1.	(சீரம்) கால்சியம் ஆக்ஸலேட்டிலிருந்து வெளிவந்த ஆக்ஸாலிக் அமிலம் + 20 மி.லி கந்தக அமிலம்	0	X_2	$(X_2 - X_1) X_1 / X_2$	சுயாதிரவலக் காட்டி
2.	20 மி.லி கந்தக அமிலம் சுயாதிரவலக் கரைசல்	0	X_2		

கணக்கீடு

இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவைக் கணக்கிட கீழ்க்கண்ட சமன்பாட்டை உபயோகப்படுத்தலாம்.

1 மி.வி, 0.1 N திறன் கொண்ட பொட்டாசியம் பொர்மாங்கனேட் கரைசல் 0.2 மி.கி. கால்சியத்திற்கு சமமானது

ஃ X₃ மி.வி, YN திறன் கொண்ட பொட்டாசியம் பெர்மாங்கனேட்

$$\frac{0.2 \times X_3 \times Y}{1 \times 0.1} = Y \text{ மி.கி. கால்சியம்}$$

2 மி.வி சீரத்தில் உள்ள கால்சியத்தின் செறிவு = Y மி.கி.

$$\text{ஃ } 100 \text{ மி.வி சீரத்தில் உள்ள கால்சியத்தின் செறிவு} = \frac{Y \times 100}{2.0}$$

$$= A \text{ மி.கி. கால்சியம்}$$

முடிவு

கொடுக்கப்பட்ட 100 மி.வி சீரத்தில் உள்ள கால்சியத்தின் அளவு = A மி.கி.

5. இரத்தத்தின் வகைளை அறிதல்

நோக்கம்

கொடுக்கப்பட்ட இரத்தத்தின் வகையை கண்டுபிடித்தல்.

தத்துவம்

இந்த ஆய்வு சிவப்பனுக்களின் மேல் உள்ள ஆண்டிஜன்களும், அதற்குப் பொருத்தமான சீரத்தில் உள்ள

ஆண்டிபாடிகளும் வினை புரிவதால் உண்டாகும் ஆண்டிஜன் - ஆண்டிபாடி கூட்டுச் சேர்மங்களைப் பொருத்து அமைகிறது.

உபகரணங்களும் வினைப் பொருட்களும்

- | | |
|-----------------------------------------|------------------------|
| 1. ஆண்டி A | 2. ஆண்டி B |
| 3. ஆண்டி D | 4. சுத்தமான லான்செஸ்ட் |
| 5. வெள்ளை சலவைக் கல்லாலான படிகம் (tile) | |
| 6. கலக்குவதற்காக குச்சிகள் | 7. ஆல்கஹால் |

செய்முறை

சுத்தமான ஒரு வெள்ளைப் படிகத்தை எடுத்து அதை நான்கு சதுர சம பாகங்களாக பெண்சிலால் வரைந்து கோடிட வேண்டும். நான்கு பாகங்களிலும் A, B, C, D என்று பெயரிட வேண்டும்.

இரத்த வகை அறிவுதற்காக வந்திருக்கும் நபரின் இடது கை நடுவிரலின் உச்சி பாகத்தை ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதிகப்படியான ஆல்கஹாலை சுத்தமான பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

படிகத்தில் A என்று குறிக்கப்பட்ட பகுதியில் ஒரு துளி ஆண்டி A யையும், B என்று குறிக்கப்பட்ட பகுதியில் ஆண்டி B யையும், D என்று குறிக்கப்பட்ட பகுதியில் ஆண்டி D யையும் வைக்க வேண்டும். C பகுதி கண்டறியப்பட்ட இரத்த வகையை உறுதி செய்ய பயன்படுத்தப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட விரலின் நுனியில் லான்செஸ்ட் கொண்டு சிறிய காயத்தை (Prick) உண்டாக்க வேண்டும். வெளிவரும் முதல் துளி இரத்தத்தை பஞ்சு கொண்டு துடைத்து எடுத்துவிட வேண்டும். அடுத்து வெளிவரும் இரத்தத் துளிகளை ஒவ்வொரு துளியாக A, B, D என்று குறிக்கப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே வைக்கப்பட்ட துளிகளுக்கு வெகு அருகாமையில் வைக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக குச்சிகளை பயன்படுத்தி இரண்டு துளிகளையும் நன்றாக கலக்க வேண்டும். அவ்வாறு கலக்கும் போது திரிதல் (Agglutination) உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

A பகுதியில் திரிதல் உண்டானால் இரத்தம் A வகையை சார்ந்ததாகும். B பகுதியில் திரிதல் உண்டானால் இரத்தம் B பிரிவைச் சார்ந்ததாகும். AB ஆகிய இரண்டு பகுதிகளிலும் திரிதல் உண்டானால் இரத்தம் AB பிரிவைச் சார்ந்ததாகும். A,B ஆகிய இரண்டு பகுதிகளிலும் திரிதல் உண்டாகவில்லை என்றால் இரத்தம் O பிரிவைச் சார்ந்ததாகும்.

D பகுதியில் உண்டாகும் திரிதல் இரத்தல் Rh+ பிரிவைச் சார்ந்ததாக காட்டுகிறது. D பகுதியில் திரிதல் உண்டாகவில்லையென்றால் இரத்தம் Rh- பிரிவைச் சார்ந்ததாகும்.

A பகுதியிலும் D பகுதியிலும் திரிதல் உண்டானால் இரத்தம் A+ பிரிவைச் சார்ந்ததாகும். B பகுதியிலும் D பகுதியிலும் உண்டாகும் திரிதல் இரத்தம் B+ சேர்ந்ததாகும்.

A, B, D ஆகிய மூன்று பகுதிகளிலும் உண்டாகும் திரிதல் இரத்தம் AB+ வகையைச் சார்ந்ததாக உணர்த்தும். A, B, D ஆகிய மூன்று பகுதிகளிலும் திரிதல் உண்டாகவில்லையென்றால் இரத்தம் O- வகையைச் சார்ந்ததாக தெரிவிக்கும். A பகுதியில் உடனடியாக திரிதல் ஏற்பட்டால் இரத்தம் A₁ வகையைச் சார்ந்ததாகும். திரிதல் சற்று நேரத்திற்குப் பிறகு ஏற்பட்டால் இரத்தம் A₂ வகையைச் சார்ந்ததாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் திரிதல் மற்றும் இரத்தப் பிரிவு வகைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வரிசை எண்.	ஆண்டிபாடி	திரிதல் உண்டாகிறதா? இல்லையா?	இரத்தவகை
1.	ஆண்டி A ஆண்டி D	ஆம் ஆம்	A ⁻
2.	ஆண்டி A ஆண்டி D	ஆம் இல்லை	A ⁻
3.	ஆண்டி B ஆண்டி D	ஆம் ஆம்	B ⁺
4.	ஆண்டி B ஆண்டி D	ஆம் இல்லை	B ⁻
5.	ஆண்டி A&B ஆண்டி D	ஆம் ஆம்	AB ⁺
6.	ஆண்டி A&B ஆண்டி D	ஆம் இல்லை	AB ⁻
7.	ஆண்டி A&B ஆண்டி D	இல்லை ஆம்	O ⁺
8.	ஆண்டி A&B ஆண்டி D	இல்லை இல்லை	O ⁻

முடிவு

கொடுக்கப்பட்ட இரத்தத்தின் வகை -----

பயிற்சிகள்

1. உருளைக்கிழங்கிலிருந்து ஸ்டார்ச்சை தயாரித்து அதன் அளவினை அறியவும்.
2. கொடுக்கப்பட்ட இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவை கணக்கிடவும்.
3. கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் உள்ள புரதத்தின் அளவினைக் கணக்கிடவும்.

மேற்கண்ட சோதனைகளின் முடிவுகளை உற்றுநோக்கல் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.